



# கமக்கெந்தாழில் விடுதலை



எனக்கு விடுதலை  
மாடுவதானால்.



மலர் 22—இதழ் 1  
மலர் 22—இதழ் 2

1978

Digitized by Noolaham Foundation  
[noolaham.org](http://noolaham.org) | [aavanaham.org](http://aavanaham.org)

விலை: சதம் 60

# கமத்தொழில் விளக்கம்

1979 ஆம் ஆண்டிற்குரிய விளம்பர விகிதம்

	ஒரு இதழில் மாதத்திற்கு
	ரூ. ட.
விள அட்டை வெளிப்பக்கம்	.. ..
விள அட்டை உப்பக்கம்	.. 250 0
ஞன் அட்டை உப்பக்கம்	.. 200 0
ஞன் அட்டை உபக்கத்தின் எதிரிப்பக்கம்	.. 200 0
சீமக்கானும் குறிப்பிடப்பட்ட பக்கங்கள் ஒவ்வொன்றும்	.. 200 0
(அ) உள்ளடக்கத்திற்கு எதிராகவுள்ள பக்கம்	.. 200 0
(ஆ) சூலியர் கருத்துஷக்கு எதிராகவுள்ள பக்கம்	.. ..
(இ) வரசர் அரங்கத்திற்கு எதிராகவுள்ள பக்கம்	.. ..
(ஈ) எங்கள் பதிலுக்கு எதிராகவுள்ள பக்கம்	.. ..
(உ) மாதர் மன்றத்திற்கு எதிராகவுள்ள பக்கம்	.. ..
(ஊ) மரணவர் சேலைக்கு எதிராகவுள்ள பக்கம்	.. ..
(எ) சிறுவர் உறவிற்கு எதிராகவுள்ள பக்கம்	.. ..
சட்டமொக்களின்மேயே குறிப்பிடப்படாத குழுவிலக்கம்	.. 150 0
சட்டமொக்களின்மேயே குறிப்பிடத் தகவல்பக்கம்	.. .. 75 0
சட்டமொக்கு வெளியே (இதும் குறிப்பத்திற்கும் ஒடிசித்தும்) குறுப்பக்கம்	100 0
சட்டமொக்கு வெளியே அகறப்பக்கம்	.. .. 50 0

விளம்பரம் சேகரித்ததற்கும் பதிவு செய்யப்பட்ட ஏழாண்தோடு நல்ல கரிகார் வழக்கப்படும். விளம்பரம் சேகரிப்போர்ட் எதிவு செய்ய விரும்புவோ என்றே விளங்கப்பிக்கவும்.

விழங்களுக்கு ஏழுதுக :

**தலைவர், கமத்தொழில் தகவற் பிரிவு**

தமாஸ் பெட்டி இல. 636,

கோழிம்பு.

# நியந்திரினால்வார்த்தை

விவரம் கொட்டியிருப்பதை பகுதியிலேயுள்ள சிகிச்சையிலிருந்து

ஏனையாக்கங்கள் முக்கங்கள் உடனடியாக

ஷாம்பல் மாலை குறையும்

ஒள்ளடக்கியுதி

விவரம் கொட்டியிருப்பதை  
ஏனையாக்கங்கள் உடனடியாக

ஏனையாக்கங்கள்

ஏனையாக்கங்கள்

ஏனையாக்கங்கள்

ஏனையாக்கங்கள்

ஏனையாக்கங்கள் :

ஏ. எ. விநாயகரா

ஏ. எ. விநாயகரா

ஏனையாக்கங்கள் :

ஏ. எ. விநாயகரா

ஏ. எ. விநாயகரா

ஏனை 22—ஏனை 1

ஏனை 22—ஏனை 2

ஏனையாக்கங்கள் குறையும் உடனடியாக விரும்புகிறது.

ஏனையாக்கங்கள் குறையும் உடனடியாக விரும்புகிறது.

11

	ஏனை
1. ஏனை 22—ஏனை 1	01
2. ஏனை 22—ஏனை 2	02
3. ஏனை 22—ஏனை 3	03
4. ஏனை 22—ஏனை 4	04
5. ஏனை 22—ஏனை 5	05
6. ஏனை 22—ஏனை 6	06
7. ஏனை 22—ஏனை 7	07
8. ஏனை 22—ஏனை 8	08
9. ஏனை 22—ஏனை 9	09
10. ஏனை 22—ஏனை 10	10
11. ஏனை 22—ஏனை 11	11
12. ஏனை 22—ஏனை 12	12
13. ஏனை 22—ஏனை 13	13
14. ஏனை 22—ஏனை 14	14
15. ஏனை 22—ஏனை 15	15
16. ஏனை 22—ஏனை 16	16
17. ஏனை 22—ஏனை 17	17
18. ஏனை 22—ஏனை 18	18
19. ஏனை 22—ஏனை 19	19
20. ஏனை 22—ஏனை 20	20
21. ஏனை 22—ஏனை 21	21
22. ஏனை 22—ஏனை 22	22

ஏனையாக்கங்கள் குறையும் உடனடியாக விரும்புகிறது. ஏனையாக்கங்கள் குறையும் உடனடியாக விரும்புகிறது. ஏனையாக்கங்கள் குறையும் உடனடியாக விரும்புகிறது. ஏனையாக்கங்கள் குறையும் உடனடியாக விரும்புகிறது. ஏனையாக்கங்கள் குறையும் உடனடியாக விரும்புகிறது.

1973 புதுவொசூதி இந்தியம்

1973 புதுவொசூதி இந்தியம்

# அமிசாட்டின்

நெல், மிளகாய், இவ்வகாயம்  
நார்க்கழி, பஞ்சாங்கி, புண்ணிலை  
ஆசியங்கறில் காலைப்படுகு  
பயிர்ப் பிழைகளின் முற்றழிப்பிற்கு  
அமிசாட்டின் 60 மாவியுங்கள்.



தகல்,  
ஸங்கீர்ம் விவகாப சேவை  
நிலையங்களிலும் விறக்கும்

## கட்டுரைகளுக்கு

### பணம் தாநுவோம்

பெரும் அடிமூலம் : 2,000 சென்றங்களுக்கு அப்பொன்றது. கிருதாசிவின் ஆறுமுறைகளுக்கும் மாற்றிரும் இதைகொடு எழுதி அறையிடியானால், சிராணங்களும் சுறுப்பிடியால் கூடியமொழுங்கு ஒப்ப 7.50 ஏற்கும் கிடைக் கூறுமானால் வழங்கவேண்டும்.

தோழில் நுழைக் கட்டிவேணு : கல்துக்காலை எழுத நீண்டாகிறதும் கணக்கில்தும். பிரசாரமாலும் கால்கிளைப் பக்கிமானத்துக்கு ஒவ்வொரு பொழுதியிலும் குபா 10/- கிடைக் கூடிய பொழுதியில் அறையிடியானால் ஒப்ப 15/- கிடைக் கூறுமானால் வழங்கப்படும். கட்டிவேணுக்காரர் புதையுப்பாக்கலுக்கும் கணக்கில்தும் பிரத்திவேணுக்காரப் பணம் நூல்பாரி.

புதைப்படம் : 5"X1" (ஆற்காடு பாத அளவு) ஒப்ப 6/- கிடைக்.

கஞ்சப்படம் : ஒப்ப 2.50 கிடைக்.

குத்துப்படம் : குத்துப்படம் ஒப்ப 20/-

பாட்டகள் : குத்துப்படம் ஒப்ப 15/-

சிறுக் கூ, விவசாய நாடகங்கள் ஆசிரியரும் ஏற்றுக்கொண்டபடிக்க விவசாய உதவையாகத்தனில் ஓரமானத்திற்கானயை கணமானால் வழங்கப்படும்.

கட்டிவேணு, பாதா, அநூலுற்றின் தட்டிப்பற்றியும் எழுததானார் பெறுவேண்டிய கணமானாத் தொடர்கள் படித்தியும் கூடுதலிதாயில் தகவற் பிரிவுக் கிழவர் அவர்களின்கு கீர்மாணிக் குத்துப்பாடு. பிடிகள் ஏற்கப்படி பாதாய்க்காதும் கணமானார் கழுத்துப்படும். பொசுவாக்காதலை, வாத திடுப்பி அறையிடுவாற் கொபு போதில் முத்தினாக்கள் உட்படிடி தானு கிளாஸ்ஸும் தெளிவாக ஏழுதப்படி தபால் கூறுவதை எழுததானார் அறையிடியானாலும். கூயாலீர் தூய்நிலீரும் அடிவைகளுக்கு கம்பிளோரிட் கூலற் பிரிவுத் திழவர் பொறுப்பாகமாட்டும்.


பிரசுத்தில்கு வறிகப்படவாங்குமிருந்து சுன் கிருமங்களும் கிடைக் கூடிய ஒப்ப 10/- கிடைக்கும். அடிமூலமானார் மறுபிருவாறு கேள்வ கிரும்பிய காந்திக்கூடியில் தூக்காற் கழுத்துத் தூக்காற் குத்துக்காரர் குத்துப்பிடியை எழுத்தில் பெறுவேண்டும்.

கெட்டி. ஜெயமாணி,  
திழவர், முறிந்துப்பிடிக் குடும்ப பி. ஆ.

102, குதியில் பிளேஸ்,  
நூல்பிடிப்படி இல. 630,  
கொழும்பு 3.

**குரட்டீ 3%**

மாநிகள்



இது என்ன ஆகும் என்றால்  
ஏது விரைவாக சுற்றுப்பு  
ஏது முடிவு  
ஏது பூச்சிகள் வைக்கின்றன  
ஏது விரைவாக சுற்றுப்பு  
ஏது முடிவு.



**2 மீட்டர்**

ம.மி. 20%

குரட்டீ 20% பூச்சிகள் கீழ்க்கண்ட  
குரட்டீ தீவிரமான இல்லாத  
குரட்டீ சூனையில் ஒரு சூனை  
குரட்டீ விரைவாக சுற்றுப்பு  
குரட்டீ முடிவு பூச்சிகள் வைக்கின்றன.  
குரட்டீ விரைவாக சுற்றுப்பு  
குரட்டீ முடிவு.



குரட்டீ கீழ்க்கண்ட  
ஏது விரைவாக  
ஏது முடிவு  
குரட்டீ இல்லாத  
குரட்டீ விரைவாக  
குரட்டீ முடிவு  
குரட்டீ விரைவாக  
குரட்டீ முடிவு.

# திருவிழாக்கலை

10

வினாக்கள் முதல்  
நடவடிக்கை வரை.

பத்தலகொட்ட நெல் அராய்ச்சி  
நிலைம் 

காலை கால்திடி 1977/78 பெரும்பால் நூற்று மூலத்தில் 6 ரூபாய் பிரதிமில்லர் பிரதிமில்லர் பிரதிமில்லர்கள் நூற்று எதிர்பார்க்கப் படுகிறதோ? அதிர்க்கும் மேலானால் சுருக்கி விடுவதைப் பார்வையிட வேண்டுமென்று நினைவில் நேர்க்கிளிக் கிளிக்கும் அறுவுக்கு மத்தியாக பத்து மில்லியன்ட மத்தியாக பத்து மில்லியன்ட மில்லியன்ட கூடுமை நிறைவேகமாக வருமாறார்.

திருவாவட்டம் பல்லிமூர் திருத்தால்லி 153-154% க்கு விட்டது. முறியிலை மூட்டுகள் தீவியத்தினுடைய உருவாக்கம் தீவியிலை இனால்சிலையை விட்டு படித்து இருக்கிறது என்பதை நிர்ணயித்துக் கொண்டுள்ளதென்று அறியப்படுகிறது.

குடியேத்தின் 26 வருட நோயை அறிமுகமாக்கி தனியேத்தின் காலத்தில் அளிப்பிடிய தயாரித்து படித் தொழிறு செய்தியிருக்கிறார்கள். கூறும் காலத்தில் தீவிர போகுதுடங்க செய்தியிருப்பது தொழிறார். எனவே, 1908 ஆம் ஆண்டு ரமத் தாழ்வு புது ஏதானத எழுதியிருப்பதை “கட்ட-4” என கிடைக்கிறோம். கிடைக்கிறதினால் கொடு என்றும் கூறப்பட்டது. இவ்வெடு உணவின்படி, கட்டு என்று விவரிக்கின்ற கொடு கிடைக்கின்ற ஒன்றாக தொழியை கண்டது கிடைக்கிறனர். கிடை கட்ட-4 பிளவும், காலத்தில் கட்ட-7, கட்ட-8, கட்ட-9 கட்ட-10 பிளவு இரண்டாவது குது அட்குத்தாகவே விஷயமாகும்.

பிரதிநிதியாக இல்லை நேரமான கட்டுப்புகள் என நான் அறையில், ஏன் நீண்டங்கள் மற்றும் வெப்பமானதான். கவுன்றுள்ள பிழி நேரமான நீண்டமான போது சிறந்த நீண்ட இல்லைகளைக் கட்டுத் திட்டினால் நூல்களை கால்கிராஸ் பிளே 140 புதை குறிப்பில் விவரிக்க வேண்டும் என்றால், கிடைத்த விரும்புகிறேன் 14-6 (31 மாதம்), பிழி 94-1 (3½ மாதம்), பிழி 11-1, 1-4½ மாதம்), 1973 3-5 (5-6 மாதம்), பிழி 99-2 (2-4½ மாதம்) என்பதை உயிர்வடிவமாட ஏற்றும் நீண்டமானதும், இவற்றில் பிழி 90-2 நீண்டமான 1-4 மாத நீண்ட கால்கிராஸ் புதை சிறந்துள்ளது. எம்ப்ரெய்ன்டிஸ் 200 புதை விளைவைக் கொடுக்கக்கூடிய நீண்டனால், எம்ப்ரெய்ன்டிஸ் கூருந்தினால் விளைவை அதிகாரத்தைக் கொடுத்துபோது, எம்ப்ரெய்ன்டிஸ் உச்சாகியிருக்கவூக் கொடுத்து அதன் திட்டங்கள் விடுவது.

இவற்றை உருவாக்கிய பத்தலகோடை நெல் ஆபாச்சி நிலைய உத்தியோகத்தர்கள் கற்போது இவ்வினங்களை நோய், பூச்சி, புழுக்கள் தாங்கக் கூடியனவாக திருத்தி அமைப்பதில் ஈடுபட்டுள்ளார்களை அறிந்து மறிஞ்வருகின்றோம்.

ஆவர்கள் உருவாக்கத் தந்த உடைகளைவு தமிழ் பழங்குடியூத்துக்கு நன்றிக்கூறும் அதே வேலையில் இவர்களது புதிய முயற்சி வெற்றியடையவும் உழுந்ததுகிறோம். அதைன் இவர்களது அயாசத்தைப்பின் காரணமாக, நாடு வெறுவிடரவில் தன்னி நறவு அனுமதியும் என்றாலும் நம்பிக்கை கொள்கின்றோம்.



### மாணவருக்குப் பயன்படக்கூடிய சில தாவரவியற் பெயர்கள்

பொதுப் பெயர்	தாவரவியற் பெயர்	குடும்பம்
1. அகத்தி	செல்பேனியா கிறங்கிடப்போரூ..	அவரையம்,
2. அதிமதுரம்	கிலிசிர்ரைசா கிளேபிரு ..	அவளையம்.
3. அந்தரத்தாம்பர	பிஸ்ரியா இல்லூரியோற்ஸ் ..	எறேசியே.
4. அபின்	பப்பாவெர் சோமினிபேறம் ..	பப்பவிறேசியே.
5. அரசு	பிக்கஸ் நிலிஜியோசா ..	மோரேசியே.
6. அதைக்கிணா	அவரூஷ்தல் ஹைகோலஸ் ..	அவரூஷ்தேசியே
7. அவ்வி	நிம்பியா லோசஸ் ..	நிம்பியேசியே
8. அவரி	நேறியம் ஓலியன்டர் ..	அபோசிநேசியே.

தொடர் 7 ம் பக்கம்

கமத்தொழில் விளக்கம்

# “உழைப்பில் உயர்விவசாயி வாழ்க”

— இருமலை க. ரஷ்மியான் —

வெள்ளி ஒடு விவசாயி காண—அதன்  
உயர்விவசாயி என்றுகூறவே தேவன்  
நானும் விவசாயியா என்றுகூறு—என்றால்  
வீரப்புறு வாழுவ வாழுப் பார்க.

ஏதும் நான் சுமந்துவரும் என்னி—வாய்க்கீர  
கவுன்னா மின்சாரி என்றும் வெள்ளாரி  
நெஞ்சுவிவசாயி என்னென்றுமிரு பிடிக்கி—வாய்க்கீர  
நோய்க் கால்போட்டியான்கள் மின்சாரி.

ஒன் வீங்குடு அவன்கீர்ணம் கட்டி—பொருளை  
நோய்க்கால் கொண்டுவரியின் கட்டி  
நெஞ்சுமில் கேறுத்திராய் வெங்குடு—அவர்  
நானும் கால்போட்டி என்னென்றோட்டி.

தாங்கியிருப்புமிகுமிகு: இங்கு—உதவும்  
நீட்டாந்தியாம் எழுந்து எழுந்து தேவை;  
உதவும் நீட்டாந்தியார் விவசாயி என்று  
நீட்டாந்தியாம் கட்டி வந்து கூடுஞ்.



364. மத்திய ஜி, திருக்காண்ணலை,

# பசுமைப் புரட்சி

ஞா. பிரான்சிஸ், சென். மேரிஸ், மிடத்துள் திடு.



இளைஞர் உலகம் விழித்திட வேண்டும்.

இரந்து வாழ்வதை விடுத்திடவேண்டும்  
உழுது வாழ்வதை மதித்திட வேண்டும்—ஊர்  
உழுதுத் தொழிலை ஏற்றிட வேண்டும்.

பட்டம் பெறுவே பயின்றிட வேண்டும்.  
பயிர் வளம் பெருக உழைத்திட வேண்டும்.  
கள்ளி விளைவைப் பெருக்கி வேண்டும்—கல்வி  
சற்றதன் பயினை அடைந்திட வேண்டும்.

இயற்கை நிலங்கள் வளம் பெற வேண்டும்.  
இளைஞர் செயல்கள் பயன் பெற வேண்டும்.  
பொறுப்புடன் கள்ளி சென்றிட வேண்டும்—உள்ளூர்  
பெற்ற பொள்ளுடை பயன் பெற வேண்டும்.

தூங்கும் தொழிலைத் துறந்திட வேண்டும்  
ஒங்கும் உழுவைப் பெருக்கி வேண்டும்,  
எங்கும் நிலையைப் போக்கிட வேண்டும்—உணவு  
தேங்கும் நிலையை ஆக்கிட வேண்டும்.

பஞ்சமும் பசியும் பறந்திட வேண்டும்  
பசுமைப் புரட்சியும் ஒங்கிட வேண்டும் ;  
பண்ணுரு பயிர்கள் விளைத்திட வேண்டும்—இப்  
பாரினிலே நம்நாடு புகழுபெற வேண்டும்.

வெள்ளைப் புதிய


டெரிக் கோகமன், காற்புதூர் லீல தகவாறு விரியு.

மலைநாட்டு, மழுத்தின்கீல நிலப்பகுதி கிழியு  
உடன்கிணறு பரிசுப்பட்டிவரும் வெள்ளீடு பூரி,  
வேட்டு விளைவினால் எழுத விரும்பி தொழிலையை  
மாத்திப்படுத்துவதும் அனுமதி அளிக்கிறதோம் அதை  
நிறுத்துத் தூண்டித்து விட விரும்பும் நிலை.  
ஏனென்றால் 30 நிலங்கள் மூலம் பெறுமதில்லாமல் எல்லாத்துறையில் 2000 மில்லியன்  
வெள்ளீடுபூரி தீவிரமாகவும் வெய்யப்படுகிறது.  
இது மின்சார நிலங்கள் மூலமாகவே 3000 மில்லியன்  
வெள்ளீடுபூரி மூலமாகவும் தீவிரமாகவும் வெய்யத்  
கூடிக்க முடியும்.

வெள்ளீர் பூத்துறை வத்தன மாண்சிக் கா  
லத்தினே குப்பியான சமாவை நிர்வாயி, முதிர்  
சிக் காலத்திலே சுராப்பின் கார்ந்தியம் தீர்  
வெவ்வேறும். அதைக்கொடிய நூர்வீர் வழக்  
முயக் கால்பாடத்தினிடையில் ஒரு வாழ்க்கை  
4000 அடிக்கால் நீரை ஏட்ட, பக்கீ மாவட்ட  
தெலின் ஜெயப்பீர்மா, பாதைகா, கடைகாவுத்,  
நந்தபுகுள்பேரவை ஒரு பகுதிகளிலிரும், ஸ்ரீ  
கோவிலை மாவட்டத்தில் குக்கீ, இறைக்குதூண்  
கேட ஏறிய பகுதிகளிலிரும் பாளை பூத்துறையை

திருப்புவி இந்தர் பகுதிகளிலே படிக்கப்படும்பொழுதாயாகப் பயிற்சி வழங்குவதற்கும், என்கும் நூல்கள் பொருள்ளாரத்தை மூலத்தோடு வழங்குவதற்கும், இதன் மீதிட பொருள்வாய்வுகளை வழங்குவதற்கும், திலின் முக்கியமிக்கும் வேண்டியில். அதே நூட்டு பகுதி விஸ்வரப்பிரகார பணியிலிருந்து மாசுக்கலிலிருந்து, ஆற்றின் தீர்க்குடியில் வேண்டிய பூட்டுவாய்க் குத்துக்களிலிருந்து, தேவைக்குந்தக்களில் பொழுதாயாகப் பயிற்சி வழங்குவதற்கு.

இது நிதானமாகவே விவரமாக கொண்டு, சோன்னப் பிழையும் நிதானமிடின் நடவடிக்கையை காண்பதூதான் நீதிமாகத் தோற்று, அதன் உறுப்பத்தினைத் தெரியப்படுத்த வேண்டுமென்க வேண்டும். இதற்கு இன்னே வேற்றுவின் நிலையை இல்லையிருப்பதைப் பயிற்சி படிய ஏற்றுவதை என்க பொறுத்துவினாக தாது திற்கு வாய்த்துவம் எது. இதனை இது முன்னாலில் கொற்றுத்தான் முடியாது. அதாவது, ஒன்றில் வேண்டிய படித்தலும் விகிடம்



மலைக்கிளி 1976 முதலாவது திடியில்  
உழடிகளைப் பார்த்து இதன் இலம்புமதினை  
ஏற்றுக்கொண்டுள்ளார்.

கிழவுதாக இருப்பதை வத்சாட் கூறியிரு...  
வெள்ளீய முறைகள் இல்லாமல் விவரத்தை விடு  
கொண்டு இருக்கும். எந்த காலமிலும் விவர  
காலத்தின்கீழும், விவரத்தை விடுவது விவர  
கால, வெள்ளீயம், முறையானது, உறுப்பு  
இல்லை. வெள்ளி, போன்றவற்றின் இல்லை  
பதிகள் நடவடிக்கை விடுவது. அதையிலிரு  
ஷுத்தி உடனடியாகச் சுற்றிவிடத் துவக்கி  
கோகூப் போன்றவற்றில் விடுவதது. அதிலே  
அத் திடுவதற்கு தவணையை படிப்பாராகக்  
வெயில்களிலும் விடுவது. உடனடியானவற்றிலும்,  
உடனடியானதும் காலமுடியாதும் விடுவதற்கும்  
உங்கள் தன்னில் வருந்து. வெள்ளீயம் முடிவு  
ஏன். குறை வெள்ளீய படித்திரு மக்களு  
வகையான். உறுப்புக் கிழுமத் போன்றவற்றை  
நிற்கு விடுவது போன்று காலம் விடுவது  
கிழுமத்தில் விடுவது காலம் எந்தப்  
கோ. எனினும் இப்பெரிசுக்கு எந்த விடுவ  
கிழுமானால், இப்பெரிசு உறுப்பத்தினையு  
விடுவிருக்க வேண்டும், விடுவதைக் காலி

அமைச்ச ஆரம்பிக்கும் உற்பத்தி இயக்கத் திற்கு மலைநாட்டுப் பகுதி விவசாயிகள் நிச்சயமாக உதவியளிப்பார்கள்.

பொதுவாக இதன் நடைக சித்திரை வைக்கச் சிரி பிரதம் மழையுடன் ஆரம்பிக்கப்படும். இக் காலத்தில் நிலவும் கடுங்காற்றுக் காரணமாக சிறு அளவிலேயே மரக்கறி வகைகள் பயிரிடப்படுகின்றன. இங்கு நிலவும் கடுங்காற்றத் தாங்கி வளரக்கூடிய சிறு இலைகளைக் கொண்ட கறட், வெள்ளைப் பூட்போன்ற பயிர்களே இக் காலத்தில் பயிரிடப்படுகின்றன. ஜூப்பி மாதத்திலும் இதன் நடைக்கை மேற்கொள்ளலாம்.

வெள்ளைப் பூட்டிற்கு வளம் நிறைந்த மனதுவியமாகும். மண்ணில் சேதனப் பச்சைக் குறைபாடு காணப்படுமானால் 1 சதுர அடிக்கு 1 இருத்தல் வீதம் நன்கு உக்கிய மாட்டே ருவைச் சேர்த்துக் கொள்ளலும். உயர்வினை வைப் பெறுவதற்கு உரப் பச்சைப் பிரயோகமும் அவசியமாகும். உரப் கூட்டுத்தாபனத் திடை உற்பத்தி செய்து வழங்கப்படும் “விசேட வெண்காய் உரக்கலவையை” அவர்களின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் பிரயோகிக்கலாம்.

மட்டமற்ற கரைகளில், மண்ணைமாண்தலத்துத் தவிர்ப்பதற்கும், நல்ல வட்டகளை ஏற்படுத்தவும் சமவூர்க் கோட்டிலே வழகால்களை அமைத்துக் கொள்ளலும். வெள்ளைப் பூடு நீர்த் தேக்கமான நிலைபையைத் தாங்கி வளர்மாட்டாது.

நன்குஉலர்ந்த கொத்தாக உள்ள குமிழ்களைத், தனித் தனியாகப் பிரித்து நடைக்ககுப் பயன்படுத்தலாம். வெலிமடைப் பகுதியில் பயிரிடப்படும் உள் நாட்டினாம் ஒவ்வொருகொத்திலும் 6-10 குமிழ்களைத் கொண்டிருக்கும். ஒன்று ஒரமாகவுள்ள குமிழ்களை மட்டும் நடைக்ககுப் பயன்படுத்தவும். இவற்றை பெரிது, சிறிது எனத் தரம்பிரித்து, ஒரே நேரத்தில் முதிர்வடையக்கூடியவாறு வெவ்வேறுக நடைக்கையை மேற்கொள்ளலும். கொத்தின் நடைப் பகுதியில் காணப்படும் மெல்லிய, நீண்ட குமிழ்களை நடைக்ககுப் பயன்படுத்தக் கூடாது.

ஏக்கரைஞரிலே நடவதற்கு 500 இருந்தல் தெரிவு செய்யப்பட். குமிழ்கள் தேவைப்படும். இவற்றை 4 அங்குல இடைவெளியில் நூணிப் பகுதி தரை மட்டத்துடன் இருக்கக் கூடிய வாறு நேராக நடவும். நடைகயின் பின் குமிழ்களுக்கிடையேயுள்ள இடைவெளியைப் பஸ்கெயான்றினால் நன்கு அமத்தி விடவும்.

இப் பயின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்திலே போதிய நீர்ப்பாசனம் அவசியமாகும். இலைகள் தொன்றும்வளர ஒழுங்காக மேடைகளுக்கு நீருற்றி வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நீர்ப் பற்றாக்குறை காரணமாக, இலைகள் காய்வதற்கு அனுமதிக்கக் கூடாது. வரடிக் காலங்களில் மழையீழ்ச்சியில்லாத போது, கிழமைக்கு மூன்று தடவைகள் நீர்ப் பாய்ச்சவது அவசியமாகும்.

பயிர்களுக்கிடையே ஒரு போதும் களைகளை அனுமதிக்கக் கூடாது. களைவளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, குமிழ்களுக்கிடையே ஓர் அங்குலத்திலிருந்து வைக்கோல் பரவிவிடால் போதுமானது. இவ்வாறு செய்வதினால் குமிழ்களின் பருமனும் அதிகரிக்கும்.

இப் பயிர் 4 மாதங்களில் முதிர்ச்சியடையும் இலைகள் மஞ்சளாக மாறும் போது பயிர்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும். பயிரின் வளர்ச்சிக் காலத்தில் இறுதி 1½ மாதமும் உலர்காலநிலை அவசியமாகும். இக் காலப் பகுதியில் எதிர்பாராத விதமாக மழை பெய்யுமானால், குமிழ்கள் மண்ணால் அழுகுவதைத் தைத் தவிர்ப்பகற்கு அவற்றை முற்றுக முதிருங் அறுவடை செய்யவேண்டியேற்படும்.

மன இனிய தன்மையில் காணப்படுமானால், குமிழ்களைக் கையினால் இழுத்து அகற்றிக் கொள்ளலாம். உலர்காலநிலையிலே அறுவடை செய்வதற்கு முட்காண்டி தேவைப்படும். அறுவடையின் போது குமிழ்களைச் சேதப்படுத்தக் கூடாது. சேதப்பட் குமிழ்கள் இலகுவில் பூஞ்சனங்களினால் தாக்கப்பட்டு, சேமிப்பின் போது அழுகிச் சிதைவடைய ஆரம்பிக்கும்.

சிறுபோகத்தில் உயர் வெப்பநிலை நிலையும் சந்தர்ப்பத்தில் பனிபூஞ்சிகள் விரைவாகப் பெருப்பி பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும். அவை இலைகளின் அடியிலே கூட்டமாக

கமத்தோழில் விளக்கம்

இனிமுடல் வழக்காக உதிர்ந்துகூடும்போதும், இப்பறி என்று, அவைகளையெழு 40. பெ.டி. (பராக் கால 10, சூரிய 10) அனங்கு பேரவையிலிருக்க வீதம் 50 மீ. ஏ. (பேரவை, கெம்பெக்ட்) அனங்கு குமிக்கல்வேலை 25 மீ. ஏ. (பேரவை) அனங்கு பூர்வமிக்க 20 மீ. ஏ. (பேரவை, கெம்பெக்ட்) அனங்கு குமிக்கல்வேலை கூட்டுறவு அமைத்தியானா என்கின் அமிக்குத்தவையை பிரசாரம் சென்று வர்த்திக்கிறதோல் கொண்டுவரம்.

அமிக்குக் குமிக்கல் பிரசாரம் அவர்த்தியானா மூலமே அதற்கும் பிரசாரம் அவற்றை ஒரு பல நில பாதி நாட்டு காப்பிடியும், பிரகாசமான குமிக்கல்வேலை 2-3 நாட்களுக்கு உலையில், நூல் வெட்டுமானால் தீவில்லாத மூட்டுமே கிடைய இல்லை மாய்வரிதாடு வெள்ளி நிர்வாக போன்ற குறுக்கி, வர்ஷ குருபித்து.

குமிக்கல்வேலை குறிப்பு, அந்த குமிக்கல் குமிக்கல் கொண்ட காலங்களில்

கட்டி, கந்தைராயுதம் கணம், இந்தாநா, நால்புரி கணம், கார்ப்பிக்கணம் காலங்களில் விராமியல்ல அமைத்துக்கொண்டு விரைக் குமிக்கல்வேலை வெள்ளி போன்ற குமிக்கல்வேலை கொண்டு விரைக்குப் போன்ற கொண்டு விரைக்கினால் பூர்வம். குமிக்கல்வேலை பிரப்பாறு அவற்றின் ஏழாக்கு காலம் அந்த 25-3 மாதங்களுக்கு பேரவை அமைத்து, அதன்பேரவை குமிக்கல்வேலை போன்ற குமிக்கல்வேலை.

காலங்களிலிருக்கின்றது 100-1500 இறுத்தலை பொறுத்துகின்ற கொண்டு பூர்வம், விரைக்கால் பொறுத்துக் கொண்டு பூர்வம், காலங்களில் போன்ற குமிக்கல்வேலை விரைக்கின்றது. கிடை குமிக்கல்வேலை 1500 இறுத்தலை காலா அமைத்து காலங்களில் கொண்டு விரைக்குவதால்.

(பேரவை கொண்டு காலங்களில்)

### காலங்களில் குமிக்கல் மாய்வரிதாடு


#### குமிக்கல் கொண்டு...

0.	அமுக்	காலங்களில் குமிக்கல்	குமிக்கல்,
10.	அந்திமாதங்கள்	காலங்களிலிருக்குமிக்கல்	குமிக்கலிலிருக்குமிக்கல்,
11.	அப்பாதங்கள்	குமிக்கல் கொண்டு	குமிக்கல் கொண்டு,
12.	குமிக்கல்வேலைகள்	குமிக்கல்வேலை விரைக்கின்றதை அந்திமாதங்களில் கிடை	அந்திமாதங்களில் கிடை
13.	ஆமண்டு	குமிக்கல் கொண்டு விரைக்குவதை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை,
14.	குமிக்கல்வேலை	கொண்டு கொண்டு விரைக்குவதை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை,
15.	குமி	கிடை குமிக்கல்வேலை	குமிக்கல் கொண்டு,
16.	குமிக்கல்வேலை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை,
17.	குமிக்கல்வேலை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை,
18.	குமிக்கல்வேலை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை,
19.	குமிக்கல்	குமிக்கல்வேலை விரைக்குவதை	குமிக்கல் கொண்டு விரைக்குவதை,
47 ம் பக்கம் பார்க்க			

## எவ்வித வீட்மைப்பு அளிக்கப்பட வேண்டும்

வெ. இரங்கநிதிரன்

உதவி விரிவுறையாளர், விலங்கு வேளாண் மைப் பகுதி, இலங்கைப் பஸ்கலீக் கழகம், போதனை வளாகம்,



முயல்கள் பலவிதமாப்பட்ட நிலைமைகளுக்கும் இரைவாகக் கூடிய விலங்குகள் எனினும் விலங்குகளின் நலமும், இனப்பெருக்க விளைத்திற்கும் அவை எவ்விதமான வீட்மைப்பில் வளர்க்கப்படுகின்றன என்பதிலேயே பெருமளவிற்குத் தங்கியிருப்பதால், இவற்றின் வீட்மைப்பு கருத்திற் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கிய விடயமாகிறது. முயல்களுக்கான கூடுகளை அல்லது வீடுகளை அமைக்கவேண்டில் பின்வரும் அம்சங்களைக் கவனித்தல் அவசியம்.

- (1) முயலின் வதி :— குறிப்பாகச் சிறப்பான காற்றேறுப்பு, கடும் காற்றிலிருந்து பாதுகாப்பு, போதுமான தளப்பாப்பு அளித்தல் என்பன
- (2) எவ்வோன்ற தொந்தரவு கொடுக்கக் கூடிய ஜூஞ்சுகளில் இருந்து பாதுகாப்புப்பு.
- (3) முயலின் வீடு அல்லது கூடு இலகுவாகத் தூப்பாவாக்கி தொற்று நீக்கக் கூடிய விதத்திலும், உணவுப்பக் கூடிய விதத்திலும் இலகுவாக முயல்களைக் கையாளக் கூடியவாறும் அமைந்திருத்தல்.
- (4) சிக்கணமாகவும், செலவு குறைந்ததாகவும் இருத்தல் வேண்டும். கூடுகளில் தனித்தனியாக வளர்க்கலாம்.

ஆரிரு முயல்கள் மட்டுமே வைத்திருக்கப்படுகையில் அவை ஒரு நல்லைக்ட்டில் (Hutch) சிறப்பாக வளர்க்கப்படலாம். ஒரு பெண்

முயலுக்கு 6' தன 3' அடி அகல, 2' 6" உயரமான கூடோன்று போதுமானது. இப்பாப்பு 2 மாத வயதுவரை தாயுடன் இருக்கப்போகும் சூட்டுகளின் தேவையையும் கருத்திற் கொண்டு கணிக்கப்படுகின்றது. 1 இருத்தல் உடல் நிறைக்கு  $3/4$  — 1 ச. அடி தளப்பாப்பு அளிக்கப்பட வேண்டும், என்பது பொதுவான கருத்தாகும். இக்கூடு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒரு மூலையில் பலகையினால் மறைக்கப்பட்ட 2' நீளமானபகுதி பூட்டியீறும் பெட்டியாக (Nesting Box) பாலிக்கப்படுகிறது. மற்றையவை 4' நீளமும் 2' கம்பிவெலையை நாற்பற்றமும் கொண்டதாக இருக்கலாம். (1' கம்பிவெலையும் பாலிக்கப்படலாம்.) இங்கு கம்பிவெலைக்குப் பதிலாக மாழும் பாலிக்கப்படலாம். ஆனால் பொதுவாக முழுங்க மரத்தாலான கூடுகள் விரும்பப்படுவதனாலே. மாத்தைப் பாலிக்கையில் நாள்தோறும் சுத்தப்படுத்தவேண்டி யிருப்பதால் ஊழியத் தேவை அதிகரிக்கின்றது. படக்கைப் பொருட்களையும் (Bedding Material) பாவிக்க வேண்டியது அவசியமானதால் செலவும் அதிகரிக்கின்றது. தனத்திற்கு மரம் பாலிக்கப்படுமாயின் அதில் தனிகளை வைத்திருத்தல் சுத்திகரித்தலை இலகுவாக்கும். மேறும் முயல்கள் மாத்தைக் கடித்ததைக் கொறித்தலும் கூடும். இதனால் கம்பிவெலைகளை பொதுவாக விரும்பப்படுகின்றன. அத்துடன் கம்பிவெலைக்கூடுகள் கூடிய காலம் பாலிக்கப்படக்கூடியவை.

இக் கூடு பாதுகாப்பான அறையொன்றிலுள்ள வைக்கப்பட்டிருக்குமாயின், கூட்டுன் மேற்பற்றமும் கம்பிவெலையில் ஆனதாக இருக்கலாம். ஆனால் கூடுகள் வெளியே வைக்கப்படுமாயின்

கமத்தொழில் விளக்கம்

ஒடு தழுவ்வது (Tight) கூலைப்பிள்ளை நீண்டது. ஆகவே மாங்களை பக்கப்பன் அடியிலிருப்பினாலோதான் இருக்கவாடு. கூலை நீண்டுமில்லை எழிநிறைவூடு வீரமாக இருப்பாரா அல்லாதால் இருக்க வில்லையோ. ஆகவே பக்கங்களை விட்டுவால் பாலிச்சும்பு வாடு. இதொட்டு விரைவாகத்தாலே அவ்விதம் தீத்தான்தனி (Crease) பாலிச்சும்பு கிழந்தன. எனவே மாங்க அவ்வள கால்முறை கால்முறையில் கூலையை மூடுப்பட பக்கங்களும் தீத்தான் தனி அவ்வள கால்முறை மூடுப்பட விவரமிருப்பது. காலை வேலைகளில் கூலையை குரிய வெளியிலிருப்பது வீரத்திற்குப்பதாக. அவ்வள கால்முறை மூடுப்பட வேண்டுமென்று ஆகவே அவ்வள கூலையை வீரமாக மாநிச்சும்பிலே கூடு இருப்பதீர்க்காமல் அவ்விடம்.

பிரதிவெள்ளுமான குழும நிலை இல்லை என தீவிடிர சூதார்ஜிதாவுடன் வேண்டும். மூலம் விரோதிப்பி இடமிருந்தும் மறந்தும் அதற்குப் போத எட்டுவாடு இரு நிலை காருக்குமிடாப்பி குழு வாய்ப்பு (Opening) இருத்தல் உண்டார். அதை ஏ இருந்தான் அதற்குமில் ஒன்றால் எப்பின்னையிலும் கூறுப் பட்ட அல்லாது காருநாய் இருப்பதான் தனு கட்டிடத் திருக்க விடுவார்கள். இருங்க நிலை மின் கதவு வெறுந்தான். மங்கலமாய்விடம் மாறப்படுமாகவீ இருப்பது வாதிப்பானது. பொதுவாக மாஸபுரா புதிரும் அவசியமாகவுடைய வாயு இருக்கிறது. இரு ஏதங்கள் புதிருமில் பிழேரிய எட்டிர வாய்க்கால் வைக்கவேண்டும் அதற்கண் இருக்கிற ஏதுவுபுதித்தக் காலம் வாழும் பெரிதாக இருக்க வேண்டும். இரு வரு அதற்கும் தாக்குமிகுஞ்சு சிலுவையைப் படிக்கவேண்டும் பிழேரிய வேண்டும். வைக்கவேண்டும். உணவுறு தீங்க வேண்டி அவாயிக் காலிட்டுப்படும். மாஸபுரா எட்டுவது முன் கிடைக்கவே தாக்கும் இரு பொதுமானுபவ பொதுமானாக.

வாழ்வதன் வளர்ச்சியிலேல் கட்டுகளை  
நீண்டில் தெரிவானாலும் அந்தநாளில் அதைக்  
ஏற்றுவேய். இது கட்டுக்குள்ளே சிறப்பானதோல்  
அதிர்வூன் பால்க்கட்டுமானில் மேற்கூ  
றாம் ஏ கடு சூடு இருந்தும் வாழி,  
ஏனைப் பிரச்சினை காட்டுவாடு மூலம் கடு  
கூட வீசுவது எந்த வெற்பதே இல்லை.

திருப்பூர் திட்டமிடு நிலை மின்சாலையை  
கிடைக்கவில்லை என்றித அழுகாக பாலினீஸ்  
ஏடு இரு காலைக்காலையை இன வெள்ளையைக்  
கொண்டிருந்தால் விவரமிடுவதான் முறையில்  
பாலினீஸ்க்குத் தெவாந்தி கூட அதிக  
நிலை தக்க திட்டம் கூட அது நமது  
நீர் இந்த வெள்ளை அளவும் அவ்விருச்  
ஏடுகள் உணவுகளை கூடும்.

விதைகள் வாய்க்காலத்தில் வாய்க்காலத்தில் ;

பெரிய வகுக்கிளார்களில் முனிசிபல் கூடு  
சுப்பதூர்களில் தூங் நிலையான வீடு குறை  
வளர்ந்திருப்பதைக் காண்கிறோம். தீவிரம்  
மற்று முனை ஒன்றாக கூடிய வழக்கங்களை  
பின் கூறுவதற்கு ஏ உடை தாங்களும்,  
பேரவையினிட 4 ச. எது கூடாமலும்  
கூவிக்கொண்டு வேண்டும். தலை வேந்திலீக்  
விவரங்கள் கிடையன விரும்ப விரும்பந்து. அது  
தொழில் வளிமுறையாம். தீவிரமில்லை  
நோய் காலிகாப் பாக்க 18° அங்குள் யாத  
நிலை ஏன்றாம் வெற்றுக்கூடியது விவரம்.  
நீண்டால் முயச்சன் விரும்புவதற்கு விடை  
பிரச்சினை இருக்கும். அதிக சீ பாக்கு,  
ஏன் கீழாற்றல் வீடு கூடு. ஏ காலங்களும்  
(ஏது திட்டங்கள் ஒத்துக்கொண்டு வரும் வகுக்கிளி).

கொட்டுக்காலன உடைப் போக்குவரத்து,  
(Litter Material) தமிழில் மீது 2'->  
குறைபின் நாடாள மாசுப் பாலை மாசு  
போன்ற செய்தி. மாசுவூல்பாலை கீழ்க்கண்ட  
நடவடிக்கைகளை விரைவில் வெளியிட விரும்பும்.  
ஒன்றும் மாசுவூல் நோக்கு  
விரும்பும் நிலை போக்குவரத்து.

நீஷன் துடுப்பிகள் அவைகள் பொதுமக்கள் மற்றும் பழக்கமான விவரங்களைப் படித்து விடக் கூடிய பாரிசுத்தேசம் 24" எண், பிரெஞ்சு பழக்கப்பட்ட வேலைகள் கீழ்க்கண்ட தொடர்பினருடு பொது முயற்சிகளுடு குறி கீழ்க்கண்ட வேலைகளுடு 20' நில் 10' கால சில்லாரிட் 13 வெளி முயற்சிகள் கொடுக்கிறோம் என்று.

ପିଲାତୁଳାକ ଲାଗନ୍ଧାର ପ୍ରମାଣିତ ହେଉଥିଲା  
ଏହି ପିଲାତୁଳାକରାମାନ୍ଦୀଙ୍କ ଜୀବିତରେ କାହିଁ  
କମ୍ବିଲୁପ ଯାଏ ଯାହାକି କେବଳାକିମାନ ଅଟେ  
ଏହି କାଟିମାକ କେତେବେଳିକିମାନ କାହାକାମିଲା  
କୁହାଇଯାଇବାକିମାନ କାହାକାମିଲା ।

ஆனால் பெள்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வளர்க்கப்படவாம். எனினும் இவற்றைக் கூட்டுமாக வளர்க்கலையில் அவை சண்டைபிடித்து படிக்கியதுச் சாத்தியமுண்டு. எனவே இவற்றையும் தனித்தனியே சிறு கூடுகளில் வளர்த்தல் புத்திசாவித்தனமானது. கொழுக்கவைக்கப்படும் முயல் குட்டிகளை வீட்டின் வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு வயதுப் பிரிவுகளாக வளர்த்து சந்தைப்படுத்தல் வேண்டும். வெவ்வேறு வயது முயல்களை ஒன்றாக வளர்க்க முயலுவது சண்டைக்கரு வழிகோல்க்கடு மாதையால், இவ்வித முயற்சி தவிர்க்கப்பட்டு வேண்டும். ஒரு வயதுக்கப்பட்டில் 20—30 முயல்களை வளர்ப்பதே உத்தம அளவு என்க கூறப்படுகின்றது. எனினும் ஆகை கூடியது 50 வரை வளர்க்கப்படவாம். ஒரு வயதுக்கப்பட்டு ஓரே தோத்தில் சந்தைப்படக்கூடுமாதலால், மறு கூட்டமொன்றை இடுவதற்கு முன் கூளாத்தை அகற்றி சத்தமாகக் குதிய காளத்தை இலுவதும் அவசியமாகும்.

### முயலின் இனப் பெருக்கம் பெண் முயலின் வேட்கை.

பெண் முயல், மற்றைய முலையுடிகளைப் போல், தெவிலான் வேட்கை வட்டத்தைக் காட்டுவதில்லை போற தோன்றுகிறது. ஒரு முதிர்ச்சியுற்று பெண்டிருவிலே குலத்தினால் சிற்றுத்துப் பெண்டிச்சியாக குல்கள் அல்லது முடின்கள் உற்பத்தி செய்யப்படுக கொள்ளுகிறதினாலேயே இவற்றின் வேட்கை வட்டத்தைத் திருத்தமாக வகையிருக்க முடியாது இருக்கிறது. பெண்முயலின் பாலியிற் தொழிற் பாடுகள் ஒழுங்கற்றவையாகக் காணப்படுகிறது. வேட்கை அறிஞரிக்கலும் தெளிவானவை அல்ல.

பேரவீனர் வேட்கை வட்டம் இவ்விதம் ரஸ்வைஷ்யூரியில் ஒரு விடயமாக இருப்பதால், இதைப் பற்றியிப் பிறப்புக்கங்களை அறிந்து கொள்கூண்டியது அவசியம். பெண்முயல் நல்ல உடல்நிலையாவில் இருக்குமாயின் எந்தெந்த திலும் தேவையானபோது இது புணர்ச்சிக்கு விடப்படவாம். நல்ல நிலையாயில் இருக்குமாயின் எந்தோச்சிலும் (குருப்பாக கொண்டு நிலையில் கூட) இது ஆண் முயலை ஏற்கும். இவ்விதமாக உணர்ச்சின் துண்டப்படுவையில் குலகள் வெளியேற்றப்படுவான். ஆண்முயலின் பாலியிறதொழிற் பாடுகள் மட்டுமல்லாது இன-

தெரு பெண் முயலின் சேட்டைக் குலவெளியேற்றலின்து தூண்டப்போது மாண்து. பெண்முயல் ஏற்பாடு கமார் 8-13 மணித்தியாலுக்களின் பின் குலவெளியேற்றம் நன்றாகிறது. மேற்கண்ட காரணத்தினாலேயே பெண் முயல்கள் குறிப்பாகக் கருக்களைக்கிடைவு, தனித்தனியாக வளர்க்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

பெண்முயல் இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருக்கக்கூடியில், அது ஆண் முயலுள்ள கூட்டினுள் புணர்ச்சிக்கு விடப்படுகல் வேண்டும். பெண் முயல் தயாரோ அல்லது இல்லையோ என்பதைத் தீர்மானிப்பது இல்லைவானது. பெண்முயல் தயாராக இருப்பின் புணர்ச்சி உடனடியாக நடைபெறும். தயாராக இல்லாவிழின் இரண்டும் சண்டை பிடிக்கும். ஆனால் இப்படி சண்டை நடக்க விடலாகது. பெண் முயலை அகற்றி அடுத்த நாள் மீண்டும் தெண்டிக்கலாம் அல்லது இன்னைக்கு ஆணுடன் விடப்பட பார்க்கலாம். பெண்முயல் ஆணு-ஏன்னவை பிடிக்க முயலாது புணர்ச்சியை மட்டும் தடுக்க மாயின் அதன் தலை மீது கையைவைக்கு புணர்ச்சியடைய ஊக்குவிக்கலும்.

### போலிக்கருப்பம்.

புணர்ச்சியைத் தொடர்ந்து 8-13 மணித்தியாவங்களின் பின் குலத்திலிருந்து குலகள் வெளியேற்றப்படுவான். எனினும் சில சமயங்களில் இச் குலகள் வெளியேற்றப்பட்டும் கருக்கடல் நடைபெறத் தவறுகிறது. உ-மாக. ஆண் முயல் மலடாக இருக்கக்கூடிய அல்லது மற்றைய பெண் முயல்களின் சேட்டைகளினால் குலத்திருப்புக்கையில் இப்படி நிலைமுக்கூடும். இவ்வெளியின் கருப்பையில் விருத்தி யுறும் முனையங்கள் இல்லாவிட்டும், பெண் முயல் கருப்பங்காண்டு போன்ற அறிஞரிகளைக் காட்டுகிறது. இந் தீவிளமையே “போலிக்கருப்பம்” என்றும் கூறுகிறது.

இப்பொலிக் கருப்பத் தோற்றறபாடு உடனில் உள்ள தூண்டும் உட்சூப்புகளால் கட்டப்படுத் தயபடுகிறது. குல உதிர்க்கப்பட்டும் குலத்தில் உருவாகும் மஞ்சை சுலங்களின் சுரப்புகள் உண்மைக் கருப்பத்தையே போன்று கருப்பைப்பத் துண்டுகிறான். போலிக் கருப்பத்தைக்காட்டும் முயலிகளும் குட்டியினதூக்கான படுக்கைத் தயாரிப்பு போன்றவற்றை உண்மைக் கருப்பம் கொண்டதைப்போலவே செய்கிறது.

கமத்தொழில் விளங்கம்

கந்தியாகவீராவுடன் எராக் கந்தியாகவீராவுடன்  
இரு நாளமில் அயத்ராரிக்கவுடன், போலிச்  
கந்தியாகவீரா அறியப்பட்டால் ஏன் கண்டியாக  
புணர்வசிகால் மூல முபத்ரை விரி அதிக  
வேண்டும், இரண்டிறங் பெயரத் தாங்குமின்று  
நோயும், பகனும், சீருகும், எராக் கேள்வி  
குறிப்பு மானிட, இருப்பிபட்டக் கல்வியுமிரு  
பீப் பாதுகாக்கா, பதிக்காகவிமாநம்  
இதுவித தலைகால்கவுடன் மூல பாதுகாக்க  
பீப் தாம் எழுப்பட அவரியும், பென் மூல  
பீப் தாத்தானில் என்கிலீ வகார்க்கா,  
மேலாடுப்புமாக கந்தியினதல் சுரங்கான  
இல்லை.

କୁର୍ରାନ୍ତିକି ମଧ୍ୟବିନ୍ଦୁ

ମୁୟକ ଲାଗାପିଳା କ୍ରିତିତ୍ତମାନ ଜୀବିତରେ  
ପ୍ରଦେଶକ ଯାତରିଣୀ ପାଇଁ ଆମ୍ବାମାରୁଙ୍ଗ କୁଳମୁଦ୍ରା  
ଦେଖିପାରି, କେବଳ ପ୍ରାଚୀନ ହାତିମାମ କୁଳମୁଦ୍ରା  
ଲିପିପାଠରେ ଅଳମାନ କୁଳ ଦେଖିବା ଗୁଣର ଏବଂ  
କୁଳମାନ କୁଳ ଅଳମ ଗୁପ୍ତ ଲିପିପାଠରେ

ଶ୍ରୀମତ୍ତୁ କଣେଶ୍ୱର ମହାନ୍ତିରେ ଦୋଷ  
କାମ ପାଲିକାମାର୍ଗରେ ଏଥିରେ ମହାନ୍ତିରେ  
ଶ୍ରୀମତ୍ତୁ କଣେଶ୍ୱର ମହାନ୍ତିରେ ଶ୍ରୀମତ୍ତୁ  
କଣେଶ୍ୱର ମହାନ୍ତିରେ ଶ୍ରୀମତ୍ତୁ  
କଣେଶ୍ୱର ମହାନ୍ତିରେ ଶ୍ରୀମତ୍ତୁ

அதிர்வெள்ளியின் குடும்ப என்றும் வெளியில் பொதுவாக உருப்பின் அமைவுமிகு அல்லது தாக்கும் குடும்ப ஏற்றும் இருப்பதுமிகு முடி. கடுகள் கீழ்க்கண்டன. அதன் பூவினில் நெபின்ஸையோ இருப்பதுமிகு குடும்ப ஆற்றும் ஆற்றி மூடி மூடிய பிரதையின் பூவிலிருந்து அமைவுமிகு தாக்கு கீர்த்திப்போக அல்லது முடி என்ற காப்பினை ஏற்படுத்திக் கொண்டுவர ஏடு அத்தாலிக்கப்படுமானால் கீர்த்தி அமைவுமிகு காப்பினை பெண் மூடிவில் அமைவுமிகு கொண்டுவர எடுக்கின்ற பொதுவாக.

ஒன்றில் முடிந்ததும் போன்றுமால் குறைய வருப்பு அதிகமாகிறது. அதிகமாக வெளியிடா விரிவாகும் புதுதலைவர்கள் ஆனது மாறாமல் அது ஆக்காத்தாலும் அங்கீகாப்பதும் இல்லையின் குப்பாக்காத்தாலும் அங்கீகாப்பதுத் தீர்மானம் ஏது விவரித்துக்கொண்டு வருப்பதைத் தீர்மானம் ஏது விவரித்துக்கொண்டு வருப்பதை அகற்றுவது; கொன்று வருவது எனிலோ அதேஷ்டு, கூடாக விவரித்துக்கொண்டு வருப்பதை அகற்றுவது.

கடமையில் குவானிஸ் தலை பெருமையின் பிரதானமாக இரு முடிவுகள் ஒரு கடமை நாட்டுக்கூடம் போன்றபோன்றன. ஒரு சிலரை கீழொள்ள முறைகளுடைய திட்ட நடவடிக்கை அறிகுறையாக இருக்கிறது. எனினும் 1 : 10 நோற்காலியின் வரை கடமை பொருள்களை, ஒரு மாதங்கள் பின் குவானிஸ் கடமையிலிருந்து அகற்றப்படாது. தீவிரமாக கடமைகளை கணக்காக கடமையிலிருந்து வெளியிட வேண்டுமென்று கூறுவதை முறைப்பார்த்து கீழ்க்கண்ட விவரங்கள் பொருள்களுடன் கூடிய வகுப்புகள் உத்திரவு கொடுக்கப்படுகின்றன.

GÖTTSCHE

# வாழைப்பயிர்ச் செய்கை

விவசாயப்பிரமணியம் இராவிந்திரநாத், B.Sc. Agric. (Hons)  
வினிதா நடராஜன், B.Sc. Agric. (Hons)  
விவசாய உயிரியல் பிரிவு,  
விவசாய பிட.ம்,  
பேராதனை வளாகம்.

**களைகட்டல் :**—வாழை மேற்பாட்பு வேர்களைக் கொண்ட தாவரங்கள் இருப்பதால் பண் படுத்தல் முறைகளால் களைகட்டல் தவிர்க்கப்படல் வேண்டும். எனவே இதன்மேற் பரப்பு வேர்களுக்கு ஒருவிளைவித்தால் வேறு நோய் பீடைகள் தொழிற்நுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வாழை நன்கு உய்யமாக வளரும் தாவரமாக்குவதற்காக இதன் வளர்ச்சியில் களைகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

களைநாடனி பாவித்தலாலும் களைகட்டல் மேற்கொள்ளப்படவாய். ஆனால் இவற்றின் மீதங்கள் (Residues) பழங்களில் நஞ்சத்துண்ணையை ஏற்படுத்தியதாக ஆராய் சுதி முடிவுகள் அறிவிக்கின்றன. இந்திலையில் ஆசனிக் “Areenie” கொண்ட களை கொல்லிகளில் பாவைன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகோன் வங்கக் களைகளைப்பிரதிக்கு பாலிப்பது குறைவு, ஏனையில் இவற்றால் வாழைக்கே சேதம் ஏற்படலார்.

**மூடுபடைகள் ( Mulching )** மூலிகை களை களைக்கிணங்க கட்டுப்படுத்த வாய். வாழை மேற்பாட்பில் உணவு எடுக்கும் தாவரமானபடியால் மூடுபடையில் அவசியமானது. இதற்காக உலர்ந்த வாழை இலைகள், சிறு, தெள்ளமறுபுப் போன்றவை பாவிக்கலாம். ஆபிரிக்க நாடுகளில் பொலித்தீன் இதற்காகப் பாவிக்கப் படுகின்றது. ஆனால் இது செலவு கூடிய முறை. இலங்கை நிலைமைகளில் இதுபானிப் படி கிக்கணமற்றது.

## உறிஞ்சியற்றல் ( Desuckering or Pruning ):—

மகா இலுப்பன்னைமயில் கதவி (Ambul) வாழையில் செய்யாமல் பரிசோதனை முடிவுகளில் இருந்து தாய்த்தாவரத்துடன் இருக்கும் எல்லா உறிஞ்சிகளையும் விடும் போது குலையின் நிறை அதிகமானதாக காணப்பட்டது. உறிஞ்சிகளை அகற்றும் போது தாய்த்தாவரத்துக்கு சேதம் உண்டாகின்றது. நிருப்பவும் மின்வளர்ச்சி பேற தாய்த்தாவரத்துக்கு சிறிது காலம் எடுக்கும். இதனால் குலையின் நிறை குறைக்கப்படலாம். ஆனால் உறிஞ்சிகள் அதிகம் இருக்கின்ற வேளைகளில் போட்டி ஏற்படுத் துக்கைகளின் நிறை குறைய வேண்டும். ஆனால் எவ்வளவு வரதிகரும் இருக்கின்ற வேளைகளில் உறிஞ்சிகள் அகற்றத் தேவையில்லை. இவ்வளையை உறிஞ்சியகற்றவின் மூலம் பின்னரும் நன்மைகள் செய்யப்படுகின்றன.

- (1) ஓர் அடிக்குரிய போச்சைத்தேவை குறைவு.
- (2) கூடிய அளவு நடுக்கைப்பொருள் பெறுவதன்மூலம் மேலதிக வருமானம்.
- (3) பழத்தின் காலாவும், எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

கால்நீர் திருமூல சுவாமி முனிவர் பேர்க்கீடு தலைவர் திரு மதுரையூர் கிருஷ்ணா மாணிக்கர், கால்நீர் திருமூல சுவாமி முனிவர் அகற்றுவதற்கு விருதங்கள் முனிவர் பொருத்துதலைச் செய்த பேர்க்கீட்டு திரு மதுரையூர் கிருஷ்ணா முனிவர்.

முகின்ற முதலீடிலிருந்து செல்கின் பூர்வீகரண முறையில் உபயோகித்து தாவிக்கப் படும் முறை, முறையில் முறை என்ற அமைப்பைகளை உபயோகித்து வேண்டும். இது மொழுப்புமுறையிலிருந்து வேறாக விரிவாகவே இரு மார்க்காரி (மார்க்காரி மின்சாரம்) முறையிலே மூலமாகும்.

ஏ, ஒப்புத்தான் கூடியது! ;—

கிரைன்ட் பிரதிகாரிக்கின்றார்களென்று இருந்தால் மாறுமாட்டது. வெளியீட்டில் கால வரை போன்றவற்றின் முறையை கண்டிட்டு, இந்தப் பால் மாறுமாட்டுகிறது.



எாவதுபோன குழும தீர்மானம் படித்த விதியைக் கொண்டு, இதுவும், பிரதிநிதியூர் குழுமம், என்னிடமில்லை. அதைப்பற்றி, சென்னை மாநகரத்தில் கூடியாக, அதிலேயுள்ள இலாத்தூர் குளியிலிருந்து, ஏனையின்றும் பல்வேறுமிருந்து அரசு என்ன சொல்லும் வேண்டியிருந்து முடிவடைக்கவிடுகின்ற ஒரு தொகை காணப்பட்டு வர், என்கிறது இதியைப் படித்துக்கொண்டு விதியைக் கொண்டு வருவதற்கு காரணமாக விடுகின்றது.

பாக்டோபிஸ்டி : 1

வாய்மீன வாழ்வு நிலை பற்றிய தூண் அமிகு தொல்வண்டாகவிட காலமாகி விட்டது. எனினுடைய இல்ல எழுவாக, பொட்டாயில், போவாக, திரும்பு, மக்கள் மர் அங்காக்கள் ஏற்றுக்கொண்டு வாழவேண்டு வாசுதீவைகளே அவநானிக்கப்பட்டிருக்க ஆகும். சமீபில் நூல்களைப் படித்து, வார்த்தை எவ்வளவிலோ அதிகமில்லை எடுப்பதுக்காகது. வாய்மீன அமிகுகள் இதேப் பயின பொறுத்தமுடிம் முக்கீ முனைத்தடவிடு. பொழுதாக பொறுத்தப் பகுவையிட இயற்கைபான ஒதுக்கப் பட்டிரக்கீர் மீதில் விரிவாய்வுக்கிடுது.

**பொதுவாக 1: 1: 4** என்ற விகிதத்தில் யூறியா, டார்சுப் பொசுபேற்று, மியூறியேற் ஓப் பொட்டாசு வழங்கப்படலாம். வருத்திற்கு 360 மரம் கொண்ட ஒரு தோட்டத் திற்கு 1000 இரு. நைதாசன், தேவை, எனக் காட்டப்படுவதனால் இவற்றைகிட வரும் இருமுறை மண்பகுப்பு செய்யப்பட்டு சுப்பர் பொஸ்பேற், மியூறியேற் ஓவ் பொட்டாஸ் என்பன வழங்கப்படல் வேண்டும்.

பொதுவாக சாதாரண விவசாயி மர அடியோன்றிற்கு மேற்கூறிய கலவையில் 4 இருத்தல் ஒரு வருத்தக்கு பகிர்ந்தளித்தல் வேண்டும். நடைகிளின் பின் 2 மாதத் தில் 2 இருத்தலும் 6 ம் மாதத்தில் 2 இருத்தலும் இப்படலாம். சசீனிட 2 வாரத்திற்கு முன்னர் 0.5 இருத்தல் பொலைமட்டு சேர்க்கப்பட, வேண்டும்.

இவற்றைவிட கால்நடையிலிருந்து பெறும் பச்சை மற்றைய பச்சைகளைவிட அதி கவ்வை தாவல்வது, என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பசுதாபசைகள் மூலம் நைதாசனின் அளவை பகிர்ந்தளிக்கலாம். ஆரம் வளர்ச்சி பின்னர் பெறப்படும் விலையை அதிகம் பாதிக்கும். முக்கியமாக முதல் மூன்று மாதத்திலேயே இறுதியான வளர்ச்சி தங்கியுள்ளது. எனவே ஆரம்பத்தில் பசையிடல் முக்கியமானது. பசையிடல் வாழை அடியைச்சுற்றி வட்டமாக இப்பட்டு பின் மண்ணுடன் கலக்கப்பட வேண்டும்.

### நீர்ப்பாசனம் :—

உலகில் வளர்க்கப்படும் வாழை மரங்களில் மிகச்சிறிய பகுதியே நீர்ப்பாசனத் திற்குப்படுத்தப்படுகின்றது. எவ்வளவு நீர் வழங்கப்பட வேண்டுமென்பது சாதாரண அனுபவங்களிலிருந்தே பெறப்படவேண்டும். மாதத்திற்கு 22" நீர் இருந்தால் போதுமானது. நீர் வழங்களில் பாத்திகளில் (Basin) நீர் வழங்குவது கிறப்பானது.

### நோய்களும், பிண்டகளும் :—

நோய்கள் பீண்டகளினால் வாழையில் பெருமளவு இழப்பு ஏற்படுகின்றது. இதனால் பொருளாதார வருவாய் பாதிக்கப்படுகின்றது. எனவே நோய் பிண்டக்கட்டுப்பாடு முக்கியமானதோன்று.

### பிண்டகன் :—

- (1) தண்ணைத் தாக்கும் நீள்மூஞ்சி வண்குகள் (Cosmopolitis spp)
- (2) வேரைத் தாக்கும் நீள்மூஞ்சி வண்டு.
- (3) ஏரிட்டுக்கள்
- (4) பணிபூச்சிகள் (Thrips)

### தண்ணைத் தாக்கும் வண்குகள் :—

இவை முட்டைகளை வாழையில் போலித்தண்டில் இடுகின்றன. குடும்பிகள் தண்ணைக் கிழங்கில் துளைகளை ஏற்படுத்தி, உண்டான நுவாரத்துள் கூட்டுப்புழுவாகின்றன. நிறைவூலிகள் பொதுவாக மண்ணில் வாழுகின்றன. இவற்றின் வாழ்க்கைக் காலை சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இவை பொதுவாக மியூசாவர்க்கத்தையே தாங்குகின்றன. இது உண்டாக்கும் முககிழப்பேதம் தண்டுக் கிழங்கின் இழையங்களை அழித்தல் ஆகும். இது மற்றைய நுண்ணங்கிளின் துணையான தொற்றுக்கும் இடமிலிக்கின்றது. எனவே இப் பிண்டைற்றி மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். இவற்றைக் கட்டுப்படுத்த பல முறைகள் பாலிக்கப்படவாம். பொதுவாக பண்பாட்டு (Cultural ) முறையால் கட்டுப்படுத்துவது கிறந்தது. இதற்கு பழைய முறிந்த வாழையின் போலித்தண்குளில் பொதுவாக முதிர்வண்டு உணவைப் பெறுவதால்

கால்பாது கால்பாது அவர்சியர் தலைவர் என்றார் பிரேரணமண்டலில் உயிர் வெள்ளிலிருக்க முடியும் அளவிலோ. இவ்வழகும் பகுதியில் முறைகளுடன் இருப்பதை சொல்லும்போது பாதித்தார் (BHC & DDT) இப் பீர்க்காய் கட்டுப்படுத்துவது இல்லை. நீலினாய்க் கிழவு நால்வடிவில் இருப்பதின்மீது பாதிக்கப்படுகிறது. இந்த பொதுக்கால்பாது அவர்சியர் தலைவர் என்றார் பிரேரணமண்டலில் உயிர் வெள்ளிலிருக்க முடியும் அளவிலோ.

போதிகமில் வைக்கப்படும் பேர்மா திருவை வேறு உணவும் முறைகளுடன் கலக்கப்பட விரும்புவதைப் பார்த்து,

శుగ్గిలుకు లేకపోతాడు. ఏంటే నీరు కొన్ని విషాదాలకు విప్పనలు ఉన్నాయి. (Active Ingredient) ఎవ్వాలింపులు అనుమతి ద్వారా ఆధ్యాత్మిక విషాదాలకు విప్పనలు ఉన్నాయి.

வேலைக் குறிப்புகள் எடுத்திருப்பது அனைத் திட்டங்களில் விடுவது தாக்கும் காலத்திற்கு ஒரு பிரதிவிளையாகக் கண்டிப்புகளினால், மத்திய முறைகளுக்கு மேற்கூரப் பல நிலைங்களிலேயும் விடுவதற்கால்.

குடியிருப்பு விடுதலை

#### **बनाने की रुक्षा (Banana rust thrips)**

இதன் நீராவளமின் முடிவட்டி பல்லிக் கிளிக்களில் இருக்கிறது. இவை இல்லையில் இதன் தாசம் இல்லையில்லை என்று, இதிலிருந்து சுமாராண் குடப்பாவழியிலிருந்து போகவில்லை என்றுகூறுதல். இவையில் இவை கால் கட்டி முடிவட்டி இவேதன் ஆஸ்திரிய விளைக்கின்றது. இது அவைக் குடாரும் வெளியில் கூட கமிஷனிறுத்துவம் அமைப்பு கால் முடிவட்டி குடாரும் குடாரும் பொருள்களும் இருப்பதாகிறது. மனிபுக்கிணங்கம் குடாரும் தாசம் தாச்சாக்கள் கூட விடுவது கீழ்க்கண்ட டாவில்லைக் கோட்டை, சுமாராண் குடாரும் பொருள்கள் அடிப்படை விடுவது விடுவது.

3% தீவிரமாக 1% இரண்டு மூலத்திற்கு விரிவுவடிவங்கள் போன்ற அடிப்படையில் செய்யப்படுகின்றன.

សំណើលិត្យទី២

கிராமத்திலே கடன் வசூல்பட்டு தாங்களைக் கிடைத்தாத குறைவானதால் இருப்பிரியா, இனால் குறைநான் சிராயா; சுப்பதீத்தும் வெள்ளமோ ஏதும் காரணமாக நிறுத்தினால் குறைநான் எப்படித்தான் கல்வியானது, சுதாங்குமால் கூட மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதே பிரி ஏதும் அறியுதல் தட்டு அதைப் பற்றி கண்ண வேண்டும் என்றுத்தான், குறைநான் காரணம் குறைப்பாக நிறுத்தப்பட்டு வருகிற காரணமாக கூடி உதவன் கொண்டு விடுவதே அதைப் பற்றி கண்ண வேண்டும் என்றுத்தான் கிராமத்திலே கிடைத்தப்பட்டு வருகிறதே அப்படிப்படித்தப்பட வேண்டும். இத்தகை நிதியில் குறைநான் கிராமத்திலே கடன் வசூல்பட்டு வருகிறதே அதைப் பற்றி கண்ண வேண்டும்.

015-016

காங்கிரஸ், மாண்பும் கலை (Panama will), செங்குளை (Bunchy Top) என்ற பெயர்கள் கொண்டது.

போன்ற பேரை (Pezzaire) பம்பினிடால் கடற்காலத்தெப்பும் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இவ்வாய்வு என்றாலும்போல் தலைக்கு இருந்தும் கொட்டி கொட்டி கால்கூச்சுக்கும் வாட்டி போன்ற சம்மத்தைம். இத்தொலைவில் விரைவாக வருகிற பொருள்களில் நிதியிலிருந்து மலை குறைங்கிறது தான்மூலமாக. இது குறைகிற பொருள்களில் தாங்காலோ என்றாலும்கூடும் கொழுப்பாக இருக்கும். இது ஒரு கால்கூச்சு

மரங்களின் வளர்ச்சி நன்றாக இருந்தாலும் இலையில் மாற்றுங்களே அவதானிக்கலாம். அடுக்குக்காக இலைகள் காணப்படும். இலகுவில் முறியிக் கூடியனவரகவும் காணப்படும். இவற்றைவிட இலைகளில் மஞ்சள் நிறம் படிப்படியாகத் தோன்றத் தொடங்கும். இந் நிலைமையிலிருந்து ஓர் சாதாரண விவசாயி இந் நோயை அறிந்து கொள்ளலாம்.

இதைத் தடுக்க சிறப்பான முறை வதிப்புப் பேதங்களை வளர்த்தலாகும். ஆனால் தொடர்ந்து பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாமல் குறித்த காலத்திற்கு நிலத்தை தரிசாக விடல் போன்றமையையும் சாதாரணமாக இதனைக் கட்டுப்படுத்த உபயோகிக்க வரும்.

### கொத்துமுளை (Bunchy Top) :—

இதனைக் குருக்கண் எனவும் அழைப்பார். இது தனித்துவமான ஓர் வொசினால் ஏற்படுத்தப்படும் நோயாகும். இந்த வொசமுதலில் உரியத்தினுடைக் கூன்னே கென்று உனவேதனித்துவமான உலமைப்பிற்குரிய சேதங்களை ஏற்படுத்துகின்றது. இவ்வாருண சேதம் காரணமாக வாழை மரம் குட்டையான வளர்ச்சியைக் காட்டும். இதன் இலைகள் மொருமொருப்பானதாக அமையும். இதனைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். எனவே வயலிலிருந்து நோயற்ற மரங்கள் அகற்றப்படல் வேண்டும். அத்துடன் வைரசைக் காவும் ஏபிட்டுக்களையும் அழிக்க வேண்டும். தாவர விருத்தி முறை களால் பெறப்பட்ட எதிர்ப்புப் பேதங்களும் இங்நோயை எதிர்க்கும் தன்மையுடையன வாகக் காணப்படவில்லை. எனவே இங்நோய் அறிகுறி ஏற்பட்டதும் இல் மரம் அழிக்கப்பட வேண்டும்.

### அறுவடையும் பழமாக்கலும் :—

முதிர்ந்து பச்சை நிறமாக இருக்கும் போது அறுவடை செய்யப்படும். அவற்றை மரத்திலே பழுக்கலிட்டால் பூச்சிகள் தாக்கம் அதிகமாக இருக்கும். உலர்ந்த இலைகளால் கந்தப்பட்டு இவை வேறு இடங்களுக்கு அனுப்பப்படலாம். ஆனால் வெளிநாடுகளில், ஏற்றுமதிக்காக பழுங்கள் சிப்புகளாக வெட்டப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்படும். பெட்டிகளில் பழுத்தலைத் தூண்டும் எதலீன் போன்ற பொருட்களையும் இடலாம். இது மிகவும் குறைந்த செறிவில் 2-3 தடவை பிரயோகிக்கப்படும். காபன் மொன் ஒட்சைட்டும் (Co)-காபன்றூ ஒட்சைட்டும் (Co 2) பாவிக்கப்படலாம். சாதாரணமாக எமது நாட்டில் புகையுட்டல் மூலம் காபன்மொன் ஒட்சைட்டையே வழங்குகிறோம்.

### உற்பத்திச் செலவும் வருமானமும் :—

எந்தவொரு உற்பத்தியிலும் வருமானமே முக்கியமானதாக கருதப்படுகின்றது, வருமானம் விளைவிலேயே பெருமளவு தங்கியுள்ளது. குறிப்பாக இதற்கான உற்பத்திச்செலவைக் குறைந்தால் தேறிய வருமானத்தை அதிகரிக்கச் செய்யலாம். இவ் வகையான ஆய்வு விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு பெற்ற முடிவுகளை பின்வரும் அட்டவணை காட்டுகின்றது. இது வாழைப் பயிர்ச் செய்கைக்கான பயிரவரவு செலவு அட்டவணையாகும்.

கட்டுப்பு	தினம்	தினம்	தினம்	தினம்	தினம்	தினம்
1. முனிசிபல் நிலங்கள்	₹ 49.40	..	1111.40	..	1111.40	..
2. முனிசிபல் நிலங்கள்	..	..	..	..	..	..
3. முனிசிபல் நிலங்கள்	464.90	..	..	..	..	..
4. முனிசிபல் நிலங்கள்	..	910.00	..	..	..	..
5. முனிசிபல் நிலங்கள்	..	..	313.00	..	..	..
6. முனிசிபல் நிலங்கள்	..	..	..	216.00	..	..
7. முனிசிபல் நிலங்கள்	..	..	..	..	113.00	..
8. முனிசிபல் நிலங்கள்	..	..	..	..	..	113.00
9. முனிசிபல் நிலங்கள்	125.00	..	195.00	..	195.00	..
10. முனிசிபல் நிலங்கள்	360.00	..	160.00	..	200.00	..
11. முனிசிபல் நிலங்கள்	2,249.00	..	1,721.40	..	1,721.40	..
12. முனிசிபல் நிலங்கள்	..	..	..	..	..	..
13. முனிசிபல் நிலங்கள்	..	..	863.47	..	863.47	..
14. முனிசிபல் நிலங்கள்	..	2,665.83	..	2,665.87	..	2,665.87
15. முனிசிபல் நிலங்கள்	..	400.00	..	400.00	..	400.00
16. முனிசிபல் நிலங்கள்	..	20.00	..	20.00	..	20.00
17. முனிசிபல் நிலங்கள்	..	8,000.00	..	8,000.00	..	8,000.00
18. முனிசிபல் நிலங்கள்	..	5,384.13	..	5,418.13	..	5,384.13
19. முனிசிபல் நிலங்கள்	..	..	..	..	..	..

1. முனிசிபல் நிலங்கள் கட்டுப்பு கணக்கு ₹ 3,44,800.00.

2. முனிசிபல் நிலங்கள் கட்டுப்பு கணக்கு ₹ 3,44,800.00.

**வழிகாட்டி 1—நெஞ்சுச் சுற்றுயுக்கு ஏற்ப உடல்நிறையைக் கணித்தல்**

நெஞ்சுச்சுற்று (அங்)	நிறை (இரு)	செஞ்சுச்சுற்று (அங்)	நிறை (இரு)	நெஞ்சுச்சுற்று (அங்)	நிறை (இரு)
30.0	..	100	..	51.0	..
30.5	..	103	..	51.5	..
31.0	..	107	..	52.0	..
31.5	..	121	..	52.5	..
32.0	..	117	..	53.0	..
32.5	..	121	..	53.5	..
33.0	..	127	..	54.0	..
33.5	..	131	..	54.5	..
34.0	..	137	..	55.0	..
34.5	..	141	..	55.5	..
35.0	..	146	..	56.0	..
35.5	..	152	..	56.5	..
36.0	..	157	..	57.0	..
36.5	..	162	..	57.5	..
37.0	..	167	..	58.0	..
37.5	..	173	..	58.5	..
38.0	..	179	..	59.0	..
38.5	..	186	..	59.5	..
39.0	..	193	..	60.0	..
39.5	..	199	..	60.5	..
40.0	..	206	..	61.0	..
40.5	..	214	..	61.5	..
41.0	..	223	..	62.0	..
41.5	..	229	..	62.5	..
42.0	..	239	..	63.0	..
42.5	..	247	..	63.5	..
43.0	..	255	..	64.0	..
43.5	..	270	..	64.5	..
44.0	..	283	..	65.0	..
44.5	..	293	..	65.5	..
45.0	..	298	..	66.0	..
45.5	..	307	..	66.5	..
46.0	..	315	..	67.0	..
46.5	..	323	..	67.5	..
47.0	..	334	..	68.0	..
47.5	..	344	..	68.5	..
48.0	..	354	..	69.0	..
48.5	..	364	..	69.5	..
49.0	..	374	..	70.0	..
49.5	..	384	..	70.5	..
50.0	..	394	..	71.0	..
50.5	..	404	..	71.5	..
				1,043	

**அறிமுக :**—உங்கள் பண்ணைகளில் பாற்பகுக்களின் உடல் நிறையை அவற்றில் நெஞ்சுச்சுற்றுள்ளவைக் கொண்டு இலகுவாக அறிந்து கொள்ளலாம். இதற்குப் போலே உள்ள அப்பவையை நீங்கள் பயன்படுத்தலாம்.

## କେବାତ୍ତିକୁମଳ୍ଲବି

இமெரிக் கி. ரூ. 1,000 முதலும்பட்ட ரூபாய்களிலே எப்படி தேவையில் பணிப்பு பட்டதாக சீர்திடக்கன் என்னிடுதான். அங்கு மக்களாகவோ பாலாப்பார் புதுத்தமைப்பட விரும்புகின்றன; கனமாற்ற நாசம் கருதப்படுகிறது. அதிலோ இமெரிக் கிராஃபீட், கேவி, கால்வீலா, கூ குபிஸ்கோ முதல் மாநாடு கிடைக்கப்படி வருகிறது.

தூவராசியு பட்டபுகள் ,—

இது அப்பிளப்பீடி குடும்பத்தின் அட்ச்சு நா தாவரமாகும். இதன் தவணையிற் பெயர் கேற்றியகீம் சுற்றாலும் ( Coriandrum sativum ). நல்லீடு, மருவிடையான், உள்ளீருங்காலமான நன்மைக்கொள்கூட இத்தாவரம் 2-3 மீ உயர் யோட் வளர வளர்கிறது. இதை நல்ல தவணைத் தாவரமாகவானபடியான ஒத்திரி நிலையில் வளர்க்கும்கால தன்மையாயால் காட்டுகிறார்கள். பேரின் நாச்நாபிப்பிடாழூக்கி அமைக்க கூடியிருக்கிறது. இதினாட்டின் வடிவில் கானப்படம் நிரை பூஷ்யத் தெநிகள் தன்மைக் காவளக அடிப்பிடிகள். கட்டுவீலன் மூல எரிக்கை அடியடிய போத அவர் கடியாவு பிரசித்த வாட்டுகிறான். ஏதேனும், தனிக்கூடம் கட்டுவீலன் வர்ணமாய்வதைப்பற்றாத காலமிழுகிறான். இதனுடைய கொடு அவைப்பினில் இதை கலையளித்தும் யென்பதைக்கூறுகிறது. இவ்வாட்டின் குடும்ப பிரிவிலே காலமைப் பிரதைக்கக் கண்ணப்படுகிறது. கொறியினாட்டு நாசு கூடு கேட்கின்றது பெறப்பட்டு, கேழ்கின் கால்கு விரிவாக வேறாக கூடுப் பிரதைக்கப் படுகிறது.

Digitized by srujanika@gmail.com

பெண்	..	..	11.2%
ஏஞ்சில்	..	..	14.1%
கலைாசி	..	..	16.1%
வாழ்வு படிகள்	..	..	21.8%
பெண்	..	..	32.6%
ஏஞ்சில்	..	..	4.4%
<hr/>			100.0%

**மண்ண :**—நீர் நன்கு வடியும் எத்தனையும் இதன் பயிர்ச்செய்யக்கு உகந்ததி. இந்திடாவில் பிரதானமாக கரும்பருத்தி மண்களில் இது பயிரிடப்படுகிறது. வனிலும் நன்கு நீர் வடிப்புள்ள இருவாட்டி மாவகளில் இது சிறப்பாக வளருகின்றது.

**இனங்கள் :**—உள்நாட்டினங்கள் முதிர் 4-4½ மாதங்கள் செல்லும். தின்னவேலி ஆராய்ச்சி நிலையத்தில் உயர்கொள்ளப்பட்ட பச்சோக்கினைகளில் இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இனம் மிகவும் ஏழப்பாகக் காணப்படுகிறது. இவ்வினம் விதைத்து முதிர்க்கியடைய 2½ மாதங்கள் மட்டுமே செல்கின்றது. இவ்வினம் வயது குறைந்ததாகக் காணப்படுவதால் எல்லோராதும் மிகவும் விரும்பப்படுகிறது.

**நடுஷைக்காலம் :**—தின்னவேலி ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொண்டப்பட்ட ஆராய்ச்சி கள் இப்பயிர் பெரும்போகத்தில் பயிரிடுவதற்கு மிகவும் உகந்த பயிரென எடுத்துக் காட்டியுள்ளன. ஜப்பா கார்த்திகை மாதங்களில் நடுஷையை பெற்றுக்கொண்டுமிகு மாசி பங்குனி மாதங்களில் அறுவடையை மேற்கொள்ளலாம். இதற்கு முன் நடுஷை மேற்கொள்ளப்படுமானால், விதைகள் மழையிலும், பனிமிலும் தாங்கப்படு பங்கவிளை தாக்கத்தினால் கறுப்பு நிறமாக மாற்றமடையும். இதனை மானுவாரியாகவும் பயிடிவாம். ஆனால் மானுவாரியாகப் பயிரிடும்போது, மழையற்ற காவங்களில் நான்கு நாட்களுக்கொருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

**நடுஷை முறை :**—விதைகளை முறையிலே இரண்டு சமபாதிகளாகப் பிரித்து நடுஷைக்கு நடுஷை செய்ய வேண்டும். விதைகளைக் காவிஞருல் மிதித்து இலைகளில் இரண்டாகப் பிளந்து கொள்ளலாம். வட்டவடிவான கொத்தமல்லிலில் இரு அறைகள் படிப்பொழுதும் காணப்படும். அதாவது இரு அறைகள் ஒன்று சேர்ந்து இருப்பதற்கேனியே, விதைகள் வட்டமாகக் காணப்படுகின்றன. இவ் ஒவ்வொரு அறையிலுமிரும் ஒவ்வொரு வட்டவடிவான சிறிய விதைகள் காணப்படும். இதன் விதைகள் பிளக காமல் நடப்படுமானால் ஒவ்வொரு முழு விதையினின்றும் இரு கண்றுகள் முளைத்து வரும். விதைகள் பிரிக்கப்பட்டு நடுமேபோது விதைகள் குறைவாகப் பயன்படுத்தி வதுடன், கண்றுகளும் அடர்த்தியற்றும் காணப்படுகின்றது. பொதுவாக கொத்தமல்லிய முளைக்க 8-10 நாட்கள் செல்லும். ஆனால் அவை பிளக்காமல் நடப்படுமானால் மேலும் சில நாட்கள் செல்லும். எக்கசூன்றில் நடுவெதற்கு 10-15 இருத்தல் விதை போதுமானது.

கொத்தமல்லிய வீசி விதைப்பிலோ வரிசை விதைப்பிலே நடங்காம். வரிசையில் நடும்போது வரிசைகளுக்கிடையில் ஒரு அடி இடைவெள்ளும், வரிசையில் 4-5” அங்குல இடைவெளியும் வழங்கலாம். 4-4½ மாத இங்ஙங்களில் முதல் இரு மாதங்களும் டியவளர்ச்சிக் காலமாக இருக்கும். இக்காலத்தின் இறுதியில் பயிர் பூக்க ஆரம்பிக்கும், அதன்பின் பயிர் பூத்தது முதல் அறுவடையை மேற்கொள்ள 45-60 நாட்கள் செல்லும். 2 மாத இனம் ஒரு மாதப்பருவத்தில் பூக்க ஆரம்பிக்கும். முதிர்ந்த பயிர்களில் விதைகள் உதிர்வதைத் தவிர்ப்பதற்கு, அறுவடையைக் காலையில் அல்லது பிந்திய மாலைப் பொழுதில் மேற்கொள்ள வேண்டும். முதிர்ந்த பயிர்களை நிவேட்ததுடன் அறுவடை செய்து குஸ்ரைக் முன் சிலநாட்களுக்கு குழித்திருக்கும் தகைவிலே போராக குழித்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் விதைகள் ஒரேயளவாக முதிர்க்கியடைவதோடு ஒரே நிறமாகவும் இருக்கும். விதைகளைத் காலால் மிதித்தோ அல்லது தட்டினால் அடித்தோ பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பெறப்பட விடுவதை நன்கு கூறும் நன்கு காய்ப்பன்றி எடுத்துக்கொள்ளலாம்.

**பார்லீமெண்ட் :**— சென்றிருப்பதைப் பற்றி நான் தொண்டிவருவதோக் கூண்டினிடது. செந்திரமோ இல்லையா? மாண்புக்கு ஏதென்றாலும் கீ-15 பிரேரணை அடிக்கரித்து விடுவதுதான்.

**பார்லீமெண்ட் :**—

அடிக்கடி —  $\frac{1}{2}$  அந்த உழைப்பு  
 $\frac{1}{2}$  அந்த மீது விடையளிப்பது மொத்தம்  
 $\frac{1}{2}$  அந்த ஒன்றால் எடுப்பதே விடுவது

போதே —  $\frac{1}{2}$  அந்த உழைப்பு சில விஷயங்களின் மீது  
 $\frac{1}{2}$  அந்த உழைப்பு — சில விஷயங்களின் பின்

**ஶ.கி. ஜோகன் :**— சொத்துமன்றப் பிரேரணை சில விஷயங்களில் ஆட்டோப் பதிக வெளியிடுவதைப் பார்லீமெண்ட் கூடுதல். இப் பதிகங்கள் யூங்களை விடுதலை போதுமானதான், நிம்பாத் விதத்தின் உணர்ச்சிகளை. இவ்வாறு கூடுதலாக அது புதிகளின் தாக்கங்களை போர்க்கவே தாங்கப்படுவதிலே.

**வினாக்கல் :**— வரும்பொருள்தொகை 1000-2000 கிராமத்தில் பிரேரணை எடுத்துப் போடும் நிறுவனங்களுக்கு மத்தியச் சாலையிலுள்ளதா? இதன் பிரேரணை கட்சிக் கிழவாடு போடுமா?

**பார்லீமெண்ட் :**—

1. கொழுந்தி சிறு வாரிகள் போகுவதற்கு... அதைக் கொண்டு விடுதலைக் கொண்டு விடுதலை ஸுநித் தொத்துமன்ற என்னிடுவதைப் போட்டு கொள்ளுகிறேன். அதனால் இது ஒரு சூத காற்ற பார்லீமெண்ட் எடுத்துக் கொண்டு.
2. இது: தீவிக்குடி குளிகளை மாசினைய குளிக்குடி வாசி விடுதலைக் கொண்டு.
3. விகாரை மக்களிடம் தேவைக்குடுப் பயன்படுத்து. இதில் வரிசீர்த் “ஏ” அமைய வாசிக்கிறேன்.
4. இப்போது பிரேரணை அமைப்பு சுப்பு மனத்தைக் கொண்டுள்ளதா? பூசி சூதிக்கு அமைப்பு மாசினைய பரிசுகளின்பீடு பெரித்துப்படியும்.

(தவண :— ஆட்டோப் பிரேரணை இல் 1, விசாரணையில் கீழேயிருக்கிறது)

( உறுப்புக்கு : வே. க.)

# எங்கள் தென்

தொகுப்பு : யோ. க.

**கேள்வி :** தேங்காய்ப் பின்னைக்கை, அதன் தரம் குறைவடையாதவாறு எவ்வளவு காலத்துக்குச் சேமித்துப் பாதுகாக்க முடியும்?

**பதில் :** தேங்காய்ப் பின்னைக்கைத் தரம் குறையாதவாறு சேமிக்கக் கூடிய காலம், புண்ணைக்கிள் தன்மையிலும், சேமிக்கும் முறையிலுமே தங்கியுள்ளது. பொதுவாக புண்ணைக்கு, நொதிப்பதினாலும் அதிலுள்ள கொழுப்பு ஒட்சியேற்றம் அடைவதனாலுமே பழுதடைகின்றது. இதனை உஸ்வான்தும், குளிர்ஜனதுமான காலநிலையில் சேமிப்பது அவசியமாகும். அத்துடன் சேமிக்கும் அறைகளில் மழை ஒழுக்கோ, கசித்தலோ ஏற்படக்கூடாது. மூன்றான் அடுக்கும்போது ஒன்வொரு 4-5 மூடைகளுக்கிடையேயும் போதியளவு காற்றிருப்பது இருக்கக் கூடியவாறு இனவெளிவிட்டு அடுக்க வேண்டும். இச் சூழலில் குறைவான கொழுப்பைக்கொண்ட புண்ணைக்கை (4-8%) 6 மாதங்கள் வரை பழுதடையாது சேமிக்க முடியும். உயர்கொழுப்பைக் கொண்ட (10 அல்லது அதற்கு மேல்) புண்ணைக்கை 2-3 மாதங்களுக்கு மேல் சேமிப்பது புத்திசாலித் தன்மல்ல. சாதாரணமாக புண்ணைக்கை 8-10% நீர்ப்பற்றுக் காணப்படும். இவை மழையில் அல்லது ஈர்ப்பற்று நிறைந்த சூழலில் விடப்படுமே யானால், இவற்றின் நீர்ப்பற்று குறிப்பிடக்கூடிய அளவுக்கு அதிகரிக்கும். இதன் நீர்ப்பற்று 12% வீதத்துக்கு மேல் அதிகரிக்குமானாலும் இதில் பூசனங்கள் படர ஆரம்பிக்கும். சில பூஞ்சங்கள் நச்சப்பதார்த்தத்தை வெளியிடக்கூடுமானால் அதனை உண்ணும் கால் நடைகளுக்கு ஆபத்தான நிலைமைகள் ஏற்படக்கூடிய சுந்தரப்பங்களும் உண்டு.

**கேள்வி :** இறப்பர் விதை உணவை கோழியணவிலே தேங்காய்ப் பின்னைக்குக்குப் பதிலாகப் பயன்படுத்தமுடியுமா? அப்படியானால் பறவைகளுக்கு எது வித கெடுதலுமின்றி ஆகங்கூடியது எவ்வளவு இறப்பர் விதை உணவைச் சேர்த்துக் கொள்ளலாம்?

**பதில் :** கோது ஆகற்றப்பட இறப்பர் விதையணவை (புதம்-20-25%) முட்டையிடும் கோழிகளினதும், புரேயலர் கோழிகளினதும் உணவில் எவ்வளித் தெடுதலுமின்றி 20-25% வரை சேர்த்துக் கொள்ளலாம். எனினும் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் முட்டைகள் பெற விரும்பின், அக்கோழி களுக்கு வழங்கும் உணவில் இறப்பர் விதையணவு சேர்த்துக்கொள்ளல் கூடாது. மிருக வைத்திய ஆராய்ச்சி நிலையத்திலும், சர்வகலைசாலை

பதினால் கூடி குறிப்பிட வேண்டிய நிதிநாட மீது சிறப்பாக அதிர்ச்சி விடுவதை என்றும் கொடுத்து வரும் பாரமிகப்படி எழுதக் கூடிய ஆர்ப்பிரேசன் நிதிநாட, செய்தார்ஜு மூலமுகட்டுறவு வழங்குமிகு, போதிரையாகவிடுவது என்றும், செய்தார்ஜு நிதிமானிலும் உட்படியும் போதிரையாகவுடன் குதிரை என்று, நிதிநாட மூலமெட்டிட்டு 1473 ஆட்கு முன்னால் குதிரை என்ற சாலாத்துப்பாடு போலும் இட்டுவரவேயும் பிரேரணை எடுத்துக்கொண்டு வருவது இல்லை என்றும் கொடுத்து வருகிறோம். நிதிநாட மீது இது ஒரு நிதிமான கடுமையான நிதிநாட ஏழங்கும் கீழ்க்கண்ட அங்கீரணம் இது இல்லாதபடி வர்த்தியான். நிதிநாட மீது இது ஒரு நிதிமான கடுமையான நிதிநாட ஏழங்கும் கீழ்க்கண்ட அங்கீரணம் இது இல்லாதபடி வர்த்தியான்.

FAO (Food and Agriculture Organization) : Animal Production and Health Bulletin

# சிறந்த வாழை உறிஞ்சிப் பிளவுகளை நடுகைக்குப் பயன்படுத்துவங்கள்

தெறிக் வொக்மன்,  
கமத்தொழில் தகவற் பிரிவு

வாழை நடுகைப் பொருட்களுக்குக் காணப் படும் பற்றுக்குறையைத் தவிர்ப்பதற்காக ஆராய்ச்சி அனுவலர்கள் எம். ஈ. ஆர். பின்டோ அவர்களும், எச். எம். ஈ. ஹோத் அவர்களும், விவசாயப் போதனுவியர் ஈ. எம். நவாதன் பண்டா அவர்களது உதவியுடன் வாழை உறிஞ்சிகளிலிருந்து நடுகைப் பொருட்களை மிக விரைவாகப் பெருக்குவதற்கு ஒரு புதிய முறையைக் கண்டு பிடித்துள்ளார்கள். இதற்கான ஆரம்ப பரி சோதனைகள் 1970 ஆம் ஆண்டு ஏற்றினிக் கொல்லியில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து, கண்ணுறுப்பை, வல்பிட்ட, மகா இலுப் பள்ளம் ஆகிய இடங்களில் செய்யப்படுகிறது.

இம்முறையில் 3-5 அடி உயரமான வீரியமான வரள் உறிஞ்சிகள் பிளப்பதற்கு தெரிவு செய்யப்பட வேண்டும். இவை தாயிக் கிழங்குகளிலிருந்து கவனமாக பிரிந்து எடுக்கப்பட்டு, வேர்களும், இறந்த இலைகளும் அகற்றப்பட்டவேண்டும். (படம் 1, 2).

நிலக் கீழுள்ள நண்டிலிருந்து, 2 அங்கு பகுதியை விட்டு நடுக்குருத்து சேத முருதவாறு, போலித்தன்டை அகற்றிக் கொள்ளவும். (படம் 3).

அதன் பின், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அரும்புகள் இருக்கிஷடியவாறு நிலக் கீழ்த்தன்டை பல்வேறு பகுதி களாகப் பின்து கொள்ளவும். ஒரு 4" அங்கு விட்டமுள்ள நிலக்கிழம் தண்டி விருந்து 8 துண்டங்கள் வரை பெற்றுக் கொள்ளலாம். (படம் 4(அ)) : இதே போல் ஒரு 3 அங்கு கிழங்கிலிருந்து 6 துண்டங்கள் வரையும் (படம் 4(ஆ)) : 2 அங்கு குல கிழங்கிலிருந்து 4 துண்டங்கள் வரையும் (படம் 4(இ)) பெற்றுக் கொள்ளலாம்.


உயரமான மேடைகளிலே நடுகையை மேற்கொள்ளலாம். மேடைகளுக்கு இடையே நீர் வடிந்து ஓட்கஷடியவாறு கான்களை அமைத்துக் கொள்ளவும். இம் மேடையில், தயாரித்த துண்டங்களை 2 அடி இடை வெளியில் அமைந்த கான்களில் 2 அடிக் கொள்ள ருக் 6-8 அங்கு ஆழத்தில் நூட்டிக் கொள்ளவும். நடுகைக்கு முன் ஒவ்வொரு 15-20 அடி நீளமான கானுக்கும் ஒரு கூட்ட (20 இடு) நன்கு உக்கிய மாட்டெரு அல்லது கூட்டெரு பிரயோகிக்கவும்.

துண்டங்களை போலித் தண்டில் ஒரு சிறுபகுதி நிலமட்டத்தின் மேல் இருக்கக் கூடியவாறு, நேராக நூட்டிக் கொள்ளவும் (படம் 5). உள்கால்நிலை நிலவும் போது போலித்தன்டு உலைவதைத் தவிர்ப்பாகு அவற்றை காய்ந்த பூல், வைக்கோல், தென்னந்துப்பு போன்றவற்றால் மூடி, அடிக்கடி நீருற்றவும்.

வளர்ச்சியைத் தரித்தப்படுத்துவதற்கு, துண்டங்கள் நடப்பட்ட மேடைகளை ஒழுங்காகக் களையகற்றுவதும், அவற்றிற்கு சுளை பிரயோகிப்பதும் அவசியம். துண்டங்கள் நடப்பட்டு, 3 ம் சிழமை முதல் 7 ம் சிழமை வரை அவற்றிலிருந்து அரும்புகள் தோன்றுமாதலால், அக்காலத்தில் களையகற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளவும். ஒவ்வொரு அரும்புக்கும் (படம் 4) ஒரு அவுண்டி வீதம், அவற்றிறைச் சுற்றி வட்டமாக உரக்கலவையைப் பிரயோகித்து மன்னுடன் நன்கு கலந்து விடுயும். உரக்கலவையை 2 பங்கு ரூபியாவையும், 1 பங்கு அடர்ச்சப் பொஸ்பேற்றையும், 3 பங்கு மீறுறியேற் ஓப் பொட்டாஸையும் கலந்து தயாரித்துக் கொள்ளவும்.

கமத்தொழில் விளக்கம்

விபாதுமான நுரைகல்வி  
வாழ்விபாதும்.



பெரும்பாலன பயிர்கள் 2-3 இலைப் பருவத்தை அடையும்போது அவற்றிற்கு யூறியாவையும், கரும்புச் சினியையும் கலந்து விசிறவும், ஒரு அவுள்ள யூறி யாவையும், ஒரு அவுள்ள சினியையும் ஒரு கலன் நீரில் என்னும் வீதத்தில் கலந்து கலவையைத் தயாரித்துக்கொள்ளலாம்.

இவ்வாறு நன்கு பராமரிக்கப்பட துண்டங்களில் 80% ஆனவை, சிறந்த வீரிய மான் கன்றுகளாக வளர்ந்து வரக்கூடும். இவற்றின் போவித் தண்டுகள் 3 அடி உயரத்தை அடையும் போது, இவற்றைப் பின்கூடி தோட்டத்திலே நாட்டிக் கொள்ளலாம்.

சாம்பல் மொந்தன், வெண் மொந்தன், சிவி வாழை, இதரை என்பன இப்பகுவத்தை 3 மாதங்களில் அடையும். இதே வேளையில் கதலி, கப்பல், சுவந்தல், என்பன இப் பகுவத்தை அடைய 4 மாதங்களுக்கு விரிதுகூடுதலாக எடுக்கும்.

இவ்வாறு உறிஞ்சிப் பிளவுகளை வளர்த்துப் பெறப்பட ஆடிகளும் சாதாரண உறிஞ்சிகள் குலைபோடும் காலத்திலேயே குளைகளை ஈன்கூடியன.

(தமிழில். பொ. க.)

### அட்டைப்பட விளக்கம்

இரண்டு சில்லு உழவு இயந்திரங்கள் தந்போது விவசாயிகள் மத்தியில் பிரபலம் மட்டந்து வருகின்றன. எமது நாட்டில் தற்போது ஏற்குறைய 15,000 இரு சில்லு உழவு இயந்திரங்கள் வரை உள்ளன. இரண்டு சில்லு உழவு இயந்திரத்தில் பொருத்திப் பயன்படுத்தப்படும் சூரிய பண்படுத்தும் கருவி (ரூப்புவேற்றி) மண்ணுக்கு எவ்வித தீர்க்கும் விவசாயிக்காததினாலும், சிறிய நெல் பயிரிடும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு மிகவும் உதந்ததாகத் காணப்படுவதினாலும் கமத்தொழில் தினெண்களாக இருக்கின்றன.

இரண்டு சில்லு உழவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மை, தொழிலாளர் தேவையை எந்த விதத்திலும் பாதிக்காததே. தொழில் வளத்திற்குப் பற்றுக்குறை நிலவும் இவ்வேளையில் முடிந்தனவு இரு சில்லு உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

இலைக்கை-மேற்கு ஜேர்மன் பண்ணை இயந்திரப் பயிற்சி நிலையம், பண்ணை இயந்திரப் பிரகாணங்களைக் கையாளும் முறைபற்றி போதிய பயிற்சியினை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. இதிலே பயிற்சிகள் வழங்கும் உத்தியோகத்தர்களுள் ஒருவராலே திரு. பொ. வேலாயுதபிள்ளை அவர்களேயே இரு சில்லு உழவு இயந்திரம் ஒன்றுடன் அட்டைப் படத்தில் காணகிறீர்கள். நீங்களும் இந்நிலையத்தில் இயந்திர உபகரணங்கள் பற்றிப் பயிற்சிகள் பெற விரும்பினால் பொறுப்புதிகாரி, இணக்கை மேற்கு ஜேர்மன் பண்ணை இயந்திரப் பயிற்சி நிலையம், புனியங்குளம், அலுராதபுரம் என்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுகின்றன.

அறிமுகம்

குதிரையில் எடுத்து ந் வார்த்தையூட்  
ஏன் புதுப்போன்ற முறை குறிப்பு கொண்டு  
உடல்விஷம். பின் புதுப்போன்ற குறிப்பையுட்  
கூறுவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டது  
என்றில் இரு தலைவர்கள். முடியுப்  
போனது அமைக்கப் பட்ட வடிவிலிரும் ஏது  
என்றுமிகு சமீ அந்தக்கூலை கிடையு  
கிறதுவிட்டு.



ବେଳାନ୍ତି ଏହାକୁମାରୀ କରିବାକୁ

நூல் காலத்து பிரகாரத்திலிருந்து வரும், இரு சிகிச்சையின்மீது பிரதானமான படியாகவும், அதில் காம்பிள்க்ஸ் என்ற கீட்டைப் பிரகாரத்திலிருந்து படியாகவும் பிரதான விவரங்கள் காலத்திலிருந்து வரும் பிரதீக்ஷையை பெற்றுவது இதேவாயில் சாதனம். இரண்டு சிகிச்சையினாலும் பிரதானத்திலே அம்பு, பிரதானத்திலே அம்பு மூலம் உணவுகளை கழி விட்டிருப்பது அங்குள்ளதாகவும், குடும்பத்தினரால் பிரதானத்திலே உணவுகளை விடுவதிலிரும் இரு வகை விவரங்கள் பல நிலாத்தியும், உங்கள் காலத்திலே அம்பு என்றும் ஏதுமிகுஷம் குறிக்க விரோதமாகக் கொடுக்கப்படுகிறது. தான் குடும்பத்தின்மீது மிகவும் நிலாத்து இருக்கும் காலத்திலே விவரங்கள் பொதுப்பிழையாக தான் பூர்ணமாகவிருக்கும் என்று அங்குள்ள நிலாத்து மூலம் அம்புக்கு நான் சொல்லுகிறேன் மிகவும் நிலாத்து விவரங்கள் இருக்கும்.

பன்குளம் வாழ் விவசாயிகளது நவீன செய் கையையும், கூடிய வினோக்டைலையும் கொண்டே உணர்ந்து கொள்ளலாம்.

க. பொ. த. உயர்தரம் படித்த இவர் உயர்தரப் பரிசை எழுதிபல்கலைத் கழகம் சென்று படித்து பட்டம் பெறுவதை பெருமையாக கொள்ளாது தின்னவேவி பெண் கள் விவசாய பாடசாலையில் ஒருவருட பயிற்சி பெறுவதை சிறந்ததென கொண்டு 1976-77 ஆண்டில் பயிற்சி பெற்றுர். 1975 ல் திருக்கோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற வாரைவை விவசாய அறிவுப் போட்டியில் பங்கு பற்றி சிறந்த விவசாயியாக தெரிவு செய்யப்பட்ட இரு பேர்கள் ஒருவராகப்பல பரிக்களைத் தட்டிக்கொண்டார். அது மட்டுமன்றி 1976ல் நிலாவெளியில் நடைபெற்ற திருக்கோணமலை மாவட்ட விவசாய அறிவுப் போட்டியில் பங்கு பற்றி திருமலை மாவட்டத்தில் சிறந்த இளம் விவசாயியாக தெரிவு செய்யப்பட்டு துவிச்சக்கரவண்டி யொன்றைப் பரிசாக பெற்றவர். இவரது திறமையால் பன்குளம் ஒள்ளை இளைஞர் விவசாய கழகத்திற்கு 1976 திருக்கோணமலை மாவட்டத்தில் முதலிடம் தட்டிக் கொடுத்தவர். அதுமட்டுமன்றி விவசாய பாடசாலையிலும் பல போட்டிகளில் பங்கு கொண்டு பரிக்களை நட்டிக் கொண்டார். கிளிநெங்கிழுங்கள் விவசாயப் பாடசாலையில் நடைபெற்ற வாரைவை விவசாய அறிவுப் போட்டியில் ஆண்கள் பாடசாலையும், பெண்கள் விவசாய பாடசாலையும் மோதிக்கொண்டபோது பெண்கள் விவசாய பாடசாலையின் சார்பில் போட்டியிட்ட இவர் முதலிடத்தைப் பெற்று பெண்கள் விவசாய பாடசாலையின் பெருமையை நிலை நாட்டியவர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீப் பிளேரால் நடாத்தப்பட்ட விவசாய பல்லையின் போது இரு சில்லு உழவு இயந்திரத்தை ஓட்டி சென்ற இவர் முதலிடம் பெற்று பாடசாலைக்கு முதலாம் பரிசாகிய மருந்து தெளிக்கும் கருவிலையை பெற்று தமது ஆண்டு மாண்யவியாரின் குபகார்த்தமாக பாடசாலைக்கு அன்பளிப்பு செய்தவர். இதனைவிட தமது பாடசாலையில் நடாத்தப்பட்ட ஆறையான்

இப் பரிசையில் திறமையான முதல் மாண்வியாக (All Round Best Student) ஆக தெரிவு செய்யப்பட்டு பாடசாலையால் வழங்கப்பட்ட வெள்ளிக்கிணங்குத்தை மாவட்ட விவசாய விஸ்தரிப்பு அலுவலரின் பாரியாரிப்பிருந்து பெற்றுக் கொண்டவர்.

இவர் தமது படிப்பின் பயனை தமிழ்டன் மட்டும் வைத்துக் கொள்ளாது தமது கிராம விவசாயிகள் அனைவருக்கும் அவர்கட்கேற்படும் சந்தேகங்களை போக்கிய வண்ணம் இருக்கின்றார். தம்மால் இயலாத் பிரச்சினைக்கட்டு விவசாய போதனுள்ளியர், விவசாய சேவையாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தீர்த்து வைப்பார். இதனைவிட கமத்தொழில் தகவற் பிரிவினரிடையேயும் தமது பிரச்சினையை எழுதி தீர்த்து கொள்வதுடன் வாணிலிக்கும் பிரதிகள் பல எழுதி பங்கு கொள்வார். தமது கழக ஆண் அங்கத்தவர்களில் தோட்டம், வயல் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்க்கு ஆலோசனைகள் பல கூறும் இவர் நன்பியரான பெண் அங்கத்தவர்கட்டு கோழிவளர்ப்பு, வீட்டுத் தோட்டம் பற்றிய திட்டங்கள், வரவு செலவுகள் போன்றவற்றை எடுத்து காட்டுவார். தாழும் ஒரு மாதிரி பண்ணையையே ஆய்வித்துள்ளார். இவர்களது கழக பெண் அங்கத்தவர்களில் பெரும்பாலானேர் கோழிவளர்ப்பில் ஈடுபாடு ஆதாயம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இளைஞர் விவசாயக் கழகம் பற்றி அறியாத எந்த ஒரு விவசாயியும் கூட எமது சமூஹ விதத்திருநாட்டிலே இருக்கக் கூடாது என்பதே இவரது குறிக்கேள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர் யுவதிகளை தட்டியெழுப்பி கழகம் ஒன்றை அமைக்கும் படியும் அதன் பல்லபள்ளகளை அனுபவிக்கும்படியும் கூறுவதற்கு சந்தர்ப்பம் அனித்தமைக்காக கமத்தொழில் தகவற் பிரிவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்.

இவரை உதாரணமாகக் கொண்டு மற்றைய மகளிருந்து முயற்சியுடன் உழைத்து முன்னியில் திகழுவேண்டுமென்பதே எமது விருப்பம்.



## பாரிசு மாதுங்கள்

## இயந்திர நிலை

Ram. Ganesan  
A.M.I.M.E., A.I.A.S. (LON) TECH. CT.

பெரும்பால் நிதி உத்திரவுக்கத்தான்,  
பிரச்சினை மூலதாக ஜோப்ஸ் என்றால்  
பொதுத்திடப் பயிற்சி கண்ணம்,  
ஏன்றால் தடுப்பும்.

ஈவகீல்திடும் உணவு, நடவடிகையில் பெறுக்குவதற்காக அதிக வரவு இருப்பதை முனியாதாகப்பிடித் தாடியிடப்படுவதை நிதிவாசன நாள்கலையில் என, சிறை நாளை டாக்டர்களுக்கு உணவு மக்களின் விரைக்க மத்தியிலால் வடா நோயாடிப்படுகிறது. கெற்றியுணவு விகாரைத்தின் மரியாதையினால் ஒரு ரூப்பிணி பிரதேசம் வரிசிலைநாடு, நூதனம் விவராயத்தில் சம்பந்தமியற்றான் பிரப்பாற்றும் பட்டு ரூப்பிணிக்கூடும் அல்லதிருப்பு மக்கள்மூலமாக இயங்கியிருக்கின்ற பழங்குடியரிச்சிகள் விதிவிதிகளில் கடிகை படித்துக்கொண்டு வருகின்றன. கிராமங்கள், நகர்கள், பகுக்கமீ முதலை வழியிலிருந்து பார்க்குவது ஏற்படும் வகையிலே இரு வகைகளை நடவடிக்கை பிரிப்பாக படிவில் கொண்டிருக்கிறது. காறுத காருங்களை நிவாரிக்கிற பயிர்ப்பாற காப்பிழுக்காக பாளிக்கப்பட நியநிதிமுறைக் குழுவினாலோன்று காருங்களைப் பிரிக்கப்படுகிறது. இனால் பிள்ளை நீரியாவாகவும் பாடம் குறைந்தவர்களுக்கு நிதிகளை, ஆனால் நாள்கலை இயந்திரத்திலைச் செய்யப்படும் பறவினான் ஏடுகளைக் காருங்கிடுகின்றன.

கிளாந் குடும்பத்தின் பால்வெளியில் உள்ள கிளாந் "தூக்கான்" கிளாந்விளைகளில் ஒரு பிரபுப்பத்திற்கும் மற்று அரசர் டாக்ஸனிகுப் பில்கப்படவில்லை. கற்பிவை ஏதேனும் மாண்ப பாரிசுப்பதும் பிரபுப்பதிலிருந்தும் கிளாந்விளை மாண்ப பாரிசுப்பதுமில்லை. கிளாந் கிளாந்விளை தீயங்கள் நிருத்தம் எழுது கணிமுயற்சி விரும்பும். நிருத்த கலக்கும் பொழுதும் கிளாந் கிளாந்விளை தீயங்கள் நிருத்தம் எழுது கணிமுயற்சி விரும்பும். நிருத்த கலக்கும் பொழுதும் கிளாந் கிளாந்விளை தீயங்கள் நிருத்தம் எழுது கணிமுயற்சி விரும்பும்.

வேண்டும். சிபாரிசிதழும் பார்க்க குறைத்துப் பாவித்தால் அவை வேண்டிய அளவிற்கு கிருமிகளை பங்கூக்கினீ, பூச்சிகளை, களைகளை அழிக்கமாட்டா.

பயிர்ப்பாதுகாப்பு இரசாயனங்களை முக்கியமாக மூன்று பிரிவாக வகுக்கலாம்.

1. பூச்சி நாசினிகள் :—இது கிருமி, பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கும், அழிப்பதற்கும் பாவிக்கப்படுகின்றது.
2. பங்கூ கொல்லி :—பங்கூ பரவாமற் தடுக்கவும், அழிக்கவும் பாவிக்கப்படுகின்றது.
3. களைகொல்லி :—களைகள் பரவாமற் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அழிக்கவும் பாவிக்கப்படுகின்றது.

இன்னும் பலவகையான இரசாயனங்கள் பாவெனியில் இருந்தும் நம் நாட்டில் அதிகமாக காங்கரார்களால் பாவிக்கப்படுவது இம்மூன்றுமே. உலர் நிலையில் தூளாகவும் (Dust), தூவி இயந்திர மூலமும் (Dusting Machines) பளிங்கு போன்றும் (Crystals), திருமணிகள் போன்றும் (Granules) பாவிக்கப்படுகின்றன. திரவ நிலையில் தெளிகருவி மூலமும் (Sprayers) சிறுதளி தெளிகருவி மூலமும் (Mist Blowers) பாவிக்கப்படுகின்றன. இலங்கையில் கணக்கிடத்தக்கஅளவிற்கு வாயு மூலம் பயிர்ப்பாதுகாப்பு செய்யப்படுவதில்லை.

பின்வரும் முறைகளில் இரசாயனப் பொருட்கள் விற்கப்படுகின்றன :—

1. தூள் முறை :—மாவைப் போன்று சிறிய தூள்களாக இருக்கும்.
2. சிறுமணிகள் :—சிறுமணிகள், பளிங்குகள் போன்றவை மிகவும் சிறிய திணை மங்களாக (கட்டி களாக) இருக்கும்.
3. இரை :—துத்தை, எலி, முதலியவற்றிற்கு இரைபோட்டுக் கொள்வதற்கு.
4. திரவ இரசாயனங்கள்.
5. வாயு :—மண்ணில் உள்ள பூச்சி, புழுக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

நமது நாட்டில் அதிக பாவெனியில் உள்ள இரசாயனம் திரவநிலையில் இருக்கும். வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இரசாயனங்களை பாவிக்க வேண்டும். இவற்றைத் தெரிதல், இடம், பயிர், பூச்சிகளைப் பொறுத்திருக்கிறது. காற்று உள்ள இடமாக இருந்தால் திரவ தெளிமுறை நல்லது. இதுபோல் பயிர்களைப் பொறுத்து களைகொல்லிகள் தெரிந்தெடுக்க வேண்டும். பிடித்திருக்கும் பூச்சி, கருமிகளைப் பொறுத்து இரசாயனத்தையும் தெரிந்தெடுக்க வேண்டும்.

இரசாயனங்களை நீருடன் கலக்கும் பொழுது பின்வரும் மூன்று முறைகளில் கலக்கப்படுகின்றன :—

1. கலவை (Solution) :—இரசாயனம் நீரில் முற்றுக்க கரைதல்.
2. எமல்சன் (Emulsion) :—இரசாயனம் கரையாமல் ஆனால் நீருடன் கலந்திருத்தல்.
3. சல்பெண்சன் (Suspension) :—மிகவும் சிறிய திணைம் பொருட்களும் கட்டி கலந்து நீருடன் கலந்து ஆனால் கரையாமல் இடையிடையே நீந்துதல்.

எமல்சன், சல்பெண்சன் ஆகியவற்றைப் பாவிக்கும் இயந்திரங்களில் “கலக்கி” (agitator) என்னும் பகுதி அவசியமாக அமைந்திருத்தல் வேண்டும். ஏனெனில் எந்நேரமும் தெளிபடும் இரசாயனம் நீருடன் கலந்திருக்கும். கலக்கப்பட்ட இரசாயன நீர்க்கலவையை சிறிது நேரம் ஆடாமல் ஓரிடத்தில் வைத்தால் இரசாயனங்கள் நீரில் மிதப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கும். ஒரு நல்ல தெளி கருவி கலக்கி உள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கருவியில் எல்லாவித இரசாயனங்களையும் இட்டுப் பாவிக்கலாம்.

இலங்கையில் தற்போது அதிக பாவெனியில் உள்ள தெளிகருவிகள் கைகளினால் இயங்கும் ஆடி தண்டு வருக்கழும். டைப்ராம் வருக்கழும் (Diaphragm) ஆகும். இவை 2-3½ கலன் நீர் கொள்ளக்கூடிய அளவு கொள்கலங்களை உடையன. தற்போது

விவரங்கள் படித்துக் கொண்டு சிறுமிகளினால் அதை விவரிக்க என்றால், என்கும் நிமிடக் காலாண்மை இருப்பதைத் தெரியும்படிக்கூட அதையிருந்து பொறுத்திருக்க வேண்டும்.

வினாவுக்கும் கூட வரையிலே இதற்காக பல்லித்தன்மை நீண்டாகவேதன்மையுட் சுமார்வதை விவரிக்கிறார்கள் அதிகம் விரோதமாக விடுகிறார்கள்.

©ЛНУ им. Ярослава Мудрого

	கால்வை	நிதான கால்வை	நிதான கால்வை
	பாதுகாப்பு	பாதுகாப்பு	பாதுகாப்பு
நீர்மிக்க வெள்ளை (ஒத்து) கால்	0.1%	0.06-0.1%	0.001-0.01
நீர்மிக்க வெள்ளை	பாதுகாப்பு	பாதுகாப்பு	பாதுகாப்பு
நீர்மிக்க வெள்ளை (ஒத்து)	பாதுகாப்பு	பாதுகாப்பு	பாதுகாப்பு
நீர்மிக்க வெள்ளை (ஒத்து)	பாதுகாப்பு	பாதுகாப்பு	பாதுகாப்பு

மதி மேற்கொண்டு தென்றால் கீழ்வரும் எந்திரங்கள் கடவுளின் சூரியன்

1. போன்றுகளைப் பார்த்து, நினைவு செய்யவேண்டும்.
  2. மாற்றுப்படிகளைப் பார்த்து, அதைப் பொறுத்த வகையில் நினைவு செய்யவேண்டும்.
  3. பால்களிலிருந்து தீவிர வரிசையில் அறிநிலை வகையில் நினைவு செய்யவேண்டும்.
  4. எனினுடைய முறையிலிருந்து நினைவு செய்யவேண்டும்.
  5. மீண்டும் முறையிலிருந்து நினைவு செய்யவேண்டும்.

ଶ୍ରୀମତୀ କୁମାରୀ, ପିଲାଟିକ୍ କମିଟୀ, ଶ୍ରୀମତୀ କମଳା ପାତ୍ର, ଶ୍ରୀମତୀ କମଳା ପାତ୍ର

1. மூல துணியை தீங்கியிருப்பதை காணும்.
  2. தீங்குவதன் முறையைக் காணும் இருக்க வேண்டும்.
  3. நூதி செய்யுதிலிருந்து ஏற்று, தீங்குவதன் நோக்கங்களைப் பிரதிபடுத்தும்.
  4. பொயில்லை நீர்முறையினை (Nozzle) என்ற கூறுதாக இருந்துகொண்டும்,
  5. அதிக அளவிற் கால்களை படிக்குதலை, நீர்முறையை இருத்துவதை வேண்டும்.
  6. உதிர்ப்புகளை எடுத்து கார்யத்தை நீர்க்கல் வேண்டும்.

ପରିମଳା କ୍ଷେତ୍ରରେ ଏହାର ନିର୍ମାଣ କାମକାଳୀମ୍ବନ୍ଦ ହେଲାମାତ୍ରାମାତ୍ରା

1. குடியிருப்புகளை அறியவிடதற்காக "பாலமார்" என்கின் முதல்தரம் ஏற்று நடத்த விரும்புவதை விடுவதற்காக கவனித்து வேட்டுக் கொண்டுள்ளார்கள்.
  2. போகி செய்து வேண்டும் பாலமார் அரசாங்கம், குடும்பங்கள் உதவுவதற்கும் வகுப்பிலே பொதுமக்களுக்குத் தொழிலாக விடுவதற்காக கொண்டுள்ளார்கள்.
  3. தீவிரவாகவே போகியை போகி வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
  4. செய்து விரும்புவதற்குத்தான், தூதர் போகியை போகியிலிருந்து எடுத்து, முறையில் பாலும் விரும்புகிற வெள்ளார்.
  5. முறை அடிக்கால போகி விரும்புவதற்குத்தான்.

( திருவாரூப )

# மந்தை வளர்ப்போர் கவனிக்கவேண்டிய

## சில முக்கிய குறிப்புக்கள்

பாக்டர். கே. சிவலிங்கம்,  
அரசினர் கால்நடை வைத்தியர்,  
மட்டக்களப்பு.

1. சுத்தமான பாலைப் பெறும் வழி வகைகள்.—இயற்கையாய் எமக்குக் கிடைக்கக் கூடிய உணவுகளில் பசுவின்பால் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. பசுவினாம் குழந்தை முதல், பழுத்த முதியவர் வரை, விரும்பி உண்ணும் உணவு பாலேயாகும். நோய்களால் பீடிக்கப்படாத ஓர் பசுவில் இருந்து பெறும் பாலானது எமக்கு வேண்டிய முக்கிய போசாக்குச் சுத்தக்களைத் தரவல்லது. எனினும் பகுப்பாலில் எமது கண் களுக்குத் தெரியாது ஆயிரக் கணக்கான நுண்ணிய திருமிகள் தொற்றிக் கொள் ளுகின்றன. இதனால் பாலின் தரம் குறைவதுடன் அதனை பழுது படாமல் சேமித்து வைக்கும் கால எல்லை குறைந்து, உட்கொள்ளும் எமக்கு எத்தனையோ வியாதிகள் ஏற்பட ஏதுவாகும். எனவே, பாற்பன்னையாளர்கள் சுத்தமான பாலைப் பகுமாட்டில் இருந்து பெறுவதற்கு கீழ்க்காணும் முக்கிய வழிகளைக் கையாளவது இன்றியமையாதது.

(அ) மாட்டைச் சுத்தம் செய்தல்.—கறவை மாடு ஓர் வியாதியாலும் பீடிக்கப்படாத தாக இருக்கதல் வேண்டும். பால் எடுக்கும் முன்னாரே மாட்டைச் சுத்தமான தண் ணீரால் கழுவி அதன் மேனிலில், பிரதானமாக மடியிலும், குளம்புகளிலும் படிந் திருக்கும் மஸ்லத்தை போக்குதல் அவுரியம். மாட்டின் உடம்பில் உள்ள மயிர், தூசி போன்றவையும் பாலில் படியாது கவனித்தல் வேண்டும். மாட்டின் வாலை அதன் காலில் கட்டி விடுவதினால் அதில் படிந்துள்ள அசுத்தங்கள், பாலிலோ அல்லது கறப்பவரின் உடம்பிலோ படாமல் தடுக்க முடியும். பால் மடியை தண்ணீரால் கழுவிய பின் துணி கொண்டு துடைப்பதால் பாலில் மாத்திரம் அன்றி மூலை யிலும் சிருமிகளைத் தொற்று வித்து பாலை அசுத்தமாக்குவதுடன், மடி அதிர்ச்சி ஏற்பட ஏதுவாகும். எனவே, துணிகொண்டு துடைப்பது பிரதானமாகத் தவிர்க்கப்பட வேண்டும். பால் கறக்கும் பொழுது எண்ணை போன்ற புதார்த்தங்களை மூலியில் தடவுவதும் நல்லதல்ல. பால் எடுக்கும் பாத்திரத்தின் வாயில் படிந்திருக்கும் பாலை விரல்களில் தடவிக் கொண்டு கறப்பது உண்ணமானது. கன்று ஊட்டியபின் கறப்பதாயின், மடியில் படிந்திருக்கும் உமிழ் நீரை அகற்றியபின்னாரே பாலை கறக்க வேண்டும். ஒட்டக் கறப்பதினால்பாலின் கொழுப்புச் சுத்தைக் கூட்டுவதுடன் மடியதிரச்சி ஏற்படாது காப்பாற்றவும் முடியும். கன்று ஊட்டவிடாமல் பால் கறப்பதற்கு பசுவைப் பழக்கிக் கொள்வது மேன்மையானது.

(ஆ) பண்ணையைச் சுத்தம் செய்தல்.—பண்ணையிலுள்ள மல் சலம் படிந்திருப்ப தால், அதில் உள்ள காற்றிலும் இல்சக் கணக்கில் சிருமிகள் கலந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. இருந்தம் பண்ணையைச் சுத்தம் செய்து சிருமி நாசினிகள் உபயோகிப்பதால் பாலினுள் தொற்றும் சிருமிகளைக் குறைக்க முடியுமேயன்றி மூற்றுக் கூட்டுக்குச் சாக்குகள்போன்ற பொருட்களைப் பண்ணைக் கட்டத்திற்குள் சேகரித்து வைப்பது உகந்ததன்று. பண்ணையில் நீர் தேங்காது, கழுவிச் சுத்தம் செய்யும் நீரையும், மூத்திரத்தையும், பண்ணைக்குச் சுற்றுத் தூரத்தில் சேகரித்து அப்புறப்படுத்துவதற்கு

ஒரு மாது கட்டி எனவிடக்கூடிய அவசியமானதும், பார்லிமெண்ட் தொழில்களுக்கும் கொழுப்பும் விரும்புவதை நோய்க்கூடிய வகையில் காண்கின்றன, அதைத் தீர்வதற்காக சம்பந்தமாக போன்றுவருமில்லை. இருப்பது என்று உணர்வாலும், சிரியா குதிரைவாற்றுவது கட்டுப்புக்கும் காலங்கள்! நினைவுத்திறன் பேசுவதற்கும் அரிசுகளும் பண்ணையில் இருந்து சுற்றுலாவுடன் எரிச்சிகளைப் போன்றுவருவது என்று உணர்வாலும், அதைத் தீர்வதற்காக சம்பந்தமாக போன்றுவருமில்லை.

(உ) பால் கறுத்தல்—ஒட்டக கறப்பதே நல்ல விதி. அத்துடன் கன்று ஊட்டாமல் கறப்பதும் ஏழு, எட்டு நிமிடங்களுக்குள் பாலை முற்றுக்கூட கறந்தெடுப்பதும் நன்று. மூலிகையிலூக்கைகளைக் கைவிரல்களால் இழுப்பதைவிட, கைவிரல்களால் காம்பை உள்ளங்கைக்குள் நசித்து பால் எடுக்கும் முறையைக் கையாளுவதே நல்லமுறை. நாளோன் றிற்கு இரு தடவைகள் பால் கறக்கலாம். அதிகாலை 4.00—4.30 மணிக்கு பால் எடுத்தல், பிற்பகல் 2.00—2.30 மணிக்குத் திரும்பவும் கறக்கலாம். சுத்த நீர் கொண்டு மடியை நன்றாகச் சூழுத்தலவசியம்..

(ஊ) கிருமிகளை கட்டுப்படுத்தக் கையாளும் விதிகள்:— கறந்த பாலில் எப்படியாவது சிறிதளவேனும், கிருமிகள் சேர்த்தான் செய்யும். இக் கிருமிகள் பாலை உணவாக உட்கொண்டு பஸ்லாயிரக் கணக்கில் குறுகிய கால எல்லைக்குள் பெருகிவிடுவதனால் பாலின் வெப்பம் அதிகரிக்கிறது. அத்துடன் வெயிலின் உண்ணமும் ஏற்படுமாயின் இச் சூழ்நிலை கிருமிகளின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது. எனவே இயன்ற அளவு பால் தகரம்களை நீர் நிப்பிய பாத்திரங்களில் அமுக்கியோ, குளிருள்ள இடத்திலே வைப்பதுடன் ஜஸ் பெட்டியுள் வைப்பதும் அல்லது ஜஸ் நண்ணீரால் நனிப்பதும், இன்றேல் இயந்திர சாதனத்தைக் கையாண்டு குளிருட்டுதல் யிகவும் மேன்மையானது. இன்றேல் பெரிய பாத்திரத்தில் இட்டு குறைந்தது 18 நிமிடங்களுக்காவது கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டும்.

(ஏ) பிரயாணத்தில் பாதுகாத்தல்:— கறந்த பாலில் கிருமிகள் அதிகப்படியாகச் சேர்வதிருத்தவினால் சாதாரணமாக 2-3 மணிக்கு இயாஸங்கள் பால் பழுதுபடாமலிருக்கும். எனவேதான் கறந்தெடுத்தபாலை, இக்கால எல்லைக்குள், பருத்துவோர்வசமே சேகரிப்பு நிலையத்திற்கோ எடுத்துச் செல்ல அவசியம். கொண்டு வெல்லும் பொழுது வெயிற் குடுப்பாமல் பாதுகாக்க வேண்டும். மணங்களையும் துர்நாற்றுக்களையும் பால் உறிஞ்சி எடுக்கக் கூடிய பதார்த்த மாதலால் அப்பாய்ப்பட்ட சூழ்நிலையில் பாலை எடுத்துச் செல்வது நல்லதன்று. பாலை எடுத்துச் செல்லும் பாத்திரங்களும் தொற்று நீக்கி நாளாந்தய் சுத்தம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

(ஏ) பருத்துவோர் கவனிக்க வேண்டியவை:— பாலைச் சுத்தமான நிறமற்ற போத தல்களில் பெற்றுக் கொள்வதினால் பாலின் நிறத்தில் மாற்றம் ஏதும் இருந்தால் தெரிந்து கொள்ளவதுடன் அதன் தன்மையையும் அறியக் கூடும். கண்ணுக்குற் தெரியக்கூடிய மயிர், துசி போன்றவைகளையும் இலகுவில் கண்டு கொள்ளலாம். பாலை மோப்பம் பிடிப்பதால் அதன் புளிப்புத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். பாலைப் பெற்றவுடன் சுத்தம் செய்யப்பட்ட பாத்திரத்தில் வடிகொண்டு வடித்துக் கொதிக்க வைத்து பருத்தல் வேண்டும். துணிவினால் வடித்தல் நல்லதல்ல. காச தோய் மனிதரில் இருந்து மாட்டிற்கும், மாட்டிலிருந்து மனிதனுக்கும் தொற்றுக் கூடிப்பதால் இவ்வியாதியைக் கண்டு பிடிப்பதற்கு மிகுக வைத்தியான் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.



உணவும் பொருட்களை விடுகளில் யாப்படுத்திச்  
சேமித்தல்-II உணவும் யாப்படுத்திச்  
சேமித்தலின் தத்துவங்கள்

திருமதி உ. இராணுஜன்,  
பூதி வினாக்கலாயானா,  
வினாக்கலாய் தீடு, போதுமை.

உணவுகள் கோருவதற்காகப் படிக்கப் படுத்துவது செய்யப்படும் நோய் என்று விவரிப்பதே ஆழமாகவிடப்படுகிற முறையாகவுடல். 1790 லீட் அப்போவின் அலைஸ் (Nicholas Appert) என்ற பிரெஞ்சு மூலங்களின் மூலமாக போதும் விவரிக்கப்படுகிற நோய் படிக்கப் படுவது ஆழமாகவிடப்படுகிற நோய் என்றும் கொண்டு போதுமாக விவரிக்கப்படுகிறது. இது நோய் என்றும் போதுமாக விவரிக்கப்படுகிறது. அதைப் பாதுகாக்கும் முறையாக சிருநாலி பிழைப்புமுறையைப் பயன்படுத்துவது இரண்டு பாதுகாக்கும் முறையாக விவரிக்கப்படுகிறது.

மிக முதிர் காலத்திற்கு முன் உணவுப் பயிராகவே விரிவாக விடப்பட்டிருப்பதால் நிறு சுவை விடுவதோ காரணம் அவை விடுவதாக.

(1) மூலமாக போர்டிகள் இப்புறவு நெடுஞ்செலுத்த வகுக்கும் உயிர்களை விடுகின்றன என்றும், தானால், ஏன்றால் வேறும் ஏதும் முறையில் விடுகின்ற அளவு கண்ணால் உடனடியில் விடுகின்றபடி விடுகின்றன. சிஸ்ட்ரோகிள் கொப்பதற்கு ஒரிட விரைவான கணா நீத்தாக்கியானால் உயிர்கள் கொப்பதற்கு கால்கள் கால பழுதாடதற்கு கால்கள் பழுதாடுவதற்கும் போகுவதில் கோடி கால்கள்; கால பழுதாடதற்கு கால்கள் பழுதாடுவதற்கும் கோடி கால்கள், மூடு, பொது, பழுதாட, சுமார் 7.5 மில்லிட்டர் பொதுவாக கொடுக்கப்படுகின்றன. உயிர்களில் கால்களுக்காக போகுவதற்கும் கால்களுக்காக நீத்தாக்கப்படுகின்றன. உயிர்களில் கால்களுக்காக போகுவதற்கும் கால்களுக்காக நீத்தாக்கப்படுகின்றன.

(3) மூன்றாவது விவசாய வெள்ளேயில் நட அதிகாக்கப்படும் சுலபாரி, முறைகளைச் சொல்லும் தீவிரமாக விவரம் கொடுக்கப்படும், எனவே, முறைகளுக்கு போன்றும்போன்றும் வாய்ம விவரங்கள்

தலைக் குறுகிப் பாலத்திற்கு, அதாவது சில மனிதத்தியாலங்களுக்கேர அன்றேல் சில நாட்களுக்கு மட்டுமே தடுத்து வைக்க முடியும். இங்கு, நூண்ணங்கிகளும், உணவு நொழியங்களும் முற்றுக அழிக்கப்படாமலோ அன்றேல் முற்றுக உயிர்ப்பற்றதாக்கப்படாமலோ இருப்பதால், சிறிது காலத்திற்குப் பின் அவற்றில் அழிவுத்தாக்கம் விரைவில் புதுப்பிக்கப்படு சிறநூல்.

எனவே, நடைமுறையில் எமது உணவுப் பொருட்களை, நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க வேண்டுமோயாயின், நாம் மேலும் முன்னேற்பாடுகள் எடுத்தல் அவசியம். நீண்டநாட்ட பாதுகாத்தல் முறைகள் உணவு பழுதடைதலுக்கு மூல காரணமான நூண்ணங்கிகளை உயிர்ப்பற்றதாக்குதலுடனே அல்லது கட்டுப்படுத்தலுடனே சம்பந்தப்பட்டன.

பற்றியிருப்பது, மதுவங்கள், பூஞ்சனங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மிக முக்கிய முறைகள் வெப்பமுட்டல், புனிரூட்டல், உஸர்த்தல், அமிலம், வெங்கலம், உப்பு இரசாயனப் பொருட்கள் என்கவற்றைச் சேர்த்தல், பூஞ்சுய்டல் ( Smoking ) காற்ற கற்றல், கதிரவீச ( Radiation ) என்பவையாகும். இவற்றுள் ஏதாவதொன்றிருப்பினுங் கூட உணவுமிகு ஏற்படலாம். எனவே, உணவுப் பாதுகாப்பு இக் காரணிகளை சம்பிலிப்படுத்தலுடன் சம்பந்தப்பட்டதாகும். உதாரணமாக, உணவிலுள்ள நூண்ணங்கிகளைக் கொள்ளக்கூடிய வெப்பநிலை உணவிலின் போசினைக்கூறுகளை அழிக் காததாகவும் அமைதல் வேண்டும். ஆகவே உணவைப் பாதுகாத்தவின் அடிப்படை முறையே இத்தகைய பரிகாரங்களிற்கும் அல்லது அவற்றின் சரியான அளவுகளிற்கும் இடையே ஏற்படக்கூடிய உடனபாட்டிலேயே தங்கியுள்ளது என்னாம்.

### (1) உஸர்த்தல் அஸ்லது நீரகற்றலும் செறிவாக்கலும்

புராதன காலத்திலிருந்து இதுவே மிக வினைத்திற்குன்ன எனிய உணவுப் பாதுகாப்பு முறையாக இருந்து வந்துள்ளது. இதன் எனிய உருவிலான பிரயோகம் இயற்கையை அவதானிப்பதாலேயே அறியப்பட்டது, என்பதிலும் சந்தேகமில்லை. தானியங்களை எடுப்பின், வயவிலேயே காம்புகளுடன் சூரிய ஒளியில் உஸர்வடையவிடும்போது அநேகமாக அவை மேலும் உஸர்த்தம்படத் தேவையின்றி 14% ஈரப்பதனை அடைகின்றன. இவுடன்மை பெரும்பாலான தாவர விதைகளுக்கும், வாசனைத் திரவியங்களுக்கும் ( Spices ) பொருந்தும். மேலும் பேரிச்சம்பழம் போன்ற சில பழங்களில் மரத் திலேயே பழங்களைக் காயவிடுவதால், உயர் வெல்லச் செறிவு விருத்திபடவதால் இயற்கையான பாதுகாப்பை அவரை அடைகின்றது. இவ்வகையான இயற்கையாக உஸர்த்தம்பட்ட பொருட்களை அவதானித்த பின்பே மனிதன் மீன்களை உஸர்த்திக் கருவாடு தயாரித்தல், மெல்லிய இறைச்சித்துணவுகளை காற்றில் அல்லது சூரியில் தொங்கவிட்ட போன்ற முறைகளைக் கைக்கொண்டிருக்க வேண்டும். உஸர்த்தல் காலம் மிக நீண்டாக இருக்கும் பொருட்களில், பக்றீரியாக்களின் கிடைவுத் தாக்கம் நடந்திருக்கக் கூடும். இவுடனியில் உஸர்த்தமுடன் புகையூட்டல், உப்பிடல் போன்ற மற்றைய பதப்படுத்திப் பாதுகாக்கும் முறைகளின் சேர்க்கை படிப்படிக்காக்கக் கையாளப் பட்டிருக்க வேண்டும். சூரிய ஒளியில்-உஸர்த்தல் இன்னும் உலைன் பெரும்பாகக்களில் முத்திரிவற்றல் ( Raisins ), புறங்கள் ( Prunes ), பேரிச்சம்பழம் போன்றவற்றின் தயாரிப்பிற்கும் தானியங்களை உஸர்த்துவதற்கும் கையாளப்படுவதை நோக்கலாம்.

உஸர்த்தவின் போது உணவின் அழிவுக் காரினிகளான நூண்ணங்கிகள் ஈரவிப்பின் மையால் வாழுமுடியாது போவதுடன் நொழியங்களும் தம்தொழிற்பாட்டை இழக்கின்றன. அத்தடன் உஸர்த்தவின் போது உணவிலுள்ள கரையக்கூடிய பொருட்கள் செறிவாக்கப்படுவதால் இவ்வுயர் செறிவு பற்றியிருப்பது, மதுவங்கள், பூஞ்சனங்கள் போன்றவற்றின் தயாரிப்பிற்கும் தானியங்களை உஸர்த்துவதற்கும் கையாளப்படுவதை நோக்கலாம்.

நூலின் முன்னிலைப் பாட்டிடமிலையோ, இதற்கு வாய்க்கூடிய பூர்வாங்கர செல்லங்கள் பொரித்து வருகிறது. அதைவிட்டால், அதனால் வாய்க்கூடிய குறைவாகச் செய்யப்பட வேண்டும். இதைவிட்டு இதைவிட்டு பொதுச்சர் (ஸ்ரீ) என்று பொறுப்பிடாது விளைவிற்கு பதித்துவிடுதான்.

### (2) வெப்பமின்று

உணவைப் பற்றி சொல்ல வேண்டும் முறையை ஏனாற்றினால், வெப்பம் வீரியம் கிடை செற்றுவதைக் கண்டதால், பொதித்தல், வறக்கல் அவைது முறையைக் கண்டாராயா? வெப்பமின்றுப் போன்றால் சிக என்ற உணவைப் பாது காப்பு முறையாகும். “ஷாக்ஸீபேராய்யாக்கீசு கவுயிப்புவும் முடிவுவும், கண்டது கிடைவாது உணவிலுள்ள முறையைப்போன்று, நியநிடக் குடுதியாக்கீசு ஒப்பாலும் அழிவுபடுவதால் காம்கா”... அனால் மொதும் மாசுப்பீட்டுப்பாலியில் (Revolutionary) பல நாடான்று வெப்பமின்றுப்படையாட.

உணவுமின்றியில் கல குரைக்கின் ஏழைப்புற முதல் 100° ப செதுக்காவிடுவதைக் கிடையும், கால்நிலை, சித்திரம் அடிப்படை 240° ப செல்ல வீடு வெப்பமின்றுப்படையாட நினைவுடையதைக்கூட கேட்கவே விரும்பும். உணவை வெப்பமின்றுப்படையாட வாய்மை கூடியது, மூலிகையாக்காததால், பொதும் வாய்மையாக்கிக்கூடு, உணவுமின்றியில் கால்நிலை, சித்திரம் குறைக்கிறில் உணவை அவ்வாறுக்கூட இல்லை முடிவுபடுவதால். குடுதல் வாய்மை வெப்பமின்றுப்படை கிடைக்கிறதோ, அதிலே புதை, மீதுக்கூட பிரதாக அடிப்படையாட வாய்மைக்கால்நிலை கூடும். இதேபோல் வெப்பமின்றுப்படையாட காலத்திற்கு வாய்மை அழிவுபடுவதைக்கூடும். இதேபோல் வாய்மை குடுதலை, பொது நிலையில் உணவுக்கால்நிலை அழிவுக்கால்நிலை அடிப்படையாட வாய்மைக்கால்நிலை கூடும்.

### (3) உறையாவத்துறை

உணவாக்கால் உணவிலிருந்து வெறுப்பிலை (Warming) அதற்காவசம்பாதாக, வெப்பமின்றியில் வீட்டு பூதுவிலைக் கட்டடமிழுத்தும், குளிருடியில் (Refrigerator) வாய்மை, அழிவுக்கால் இதைக்காலிம் பாலிக்கப்படுகிறது. குளிருடியில் உணவாக்கால் குளிருடியில்லாமல் (Chilling) அவைது வற்றும் வயக்கப்படுவதால் (Freezing). குளிருடியில் உணவாக்கால் உருநிலைப்படும் கறித் துவரான (Iceberg) வெப்பமின்றியில் உணவுக்கால்நிலைப்படுகிறது.

“உணவுக்கால் உணவிலை வாய்மை வெறுப்பிலையாக உணவாக்கால், பொதுப்பாதாக பொதுக்கால் காலம் 25°, (-5°) வெப்பமின்றியில் தீவிரமாக வற்றுவது கிடையால், இந்த உறைவிலிருந்து பொதுப்பாலை, அவைது உறைவிலிருந்து வற்றுக்கூடியதாக வெப்பமின்றியில் வெறுப்பிலையில் அவைது உறைவிலிருந்து வற்றுக்கூடியதால் காலத்திற்கு விரும்புகிறது. இதேபோல் வெறுப்புக்கால் வற்றுவது வெறுப்பிலையில் காலத்திற்கு விரும்புகிறது. இந்த வற்றுவது பிரதாக வாய்மை குடுதலை பொதுப்பாலை வற்றுவதுக்கால் (Freezer) வாய்மையில் வெறுப்புக்கால் பாதுகாக்கப்படும் உணவாக்கால் வெப்பமின்றியில்லாமல் வற்றுவது விரும்புகிறது,

நாட்டினாய்ந்தினிலை உணவாக்கால் குரை தழிவாகிமான மூலமில் மத்துப் புளிருடியில் அவைது வற்றுவதுக்கால் வற்றுவது விரும்புகிற அறநிலையம் விலைக்கால் விவரங்களைப்போன்று, பேர்ஸீர் குழாய்களில் வெறுப்பிலையில் குறுமிகுக்கால் விவரங்கள் படிக்கிறது.

#### (4) இரண்டில் பொருட்களில் பாதுகாத்தல்

(அ) உப்பிலுள் பாதுகாத்தல்.— உயிர்ப்புள்ள நுண்ணுயிர்கள் 80% வரை நீர் கொண்டுள்ளன. இதனால் செறிவான வெல்லக்காரு அல்லது உப்பு உள்ள நீலகிழமைகளின் கீழ் இவற்றில் புநச்சவலுடையால், அ-வரு நீர் கத்திலிருந்து வெளியே பரவுதல், நடைபெறுகிறது. இந்தப் பகுதியான நீரகற்றல் நுண்ணுயிர்களின் பெருக்கத்தைத் தடை செய்கிறது.

பாதுகாக ஊறுக்கவையை பழுப்புத்தும் நுண்ணுயிர்கள் 2.5% இலும் அதிகமான உப்பு அளவில் தாங்கமாட்டா. அனால் ஊறுக்காய்களோ பொதுவாக 10—18% உப்பு செறிவைக் கொண்டனவை. ஊறுகாய் மூலம் உளவைப் பாதுகாப்பதன் அடிப்படை இதுவே ஆகும். மேலும் இப்படி உப்பு நீலமட்டுமல்லாது வெல்லத்தை மும் வெளியே அகற்றுகிறது. உப்புக் கரைசலினால் புகும் இந்த வெல்லம் தொதிப்புதொடர்ந்து நடை பெறத் தேவையான காபோவைத்தேற்றுக்கணை வழங்குகிறது.

(ஆ) வெஸ்ஸத்தினால் (Sugar) பாதுகாத்தல்—பழப்பாருகள், ஜூலிகள், சாறுகள் (Syrups) என்பன இவ்வகையான பாதுகாப்பிற்கு உதாரணங்களாகும்.

(இ) புகையூட்டலினால் பாதுகாத்தல்.—இறைச்சி, பிள் போன்ற உணவுகளை புகையூட்டலினால் பதப்படுத்திப் பாதுகாக்கும் தொழிற்பாடு பொதுவாக பல காரணிகளின் தோக்கையினாலேயே ஏற்படுகின்றது. புகையானது, மரத்தை எரிக்கையில் உண்டாகும் போமல்டினைட் போன்ற பாதுகாக்கும் இரசாயனங்களைச் சிறியளவில் கொள்ளுகின்றது. இவை நுண்ணுயிர்களுக்குப் பாதகமானவை. அத்துடன் புகையானது, பொதுவாக வெப்பத்துடனும் தொடர்புபடுத் திருப்பதான் அவை கொல்லப்படுகின்றன. வெப்பம் உணவுகளை ஒலரப் பண்ணுவதன் மூலமும் பதப்படுத்திப் பாதுகாத்தலுக்கு மேலும் உதவுகிறது.

(ஈ) வினாக்கள், அபிலிங்கள், போன்றவற்றிற்குல் பாதுகாத்தல்.—உளவைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் மிக உருக்கிய காரணிகளுள் (Agents) வினாக்களிலும் ஒன்றாகும். கண்ணளில், இது விரும்பத்தகாத பற்றீரியா, மதுவங்கள், புஞ்சனங்கள் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடைசெய்யும் அச்சற்றிக் அமிலத்தைத் தொண்டுகின்றன.

உ-ம் :—அச்சாறு, சட்டி வகைகள்.

போதுமான செறிவுகளில் அமிலமானது உணவுப் புரதங்களை இயற்கையழிப்பது போல பற்றீரியப் புரதங்களையும் அழிக்கிறது. எனவே நுண்ணுயிர்கள் அமிலத்தாலும் பாதிக்கப்படுகின்றன. சில நுண்ணுயிர்கள் மற்றைவற்றிலும் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றன. நொதிப்பின் போது ஒரு நுண்ணுயிரினால் சரக்கப்படும் அமிலம் வழுக்கமாக இன்னொன்றுவகை உயிரியின் பெருக்கத்தைத் தடைசெய்யும் கட்டுப் படுத்திய நொதிப்பினால் உணவுகளைப் பாதுகாப்பதன் தத்துவங்களில் இதுவுமொன்றாகும். குறைவாக அமிலங்கொண்ட உணவுகளில் உயிரிவாழுக் கூடிய குளொஸ்ரீடியம் பொடுவினம் (Clostridium, Botulinum) கூட, உயர் அமிலம் கொண்ட நொதித்த உணவுகளில் வளர்மாட்டாது.

உ-ம் :—வினாக்களிலிருப்பு, உப்பும் பானித்தலால்.....ஊறுகாய்

வினாக்களிலிருப்பு வெல்லமும் பாவித்தலால்.....சட்டி.

அமிலம் பாவிப்பதால்.....பழச்சாறுகள் (Cordials),

சோடாவகைகள். இங்கு இவற்றின் அமிலத்தனமையோடு சித்திரிக் அமிலம், போக்போரிக் அமிலம் என்பனவும் சேர்க்கப்படுகின்றன.

(n) நோவித்துவனின் முறை பாதுகாத்தல்.


- (1) அங்கிலை உண்டாக்குவதன் முறை பாதுகாத்தல் : ஒரு வகையான முறை.
- (2) விரூப்பி உண்டாக்குவதன் முறை பாதுகாத்தல் : ஒரே முறைகள்.

நோவித்துவ சூதாமலைகளால் உண்டாக்கப்படும் அந்தக்காலை, அமிக்கம், அமிக்கை, அந்தக்கையை உண்டாக்கம் உபிரிவிலிரு வகைகளைய எங்குவிடகும் எடுத்துகினில் “ஊராசி” ஆழதடையாக வெறும் புதுப் பகுப்பு, வெழுப்புப் பகுப்பு நூதாமலைகளின் அங்கிலையைக் கட்டுவதற்குமில்லை. உதாரணமாக, கலி சங்கமை மூலிகை செல்லுவினை (Baeobaccharomyces Cervisiae) காக்கினாலையில் எடுத்திருப்பதே கொல்லப்படுவதையில்லை, எனவே அந்தக்காலை காக்கினாலைப்பகுப்பு கொடுப்பதேக்கூடியது.



இதுவே வெவ்வேறு, பிரச் சுறபத்தியினாலால், மாறி வெறுவதமாகக்கூடினாலும் நான் வாங்கும்.

அறுவடிவாலை நோவித்துவப் பாதுகாத்தல் முறையை அந்தக்கையை குட்சீல் கிருஷ்ண வெள்ளாலை அந்தக்கையை, அசெர்வி (Ascochthonius Aceti) வெள்ளாலையினாலையால் பிரச்சாலை மாறியபோதும் கட்டுவதானால் அந்தக்கையை அறுவடிவாலை மொழுத் தொடரிக்கப்படுகிறது.



நூதாலை விழும் உறுபத்தியின் பொழுதுமோதற கூடும்.

எனினும் இவ்வாறு நோவித்துவாலை உண்டாகப் படுவதற்கான், குட்சீல் கையை வெள்ளாலை புதுப்பாக்காலை பேற்றும் சூதாமலையாக, இது நான் வெறுவதேயாக மற்ற நூதாமலைகளிலுக்கு ஏதிரான அமிக்கமையில் பாதுகாக்கும் கிராமியினால் இதைக் கட்டுகிறோம்.

எனவே அந்தக்கையை பாதுகாக்கும் கிராமியின்பகுப்பு அதனால் கொடுகிறோம், எடுத்து அளவிலும் நான் விவரித்தான்.

(aa) இருநிலைகளால் பாதுகாத்தல்.—கிரியாலை இருநிலைகள் முனிவையைக் கொடுத்து கொடுத்து விருத்தி செய்கினியை கிருதக விருத்தி என்றுள்ள அத்தரதானால்வாறு வெளிர் எங்க ஏற்றுகிற அளிக்கப்படுகின்றேன். அதுபற்றிக்கப்படுகின்ற ஒருமுற பெண்டோப்பாடு, ஓராண்டு அமிக்கம், சூதாமலையினும் புதோயினாலும் எதைய போன்றது, நான் நிறு இடைஞ்சு கொண்டும், பொருள் நிலைப்பட்ட சிறிய அளவுகளின் நிலை சுதாமலைப்போல் காஷிக்கப்படுகிறோம்.

காஷில் சுந்தரகாரச் சுறப்பொதும் எவ்விதால்கூலை பின்பற்றின்றும், ஒரு பூர்வப்பாதுகாத்தலின் இருப்பும் உண்டால் நூதாலை நூதாக்கி குட்சீல் மாற்றுவதுக்கு புதுப்பாடு, வழங் போசுவினை வெறுவதினையும், உதாரணத்தாலும்மையையும் உச்சநிலையில் வைத்திருப்பதைவாதும்.

# புடவைக்குப் புதுத்தோற்றும் அளித்தல்

## ரை அண் டை (Tie and Dye)

செல்வி. திலகா அருளம்பலம்,  
விவசாய விஸ்தரிப்பு சேவையாளர்,  
பன்னுளம்.

நவூக்குத்திலே நடைபோடும் நங்கையர் நாம். எமது சொந்தத் தேவைகட்காக பிறர் உதவியினை முற்றுக நம்பியிருப்பது நாகரீகம் அல்ல., “தன் கையே தனக்குதலி”, என்ற முது மொழிக் கிணக்க ஒவ்வொரு வருட தமது இல்லத்தேவைகளை இல்லத் தலை வியராகிய நாமே ழர்த்தி செய்யக் கூடிய வகையிலே பயிற்சிகள் பெற்றிருப்பது மிகச் சிறந்தது., நம்பிக்கையுடன் எந்த ஒரு பொருளினையோ நாம் ஏட்டகளில் பெற்றுக் கொள்வதேன்பது முடியாத ஒரு காரியமாகும்.

கண்களிலும் சந்தை வியாபாரிகளிடத்தும் பலவித வர்ணங்களில் புடவைகங்களை காண்கிறோம்., அவற்றின் அறிகில் பாய்கி நாம் அவற்றை மதிப்பற்ற விலை கொடுத்து கொள்வனவு செய்கின்றோம்., ஆனால் அவற்றை ஒரு தடவை கழுவும் போது அதன் கண்ணைக்கவரும் வண்ணங்கள் நீருடன் கழுவப்பட்டு போய் விடுகின்றது., பின்னர் வெகுமதியை எண்ணி கவுசிப்படவே வேண்டும்., ஆனால் ரைஅண் டை முறை தெரிந்த ஒரு பெண்ணாக நாம் இருந்தால் அந்தக் கவலை இல்லை., இந்டமான நிறங்களில் விருப்பமான டிசைன்களில் புடவைக்கு புதிய தோற்றும் அளிக்கலாம்., செய்யும் முறை வெகுசுபைம்., செல்வைமும் அதிகமில்லை. எனவே ஓய்வு நேரத்தை மன்னாக்காது ரை அண் டை முறையினை பெரும் தொகையில் செய்து தமது தேவையை ழர்த்தி செய்வதுடன் ஓரளவு

வருமானத்தையும் ஈடுக்கொள்ளலாம்.

### தேவையான போருட்கள் :


ஊரி, நால், ரூவையின் எனப்படும் தடித்த நூல், சாயம் என்பன ஆகும். செய்யும் முறை :—தனி நிறமான புதையின் சில இடங்களை சுருக்கி ஒன்றாகச் சேர்த்து ரூவைன் என்னும் மேல்லை கழிற்றைக் கொண்டு சுற்றிச் சுற்றி இருக்கமாகக்கட்ட வேண்டும். பின்னர் நீரைக் கொதிக்க வைத்து திறி தனவு கறியுப்பும் போட வேண்டும். நீர் நன்றாக கொதித்த பின் சாயத்தூளை போட்டு நன்றாக கலக்கிய பின் கட்டிய புடவையினை அதில் போட்டு சிறிது நேரம் நன்றாகச் சாயம் ஊற அவியவிட வேண்டும். சாயம் ஏற்றிய பின் கட்டைப் பிரித்துப் பார்த்தால் கட்டிய பகுதியுள் சாயம் ஊறுது மற்றைய இடங்களின் மட்டும் சாயம் ஊறி இருக்கும். கட்டு இருக்காக இல்லாவிட்டால் கட்டிய பகுதி, உள்ளும் சாயம் போய்விடும். புடவையை, வெளியே எடுத்து கட்டை அவிழ்த்து தண்ணீருள் ஒரு தடவை கழுவி நிழலில் உலரவிட வேண்டும். பின்னர் புதையை ஸ்திரிகை செய்து விரும்பிய வாறு பாவிக்கலாம்.

இவற்றை வட்டம், சதுரம், இலைவடிவம், நடசத்திரம் போன்ற டிசைன்கள், நேர் கோடுகள், வளைந்த கோடுகள் முகிற தோற்றங்கள் என பல டிசைன்களில் ரை அண் டை யினை அமைத்துக் கொள்ளலாம்.

என என் வீர சுவாமியின் போய்க்கூடிய  
திடையை திருவாவளை அமைக்க இரண்டு நேரங்கள்  
மீது புதுப்பித்து ஏற்றுகிறேன். அவையில்  
வெள்ளையை திடையிலேசிவின் கூடி அருட்களை  
நிறைவேண்டியிருக்கிறார்கள் என்று நீங்கள் தீர்மானித்து முடிவு  
கொண்டது என்றால் செய்துகொண்டு வருகிறேன். என்றால் தீர்மானம் முடிவு அறிநூல்களிலிருந்து பூர்வமாக  
உருவாக்கப்பட்ட அவை ஏனென் பொதுக்கூடிய  
ஒன்றாக கொண்டுவரவே... அதேபடி செய்துகொண்டு  
ஒரு முடிவைப் பீர்மான் அதனாலும் குறைந்த  
வினா இடம் கொடுக்கவில்லை என்று முடிவு கொண்டு  
கூத்துக்கூத்து விடுமிகு மற்று பூர்வமாகக் கண்ணார்க்கு  
நீங்களுடேய ஆத்தரவாகத் தேவேற்றி புதைய  
வேலை கார்ப்பரேட் கார்ப்பரேட்டினாலோ  
பேதாவேட்டுமல்லதற்கு கொடுக்க இடு இருப்பது  
ஏதும் கூறுவது என்று அநேகம் அநேகம் அநேகம்  
படியாலும் கீழ்த்தும் பிசாவைட்டு, திருப்பு  
கொட்டும் தூவாயிலிட்டு வூத்து அவையில்  
நூல்களை அடிக்கால அடிக்கால நூல்களை  
உட்கொண்டு விடுவதுபோன்று கூடுதல் படிக்கும்  
நீண்ட புதையில் அவையிலிருந்து வரும் நூல்களை  
உட்கொண்டு விடுவதுபோன்று கூடுதல் படிக்கும்

கிடைத் தானால் நடவடிக்கை போன்றும் இது  
உணர்வில் கீழ்க்கண்ட முறையை அனுமதிப்பது  
ஏனென்றால் முறையான அளவிலே நடவடிக்கை  
கொடுக்கப்பட அல்லது “A” என்றும் அதனால்  
ஏனோ அளவிலே அவற்றின்கீழ் நோக்கிலே  
நன் போன்று நான் அவற்றில் இருந்து ஒது  
கலை சுருக்கும் காலமாகவே முன்னர் மீ  
வருமானது அம்மிக்கூரை கீழ்க்கண்ட சுருக்கி  
ஒன்று சொல்ல சூழலமிகுஷம் வருகிறது என்  
வேறாகிடம் எடுத்து என்ன முன்னர் அவற்றை  
படி நாம் கூறி வேறாக்கும் தான் சுருக்கிய  
நன் ஏற்றுக்கொண்டு அதற்குத்தான் நாம் ஏதெ  
ஏனுமிரும் முறையிலேயே ஏதுகளை பிரிவிடதோ  
இல்லை அதை ஏடுக்கவேண்டும் என்றும் மற்றும்  
இல்லை என்றும் அதற்குப் பிறகு நிறுத்தக் கீழ்க்கால்.

# பசுவின் வேட்கையும் சினைப்படுத்தலும்



வேட்கைக்கு முன்

(6—10 மணி)

வேட்கைக் காலம்

(18 மணி)

வேட்கைக்குப்பின்

(10 மணி)

முட்டையின் வாழ்க்கைக் காலம்  
(6—10 மணி)

- |  |  |  |   |
|--|--|--|---|
| 1. மற்றைய பசுக் களை முகர்தல்                                   | 1. மற்றைய பசுக் களைத் தாவவிடுதல்         | 1. தன்மேல் தாவு விடாது                   | சிலவேளையில் 20 மணித்தியால்ம் வரை இருக்க வேண்டும் சுறப் படுகிறது |
| 2. மற்றைய பசு விள்மேல் தாவு தல்                                | 2. அடிக்கடி சுற்றுதல்                    | 2. பெண்குறியிலிருந்துசீதம் வடிதல்        |   |
| 3. பெண்குறி ஸரமாகவும், சிறுநூட்டும், சிறிதுவீங்கியும் இருத்தல் | 3. உணர்ச்சி படிதல்                       | 3. உணர்ச்சி படிப்பு                      |   |
|  | 4. மற்றைய பசுக் களின் மேல் தாவு தல்      | 4. மற்றைய பசுக் களைத் தாவு விடாது        |   |
|  | 5. உணரி உட்கொள்ளாது.                     | 5. உணரி உட்கொள்ளாது.                     |   |
|  | 6. பால் குறைவடைதல்                       | 6. பால் குறைவடைதல்                       |   |
|  | 7. பெண்குறி ஸரமாக ஆம் சிவந்தும் இருத்தல் | 7. பெண்குறி ஸரமாக ஆம் சிவந்தும் இருத்தல் |   |
|  | 8. சீதம் வடிதல்.                         | 8. சீதம் வடிதல்.                         |   |
|  | 9. கணவிழி விரிந்திருத்தல்.               | 9. கணவிழி விரிந்திருத்தல்.               |   |

**அறிப்பு :**—உங்கள் பக்களை வெற்றிகரமாகச் சினைப்படுத்துவதற்கு அதன் வேட்கைக் காலத்தின் இறுதி 10 மணித்தியால் காலத்தில் அல்லது வேட்கைக் காலம் முடிந்து முதல் 6 மணித்தியால் காலத்தில் அவற்றைச் சினைப்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் பசுக்குவருவதற்கு மிகவும் உவப்பான சினைப்படுத்தும் காலமாகும்.  
**(நகவல்) :**—டாக்டர் ஆர். இராஜாவகேந்திரன், விரிவுறையாளர், விவசாய பிடம், பேராதனை.

# Tamil Nadu Cooperative Bank

மாண்புமிகு: 3

## இலங்கையின் பாறைகளும் அவற்றின் பரம்பலும்

ஏ. இராமசுவார்,  
B. B. A. Agri. (Econ.)  
மீன்மையாளி,  
நூத்துவம.

1993 ஆம் ஆண்டு இலங்கைத் துநித் பால். சுப்ரமணியர் இலங்கையில் போன்றே வெளியிடலே உறுப்பத்தினால் பாறைகள் எடுப்பதற்கான ஒரு முயற்சியை மீறாததிலோ. இலங்கையில் வேல்வைத் துநித்தின் தொகையில் பாறைகள் எல்லோங்களைப் போட்ட தீர்த்தம் என துப்பியிடுவதற்கான முடிவிலே இலங்கை போறுவதற்கான பருத்தை வெறுவதற்கான இருந்தும், பூத்தினும் காப்பார்ட், வரும்பாலில் எருத்து கங்கார்த்து கால்களைப் போட்டதற்கும்.

இலங்கையின் பாலை உறுப்பத்தினாலேயும் அவற்றின் பரம்பரையும் உற்றுகின்றதும் இத்தை வெளியிடத் துநித்தினில் பால்வையிலிருந்துகொண்டு வேறுபட்ட பால் பாறைகள் போட்டு இருப்பினாலும், இலங்கையில் பிரச்சாரங்கள் மாற்போதுகின்றிருக்கின்றன : காலங்கள் இலங்கையிலிருப்பதற்காகது.

- (1) முக்கியன் காலம் :—இந்காலமானது கமார் 600 மில்லிலிருந்து பூர்த்தியாகவும், இலங்கையில் பால்வை பால்வையில் 80% குறைவை இலங்கையிலிருந்து எடுத்துக்கொண்டும்.
- (2) முக்கியகாலம் :—கமார் 70-300 மில்லிலிருந்துகொண்டு வரும்பால் பகுதி.
- (3) காலகொரிசு காலம் :—இந்காலமானது கமார் 70 மில்லிலிருந்துகொண்டு வரும் காலகொரிசுகளும்.
- (4) பிளிசில்கோரிசு காலம் :—கமார் 1/2 மில்லிலிருந்துகொண்டு வரும்பால் பகுதியிலிருந்தும்.

பிளிசில் காலம் கால்வைகளுக்கான பகுதியிலிருந்து இலங்கையில் பால்வை பால்வைப் பற்றியும், அவற்றின் பரம்பரை, முறைகள் இந்தியக்கால சாஸ்திரங்களைப் பார்க்கிறது.

- (1) ஸுக்கிராஸ் காலம்படியாகக் :—இலங்கையில் பால்வைப் பால்வையில் 80% ஸுக்கிராஸ் கிடைக்கிறதில் எடுத்துக்கொண்டு இலங்கையிலே வாழும் அனுமதிப்போட்டு இலங்கைப் பால்வைகள் எந்து கூடாது வைத்துக் கொண்டு இருப்பதற்காக பிரதிகாலம் பிரிவுகளைக் காட்டுகிறது.
- (2) கோஷ்டக்கிளி காலம் :—கால்வைத் துநித்தின் காலமாகக் கால்வைகளைக் காட்டுகிறது.

(2) கீழ்ப்பட்டில் இந்தக் கொண்டலையிற் பாறையைத் தாங்கி இருக்கும் விஜயன் சீரிஸ் (Vijayan Series). இந்த விஜயன் பாறைப்படிவு களானவை படிமை வாய்ந்ததாயும், நெல், சிலற் போன்ற பாறைகளைக் கொண்டதாயும், இடையே கிரைஸ் உட்புகுந்தனவாயும் இருக்கின்றன. விஜயன் சீரிஸ்பட்டில் பெரும்பான்மையானவை நெல் பாறைகளாகும். இலங்கையில் 4 வகை நெல் பாறைகள் உண்டு. அவையாவன,

### ஆக்கியன் காலப்படிவகள்

#### (1) விஜயன் பாறைப் படிவகள்

##### பிந்தின நூல் பாறைகள்

பிந்தின நெல் பாறைகள் நன்கு பிரத்தறியக் கூடிய கறுப்பு, வெள்ளைப் படைகளைக் கொண்டனவு. கருமையான படைகள் இந்தப் பாறையில் உள்ள பயோரைட் மைகா (Biotite Mica) கோண்பிளன்ட் (Horn-blende) போன்ற கனிப் பொருட்களாலும் மற்றும் வெள்மைநிறம் பெருமளவிகொண்ட குவாட்டு (Quartz) பெல்ஸ்பார் மற்றும் வெள்மைநிறம் பெருமளவிகொண்ட குவாட்டு (Quartz) பெல்ஸ்பார் துணிக்கனிப்பொருட்களாலும் கிடைக்கின்றன. இதைவிட பிந்தின நெலில் (Felspar) கனிப்பொருட்களாலும் இலுமினைற், செகோன், அப்பரைர் போன்றவையும் துணிக்கனிப்பொருட்களான இலுமினைற், செகோன், அப்பரைர் போன்றவையும் உண்டு. இலங்கையின் தென்கிழக்குப் பகுதியின் தாழ்பிரதேசங்களில் இருந்து மலையடி வரை இப்பாறைகளைக் காணலாம்.

**வண்ணிநூல் :**—இலங்கையின் மலைத்தொடரின் டட்கு ஓரத்தைச் சுற்றித் தாழ்ந்த பிரதேசத்தில் காணப்படுகின்றன. மங்கல் சிவப்பு நிறமான பாறைகள் வீலவற்றில் படைபோன்ற அமைப்புகள் இல்லை. புத்தளம், அனுராதபுரம், தப்போவ போன்ற இடங்களைக்கொண்டு வரையும் மூக்கோணப் பகுதியுள் இப்பாறைகள் காணப்படுகின்றன. இப்போன்பிளன்ட், பயோரைட், பெல்ஸ்பார் போன்ற கனிப்பொருட்கள் சிறிய அளவில் இப்பாறைகளில் உண்டு. மக்னோரைட் என்ற துணிக் கனிப்பொருட்கள் இப்பாறைகளுக்குள்ள முக்கிய அம்சமாகும்.

**கடுகள்ளுவை நூல் :**—கடுகள்ளுவை, அலைலைப் பகுதியில் இந்த நெல் அதிகம் காணப்படுகிறது. இங்கிருந்து வடக்குப் பக்கமாக குருநாகல்வரையும், தெற் பக்கமாக தொள்ளப்படக வரையும் இப்பாறைகள் பர்ந்திருக்கின்றன. கோன்பிளன்ட், பயோரைட், கனிப்பொருட்களில் படைபோன்ற அமைப்புக்களைக் காட்டுகின்றன. சில பாறைகளில் பைரெக்சின்களிப்பொருளும் உண்டு.

**கொழும்பு நூல் :**—இதை விஜயன் நெல் என்றும் கூறுவார்கள். டாக்டர். வாடியாவின் கருத்துப்படி இந்தநூலே எனைய நெல்பாறைதஞ்சூக்குரிய மூலப்பாறை என்று கூறப்படுகிறது. சிறுமணி அமைப்பு உடையது. கூடிய கிரைஸ் உட்புகுந்துள்ளது. இவற்றில் நன்கு விருத்தியடைந்த படை அமைப்புகளையும் காணலாம்.

#### கிரைஸ் புகுந்த விஜயன் படைகள்

விஜயன் பாறைப் படிவுகளில் கிரைஸ் உட்புகுந்த பாறைகளைப் பற்றியும் அதன் அமைப்பையும் பார்ப்பின் இந்தகைய பாறைப்படிவுகளில் 4 விதமான பாறைகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவையாவன :—

#### சானோகைட் (Charnockite)

1929 ல் அடம் எங்பவர் இப்பாறையைக் கண்டுபிடித்து இது தென் இந்தியாவில் உள்ள பாறையின் தொடர்ச்சியென்றார். இது உருாகிய அபையற் பாறைப் படிவுகள் என் (Met a - Sediment) கூறப்படுகிறது. இப்பாறையில் உள்ள சிலிக் காலின் அளவு வேறுபடுதலால் பாறைகள் அமிலத்தன்மையிலிருந்து அதிக காரத்

தாங்களை வீட்டு விரிவாக, இருப்பதற்கு விவரமில்லை என்றுதான் நிதி அமைச்சர் இருந்து முறையிடப்பட்டது. இருப்பதை விவரித்து (Hyperthene) ஏற்கிறோம் என்று பதித்து. கொழுப் பாலாவின் பாலாவு, கால்கா, குருவா, முது பூநீல சூலையின் பாலா என்று பிரதிக்கப்படுகிறது. மின்சாற்றுமின்ஸ் (Amesbury Minerals) கலாசு (Zircon) அப்போ (Spatite) கிரெட் (Hematite) கலா அமைப்பு புதுதூண்டில் கண்ணார்க்கிறது.

### **Gangaridder Granite (Tonnigala Granite)**

இவைகள் பல்குறை குத்தாத்திருத் தோட்ட சூழ்நிலை விவரம் என்றும் இத்தீவிரமாக விடக்கிடப்படுகிறது. இவை மூன்றாண், மூன்றாண், இரண்டாண் மின்மூலங்கள் (Minerals) காலை பாடம் குத்தாத், குத்தாத் தீவிரமாக சிரமம் (Orthoclase Felspar) காலை.

### **Pigments (Pigmento):**

கோவையினர் தென்காசி மலைகளைத் தீட்டு வழியில் சென்று பால்தி திருக்கு  
நூல்களைப் பொறித்து விரிவாக வெள்ளி திருப்புநூலைப் போன்ற அமீப்பினாகு  
கொண்ட வாழ்வை, உயிர் வாழ்வை.

டோலரைட் ( Dolerite ) குறிப்பிட்ட சூனால் பலாத்து தெள்குமிகு மணம் கூடிய, பிரதிமீதம் இருப்பதைப் பார்வையாகி, இவை இப்பகுதியில் குப்பீதாகவும் காணப்படுகின்றன. இவைகளைப் பார்வையில் அதன்தழுமாக காட்டி காட்டுவதற்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

#### Garnetiferous metasediments (Khondalite Series)

இந்து விடையாக அது கட்டுப்பு மற்றும் இருப்பினால் காலை பட்டினப் படிக்க விரும்பும் ஆகையில் இருப்பது என்று சொல்லக் கூடிய பகுதியைச் சுட்டு 30-40 மீட்டர் அகலம் உணர்வது நிதியாக உயர்த்தப்படுகிறது. இதுவே காலை பட்டினங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வாரிசுரப்பி கலைஞர்:புது மலைக்கு வெளியேற்றும்

கிழமையில் போன்றும் பேரிலூரிய குவாலெட்டி நீர்மத அமைச்சராக திரு. கிழமை என்னிடியும் பேருதொழுத் திருவாறுபுரி அவைகளின் சுதானிதான் இருந்த நீர்மத அமைச்சர் ஆவார். சென்னையிலும்கொலையும், ஆன பிரை என்னிடியின் பொன்றும் தெருவில் வெள்ளி வாய்ந்து விடுவதை தெருவிலைஞர் அவையில் பிரை என்னிடி என்று அழைகிறார்கள்.

பானும் இந்த மாசு சிலிக்கேற் கணிப்பொருட்களாக இருக்கும். இதைவிட மக்னீசியம் இவற்றுடன் சேர்ந்து காணப்படும் போது இவற்றை போல்மைற் (Dolomite) பாறை என அழைப்பார்.

#### **ஈரப் கோண்டிலிட் (Type Khondalite)**

இவ்வகைப் பாறையும் மேற் கூறிய குவாஸ்கட், பளிங்குச் சண்ணும்புக்கற் பாறை கட்கு இடையே படைகளாக இருக்கின்றன. இப்பாறையின் சிறப்பு அம்சமாக காலைற் (Garnet) கணிப்பொருள் மிகப் பெரிய துணிக்கைகளைக் காட்கி தரும். எனிய கணிப்பொருட்களான சிலிமைனைற் (Sillimanite) சிரபை (Graphite) போன்றவையும் ஒரள்வு உள்ளது. இப்பாறைகள் பசுறை, பண்டாரவளி, வெவிமணப் பகுதிகளில் பரந்திருக்கின்றன. இவை வெள்ளமை நிறமுடைய அமீஸப் பாறைகளாகும்.

#### **(2) யூரோசிக் காலப் படிவுகள் (Jurassic Deposits)**

இக்காலப் படிவுகள் சுமார் 70-200 மில்லியன் வருடங்களிடையில் ஏற்பட்டனவாயாகும். இக்காலப் படிவுகள் ஆழமற்ற நீரில் காணப்பட்டிரும் கடலினுள் படிய வைக்கப்படாத பாறைப்படிவுகளாகும். இவ்வகைப் பாறைகள் புத்தனப் பகுதியில் தபோவாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள ஆங்டியகம் (Andiegama) என்னும் இடத்தில் காணப்படுகிறது. இவ்வகைப் பாறைகள் பெரும்பாலும் ஆரி வெசியஸ் மணற் பாறையாகவே இருக்கின்றன (Argillaceous Sand Stone). இவை கணிப்பொருட்களால் சிமெந்திடப்பட்டு இருக்கிறது.

#### **(3) மயோசிஸ் சண்ணும்புக் கற்படிவுகள் (Miocene Limestone)**

இவை இலங்கையின் வடக்குப் பகுதியில் காணப்படுகிறது. இதனால் யாழ்ப்பாளன் சண்ணும்புக்கல் பாறை என்னும் கூறுவார்கள். இக்காலப் படிவுகள் சுமார் 70 மில்லியன் வருடங்கள்க்கு உட்பட்டனவாகக் காணப்படுகின்றன. கல்பிட்டியில் இருந்து மூலிலத் தீவுக்கு வடக்கே 12 மைல் புனிவிவரை உள்ள பகுதியை தொடுக்கும் நேர் கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதி முழுவதும் இப்பாறையைக் கொண்டது. இதன் முக்கிய கூறு கல்சியம் காபஜெட்டினால் ( $\text{CaCO}_3$ ) ஆனதாகும். அத்துடன் களி, மண்டி, மணல், போன்ற மாசுகளும் கலந்திருக்கின்றன. முன்பொருகாலப்பகுதியில் இந்தப் பிரதேசம் காலினுள் மூழ்சி இருந்த போது கடலில் உயிர் வாழ்ந்த பிராணிகளின் மிகுதிகளால் (முருகைக்கல் தவிர) உண்டானவையாகும். சுமார் 8 இலட்சம் ஆண்டுகளின் பின் எந்பட்ட பெரும் பிரளவத்தின் போது இந்தியாவிலும், இலங்கையின் வடபகுதியிலும் கற்பாறைகள் கடல் மட்டத்தின் மேல் தோன்றின. இந்நேரத்தில் முன்பு கடலில் உயர் வாழ்ந்த சங்கு, சோசி போன்ற உயிரவாழ் பிராணிகள், மரித்து உண்டான பாறையே இந்த சண்ணும்புக் கற்படிவுகளாகக் காட்சியளிக்கின்றன.

இத்தகைய பாறைகள் கடினமானதாயும், இறுகியதாயும், மங்கிய நிறமுடைய தாயும் கல்சியம் காபஜெட் கொண்ட படைகளை உடையதாயும் இருக்கும்.

யாழ்ச் சூபாநாட்டின் கணியோரப் பகுதியிலும், மற்றும் அம்பாந்தோட்டைக் கரை யோங்ஸிலும் மிகவும் அண்மைக்காலப் படிவுகளான சண்ணும்புக்கற்பாறைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவைகள் பெரும்பாலும் முருகைக்கல் (Coral) லால் உண்டான சண்ணும்புக்கற் பாறைகளாகவே இருக்கின்றன.

#### **(4) பிலிஸ்தோசிஸ் படிவுகள் (Pleistocene deposits)**

இக்காலப் படிவுகள் சுமார் 1/2 மில்லியன் வருடங்கள்க்கு உட்பட்ட கால கட்டத்தை ஏற்பட்டதாகும். இப்பாறைப் படிவுகள் சண்ணும்புக் கற்பாறைக்கும் (Limestone rocks) கொண்டவைத் தாயைப் படிவுக்கும் இடையே மேற்குப் பகுதியிலும், வடமேற்குப்

பழுதித்துப் பட்டாட்சிகளை. இவ்வகையில் உலோகம் இலங்கி (Gravel bed) படித்துக்கொண்டு மூன்று, ஒரு “ஏற்கும் எழியுடன் காந்தை காலைப்படித்துத் தீடு கொடுப்பதும், புதுக்காலமிழும் தீடுவதை காலைப்படிகளிடதான். இந்த சமூகம் மகால் என்று கூறுவர்கள். இவ்வசீட்டு குறிப்புப்படிகளையில் கொடுக்க வேண்டும் அதனால் சாலை படிவக்கலை” (Allatial) என்பதைக்கொடுத்தான்.

பேரும் திருவிவாணம்ப்பா, வீ. சுப்பிரமணியன் என்பவர் கொல்க்கத்தும் இங்கூம் பாலகுமாரம், இந்தாநாயகம் என்றும் வீ. சுப்பிரமணியன், திருநகர் மற்றும் மகாலப்பேர்கள்.

### வீராகுமார நூல்கள்

பாலகுமார்.

#### வீராகுமாரவீட்டு நூல்கள்



(அடுத்த பெரிடாக்டியில் இயூனிட்கள் எப்படிச் சிகித்தங்கள் நடை மனத் தங்களை வழி வழக்கின்றுமிழப்புத் திட்டமாக அமர்த்தப்பட்டது.)

### 7 ம் பக்க தோர்

- |                    |                                 |                      |
|--------------------|---------------------------------|----------------------|
| 20. இது            | .. சிவக்கா நான்கிளினா           | .. ஸிவக்கா இந்திய    |
| 21. இராகுமாரி      | .. பயஸ்ரிகாறியா அவாரா           | .. பயஸ்ரிகாறியாக்கோ. |
| 22. இராகுமாரி பிளா | .. இஸ்பிளிக்கிள் விள்புக்கூறியா | .. தின்மிர.          |
| 23. இந்தை          | .. சிவப்பு போக்கிளினா           | .. திப்பிளக்கிய.     |
| 24. இதை            | .. சிபா பிட்டாராலை              | .. சென்னைக்கிய.      |
| 25. இலுப்பை        | .. மரை வேராந்திரபுரியா          | .. வேராந்திரகிய.     |

### 51 ம் பக்கம் பாக்க

# கிணிப்புல் (பனிக்கம் மக்சிமம்)

பொ. சந்தரானந்தா,  
கமத்தொழில் தகவற் பிரிவு,

கிணிப்புல்லில் மூன்று இனங்கள் மத்தியமில் நாட்டுக்கு உதந்தவையென தற்போது சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

அவையாவன :—

கிணி ஏ (Guinea A)

கிணி பி (Guinea B)

கிணி வி. ஆர். ஐ. 435 (Guinea VRI 435)

இவற்றுள் கிணி ஏ புல்லினம், மத்திய மலைநாட்டுப் பகுதியில் தன்னிச்சையாக வளர்ந்து பெருமளவில் காணப்படுகிறது. இதனையே இப்பகுதிப் பாற்பன்னையாளர்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். இதனை இவர்கள் “அவித்தனகொள்” என அழைக்கின்றார்கள்.

இப்புல்லினம், இயற்கையாகவே பெருமளவில் காணப்படுவதனாலும், இதனைப் பாற்பன்னையாளர்கள் அதிகளவு பயன்படுத்துவதாலும், இதன் போக்குப் பெறு மானத்தையும், உற்பத்தி அளவையும் அறிவுதற்காக கன்னெறுவை, மிருக வைத்திய ஆராய்ச்சி நிலையம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.

இப் பரிசோதனையில் மூன்று அளவுகளில் நெதரசன் பச்சை பிரயோகிக்கப்பட்டது. அத்துடன் அடிக்கப்பாக, பொஸ்பரசம், பொட்டாசியமும், பொலைமெற்றும் பிரயோ கிக்கப்பட்டன. பரிசோதனையில் 6 வாரங்களுக்கொருமுறை அறுவடை மேற்கொள்ளப் பட்டது.

இப்பரிசோதனையில், எதுவித நெதரசன் பச்சை பிரயோகிக்கப்படாத போதும் கிணி “ஏ” புல்லினம் 18,800 கி. சிறும் (உலர்நிறை/ஹெக்டர்/வருடம்) விளைவைக் கொடுத்தது. இதே வேளையில் கிணி “பி” புல்லினம் 10,000 கி. சிறும் விளைவையும், கிணி. வி. ஆர். ஐ. 435, 12,400 கி. சிறும் விளைவையுமே கொடுத்தன.

அத்துடன் கிணி “ஏ” புல்லினம் 125 கி. சிறும் (ஹெக்டர்/வருடம்) நெதரசன் பிரயோகித்த போது, 21,103 கி. சிறும் விளைவையும், 250 கி. சிறும் (ஹெக்டர்/வருடம்) பிரயோகித்தபோது 25,748 கி. சிறும் விளைவையும் கொடுத்தது.

இதன் உலர் நிறை வீதம் (Dry Matter Percentage) 20-30% ஆகும். நெதரசன் பிரயோகிக்கப்படாதபோது இதன் மொத்தப்புரதம் 8% சதவீதத்துக்குக் குறைவாகவே காணப்பட்டது. இதே வேளையில் மொத்த நார் 32—36% சதவீதமாகக் காணப்பட்டது.

கிணி “ஏ” இனத்தில் புரதம் குறைவாகவும், நார் கூடுதலாகவும் காணப்பட்டாலும், இதன் உயர்விளைவு காரணமாக, இதனை முதிர் மூன், இளமைப் பருவத்திலேயே வெட்டி, அவரையினங்களுடன் ஊட்டுவதற்கு சிபாரிசு செய்யபடுகிறது. இவ்வாறு அவரையினங்களுடன் ஊட்டும் போது, கிணி “ஏ” புல்லில் காணப்படும் புரதக் குறைபாடு நிவர்த்தி செய்யபடுகிறது.

அதனால் தற்போது காணப்படும் கிணி “ஏ” புரற்றரைகளை அழித்து புதிய இனங்களைப் பயிரிடாது, அதற்கு போதியனவு பச்சை பிரயோகித்து, களைக்டி, சிறப்பாகப் பரா மரித்து, டூக்கமுன் இளம் பருவத்திலேயே அறுவடை செய்து, இப்பில்—இப்பில், மூளைகள்லா முருக்கு, சீர்மைக்களுடைய போன்றவற்றுடன் கல்ந்து கால்நடைகளுக்கு ஊட்டும்படி சிபாரிசு செய்யப் படுகிறது.

ஏ. கைப்பாட்டும்,  
ஏ. ஆராத்யம் திருவாக்காவர்,  
நான் தீர்மானம் பிரிவு,  
மத்திய சார்த்திருப்பும் ஆராய்ச்சியும்,  
உள்ளதையாக, ஓர் எண்.

பங்கசுக்களும், பங்கச தோட்டுகளும்

நூலா தோட்டுவின் பேரும்பொன்னாலோ பல்லக்கால் ராப்பைட் கோர்க்காவியினால் கூல்டக்கப்படுவதற்கும், பழக் கேரளத் தொழிலாளர்களும் பூர்வீபோக்கால் தொட்டுவிட்டும் தொட்டு இருக்கின்றி பயிர்களும், பக்கங்களும் பிரபும் முதலிருந்தால் கூறுகின்றார். அதற்கும் காலம் பயிர்களும் குறைந்தது என்க கொடும் சூல்லியை படித்திட்டு வாங்கின்றது. அதிகால பேரும்பொன்னா பல்லக்குமின்றை பலவற்றிற்கும் பூர்வீபோக்காலான் பேரும்பொன்னா எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது. கூர்க்காவிகள் பேரும்பொன்னா எதிர்க்க வேண்டியதாக இருக்கிற சுரப்பு முதலிருந்து கூர்க்காவிகள் எதிர்க்க வேண்டும் (Blast disease) பைசிக்குவின்று கூறுகிற (Pyrcularia Oryzae) என்றும் பக்கங்களினுள் கண்டாகப்படுகிறது என். ஒருஷ்டாக ஆர்ஜூக்கியும் பேரும்பொன்னா நட்டுத்தாறு எடுத்ததை காட்டினால் அனைத்து இது கூர்க்காவிகள் தான் தெரியவில்லை கோர்க்காவிலும் கீருப்பாகவில்லை கூறு (Hemicladiumsporium leucopori) முன் செலுக்கிறது கூர்க்க (Sheath blight). ஏனையுமொத்த கூறு (Brown Spot) பேரும்பொன்னா முன் பழக் கூர்க்காவிற்குள் கீருப்பாகவில்லை. கூறு கூரும் பொன்னா பழக்கின் கீருப்பாக காலன் முன் பழக் கூர்க்காக கூறுக்கும் காலம் காணவில்லை. பழக் கேரள கலை பழக்கும் குறைந்து பல்லக்கால் காலம் காணவில்லை, காலம் காலாறு வழக்கில்லை, காலம் காலாறு காலம் காலாறு என்றும் பற்றிக் கொள்கின்றன.

பூசனவினமூகள் வளருவதன் மூலமும், இலிங்கமுறையில் (Sexual) வித்திகளை (Spores) உற்பத்தி செய்யும் இனப்பெருக்கம் அனைவருடன் உயர் தாவரங்களைப் போலவு வாது இலிங்கமில் (Asexual) முறையிலும் வித்திகளை உற்பத்தி செய்து இனம் பெருக்கின்றன. இவ் உறுப்புக்கள் சாதாரண கண்ணிற்கு புலனுகாத அளவு திரியவேயாக இருக்கும்.

பங்கக்களில் அதிகமானவை எமக்கு தீமையற்றனவாக இருப்பினும் சில நன்மை பயப்பனவாகவும், அவசியமானவையாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக அழுகல் வளரிப் பங்கக்கள் இரந்த விலங்குகள், தாவரங்கள் என்பவற்றை உக்கச்செய்து மன்னின் வளர்த்துதல் கூட்டுவதுடன், அவற்றை வளரும் பயிர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடியதாக மாற்றியும் விடுகின்றன. நுண்ணுயிர் கொள்ளியாக மருத்துவத் துறையில் முக்கியம் பெற்று விளங்கும் பெனிலிலின் (Penicillium) என்னும் மருந்து பெனிலியம் (Penicillium) என்னும் பங்கக்கில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றது. பாண், வெண்ணெய்க்கட்டி (Cheese) போன்ற உணவுப் பதார்த்தங்கள் பதனிடுவதிலும் பங்கக்கள் முக்கிய இடம் பெறுவதுடன் சில உணவுப் பொருளாகவும் (உதாரணம் : காளான்கள்) உபயோகப்படுத்தப் படுகின்றன.

பங்கக்களின் இனப்பெருக்க முறைகள், இனப்பெருக்க உறுப்புக்களின் அமைப்புகள், வித்திகளின் வகைகள், புதிய உறுப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பங்கக்கள் பாலுபாடு (Classification) செய்யப்பட்டுள்ளன. தாவர இராய்சியத்தின் ஒரு பிரிவாகிய பங்கக்கள், உண்மையான பங்கக்களைக் கொண்டு என இயுமைக்கோறினா (Eumycotina) என்னும் உப பிரிவாகவும், பங்கக்களைப் போன்று காலைப்படும் பங்கக்களை உள்ளடக்கிய மிக்கோமைக்கோறினா (Myxomycotina) என்னும் உப-பிரிவாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முன்னர் நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்த இயுமைக்கோறினா என்னும் உண்மையான பங்கக்களைக் கொண்ட உப-பிரிவு தற்சமயம் ஏறு வகுப்புகளாக (Classes) வகுக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் கலாப்போக்கில் ஏற்படும் வினாக்களை ஆராய்ச்சியின் முன்னேற்றத்தினால் ஏற்படுவது இயற்கையே. கீழே தரப்பட்டுள்ள முதல் நான்கு வகுப்புகளும் முன்னர் பைக்கோமைசெற்றேச (Phycomycetes) என்னும் ஒரு வகுப்பாக அமைக்கப்பட்டது. வகுப்புகள் எல்லாம் பேறும் உப-வகுப்புகள் (Sub-Classes) வருணங்கள் (Orders) குழுமபங்கள் (Classes) ஆக பிரிக்கப்பட்டுள்ளன. இவை இங்கு கட்டுரையின் நேர்க்கீற்கு அப்பாற்பட்டமையினால் இங்கு தரப்படவில்லை. ஒவ்வொர் வகுப்பிலுள்ளும் வரும் ஒரு சில முக்கியமான பங்கக்களும் அவற்றினால் உண்டாக்கப்படும் நோய்களும் உதாரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

### பங்கச் (Fungi)

↓    ↓

**இயுமைக்கோறினா (Eumycetina)      மிக்கோமைக்கோறினா (Myxomycotina)**

1. கைற்றிட்டோ மைசெரேல் (Chytridiomycetes)
2. வயமைசெரேல் (Oomycetes) : பித்தியம் (Pythium) நாற்றமுகல் நோய்கள் பைற்றோவுதோர் (Phytophthora) பின்வெளிறல் நோய்.
3. பிளாஸ்மோடிட்டோபோரா மைசெரேல்:— (Plasmidiophoromycetes) பிளாஸ்மோடிட்டோபோரா (Plasmidiophora) குண்டாந்தடியற வேர்நோய்

4. അക്കോമാറ്റിസ്. (Zygomycetes) മുളകൾ ദിനോസർ (Mucor Sp.) എന്നെന്നും അറിയപ്പെടുന്നു.
5. അഫിസിലൈറ്റേസ് (Ascomycetes) ഫെൻിസ്സിൽ (Penicillium) എന്നും അറിയപ്പെടുന്ന പെൻസില്ലിന (Penicillium) ഓഫ് ഫൗഡ് (Penicillium) ദിനോസർ
6. ബസിഫിലൈറ്റേസ് (Basidiomycetes) ഫാനോഫോറസ് (Thanatoephorus) എന്നും അറിയപ്പെടുന്ന കുറ്റിപ്പുത്രി (Uropyces) അറിയപ്പെടുന്നു.
7. ഫെംഗിലൈറ്റേസ് (Deuteromycetes) ഫെംഗി ഫെംഗിഫിലൈറ്റേസ് (Fungi Imperfici), ഹെല്മിന്ഥോസ്പേറിസ് (Helminthosporium) കോറോസ്പോര (Cercospora), അലൈറോസ് (Alternaria), ഫീസിലൈറ്റേസ് (Fusarium) ദിനോസർ, റൈറ്റോകോറോസ് (Rhizoctonia) എന്നീവ ദിനോസർ.

#### 17 ഉ പക്കൽ ദീഹം

26. ക്രീഡാവാലി	ക്രീഡാവാലി ദീഹം	ക്രീഡാവാലി ദീഹം
27. കൊട്ടാരംക	കൊട്ടാരംക ദീഹം	കൊട്ടാരംക
28. കുമാർ	കുമാർ ദീഹം	കുമാർ
29. കുമാർക്ക	കുമാർക്ക ദീഹം	കുമാർക്ക
30. കുമാർക്കുട്ട	കുമാർക്കുട്ട ദീഹം	കുമാർക്കുട്ട
31. കുമാർക്കുട്ട	കുമാർക്കുട്ട ദീഹം	കുമാർക്കുട്ട
32. കുമുട്ട	കുമുട്ട ദീഹം	കുമുട്ട
33. കുപ്പക്കി	കുപ്പക്കി ദീഹം	കുപ്പക്കി ദീഹം
34. കുത്തപ്പുട്ട	കുത്തപ്പുട്ട ദീഹം	കുത്തപ്പുട്ട
35. കുമിക്കു	കുമിക്കു ദീഹം	കുമിക്കു
36. കുമിക്കു	കുമിക്കു ദീഹം	കുമിക്കു
37. കുമിക്കു	കുമിക്കു ദീഹം	കുമിക്കു
38. കുമിക്കു	കുമിക്കു ദീഹം	കുമിക്കു

#### 18 ഉ പക്കൽ വാഗ്ദാ

# இலங்கையில் செம்மறியாடு வளர்த்தல்

டாக்டர். ஆர். இராஜமகேந்திரன்,  
B. V. Sc. (Gey) M Sc., Ph D. (Mcgill, Canada)  
விவிவரயாளர் (மிகு பரிபாலனை),  
விவசாய பீடம்,  
பேராதனை வளாகம்.

## முன் தொபர்ச்சி

பொதுவான நோய்கள் :

### 1. ஒட்டுண்ணி நோய்கள் :-

உணவுக் குழாயில் இருக்கும் நடாப்புமுக் களும் (Nematodes) மற்றைய புழுக்களும் (Cestodes) குடற்றாய்ச்சிலை ஏற்படுத்துகின்றன. இதன் அறிகுறியாக உஞ்சாகவின்னம் (விசேடமாகக் குட்டிகளில்), பானை போன்ற வயிறு, ஓரளவு இரத்துச் சோகை, சீழுடன் கூடிய வயிற்றெழுப்பு போன்றவற்றை அவதானிக்கலாம்.

### சிகிச்சை :

நா.பப்புமுக்கள் (Nematodes) — நிலவேம் (செற்றாய்ச்சோல்)

வாய்மூலம்—குட்டிகளுக்கு— $\frac{1}{2}$  க.ச.மி. (c. c.)

வாய்மூலம்—முதிர்ந்தவைக்கு—10-15 க.ச.மி. (c. c.)

மற்றைய புழுக்கள் (Cestodes) — மன்சோனில் (Mansonil)

வாய்மூலம்—50 மி. கிரும்/கிலோகிரும் உடல் நிறை.

குட்டிகள் 6 மாத வயதை அடையும்வரை மாநாதத்திற்கு ஒரு முறை இப் புழுக்களுக்கெதி ராக மேற்குறிப்பிட மருந்துகளை ஒழுங்காக வழங்கி வரவேண்டும். அதன் பின் வருடத் திற்கு இரு முறை இப் புழுக்களுக்கெதிராக மருந்தை வழங்க வேண்டும். இம் மருந்துகள் வழங்கப்பட்ட பிருகண்களின் கழிவுகள் புற்றரையிலே புழுக்களின் தாக்கத்தைப் பரப்பக்கடு மாலைக்கால், அவற்றை மருந்து கொடுத்து 24-48 மணித்தியாலங்களுக்கு வதியிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். இக் காலத்தில் இம் மிருகங்களிலிருந்து கிடைக்கும் கழிவுகள் ஒன்று சேர்த்து எளிக்கப்பட, வேண்டும்.

குட்டைநோயும் பொதுவாகச் செம்மறியாடு களிலே காணப்படுகின்றது. இந்நோய் சர்கோபிரிக் (Sarcoptic) உண்ணிகளினால் உண்டாகின்றது. இந் நோயினால் உடலிலே புண்கள் விரிசையிலே ஏற்பட்டு அவற்றிலிருந்து ஒரு வகைத் திரவம் வடிந்து கொண்டிருக்கும். தாக்கப்பட்ட இடங்கள் மிகவும் அரிப்பாகக் காணப்படுவதோடு விரைவில் பரவக்கப்படிய தன்மையும் கொண்டுள்ளன. கெந்தகம் பிரயோகிப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.



### மேம்பாற் தரையில் செம்மறி ஆடுகள்

கோச்சிடியா (Coccidia) தொற்றுவதினாலும் இரத்தம் கலந்த குபிச்சல் ஏற்படும். குபிச்சலை நூல்காட்டியில் அவதானிக்கும் போது நோயைப் பாப்பும் வித்துக்களை (Oocysts) அவதானிக்க முடியும்.

### சிகிச்சை :

சல்படைமிடைன் (Sulphadimidine)  
அல்லது

சல்பதய்சோல் (Sulphathiazole)  
குளிகைகள்.

வாய்மூலம்—1 கிரும்/15 இரு. உடல் நிறை.

கமத்தொழில் விளக்கம்

கேம்பார்மஸ் கார்பம் (Cerebrospinal Stenomiasis) இதிலே நடைபோன்று அடிசூர் (Articularis Digitata) வகுப்புக்கும் காரணம் கூறலூடு பூர்ணமா (Larva) செதுப்பினால் எடுத்த மீண்டுமொரு நடைபோன்று அடிசூருடு, காதாகவோயா பிரபல முதல்தேச பூர்க்கால் மாகேள்ளின் அபிஸ்டிலோ காலாய்வு கிடைத்து, இம் மாகேள்ளில் முனையிடுகள் பிரத தெல்லக்கு குடித்தால்தான் செதுப்பியாகவேலோ கி. தாத்தெலக்கு குடித்தால் கூறுமுறை விஷ பூத மாலா வெடமலியாகவேந்தால் விஷத்தைத்திட வேண்டியதாகவேரோ: கிழவூருமின் அபிஸ்டில் கூல்து, பெருது செதுப்பிலோ ஏழ் கிழவூரும் கூல், வாஷ்டேஷன் வறப்புக்கொலை, இத்தேவோயின் குருப்புக்கிளி குரிசோ: (Caritrol) வூரூரும் கூறுமிகுவைகள்து.

குறை :— இ பிரவி விட்டா ஜி திருமூலர் முடிவிலோ.

கன்று) கூவிகு (Oestruus Ovis) தாய்க்கும் செழுமையிலிருக்கின்ற அதாவதுமரக்க கணப்பறம் தட்ட வருகின்ற நேரமாகும். இதன் போது பூசிகள் செழுமையிலிருக்க முக்கைக் குத்தி மூலமாக கூடுதலாக இருக்கின்றன. பூசு ஏன் கிடிரூப் பொருள்களும் பூக்கை, மாருத மங்கார்ப்பிள்ளை கட்டுக்கூறு அதாக்கூதக பின் எந்திருத்தமில்லை. மாருதப்பட கிருக்க வேண்டியிருப்பு மூலிகைக்கு தீவியம் வாந்திருக்கிறது, மனம் மாற்றிக்கொண்டு வருகிறது.

— മുൻഗാമ്പാട്ടുവാട്ട് (Mungappattu  
വാട്ട്)

— ఈ వ్యవస్థలోను ప్రభుత్వానికి దిగ్దారిలేదు.

շըղաթ Քրէն : (Contagious Pustular Dermatitis)

இது பூர்வ சிகிச்சையைப் போலே கீழமான  
விதியை எண்ணால் ஒடு ஒடு விடுவதை அறாமல்  
ஏடு, இது மனத்திற்கும் சுருக்கி கவுசிக்  
ஷரமாகத்திருக்கவேண்டுமென்று நம்முதல் கறிமை  
யாக்குகின்ற அமையுக் கற்றி விடுவதற்கும், குறை  
வடமில்லை அப்புக்கும் பிரதாந்தக் கிராஸ்பிளர்  
கோயில் போகவதும், இதேவேப்புள்ளைகளைக் கிடை  
த்து வேங்கலத்தும் ஏனோ போகவத் திருவும்  
காப்புத் துவக்கும்படி, பாய்மாக வேலாவிலை  
திருவுவதற்கும் திருப்புக்கூரை பிரதாந்தமாக வரும்,  
நூட்டு, மூட்டுப்பு கற்றில் காலைப்புத்தும், இது  
உறு அங்கூரி பேருவைக் காலைப்புத்தும்,  
இந்தக் கந்தாந்தி பிள்ளையுடைய பேரில் கூடி  
தூது, பூது போன்றவில்லை (Oxalis) மூலி  
விழுது கிடைவதை முழுவில்லைது நல்லது.  
வேலாவிலைகள் போன்றவில்லை மூலங்களும்  
கிராஸ்பிளர் கிராஸ்பிளர் கிராஸ்பிளர்கள்.  
கோயில்லை அங்கூரி மூலி முதல்தாந்தி மூலங்களும்  
கிராஸ்பிளர் கிராஸ்பிளர் கிராஸ்பிளர்.

(*संक्षिप्त विवरण—प्रभा. वि.*)

# கற்றை வளர்ப்பு

என். சண்முகம்,  
மா. வி. வி. உத்தியோகத்தர்,  
வனியா.

## நோய்கள்

### தொண்டை அஸப்பான் (Haemorrhagic Septicaemia)

இந்நோய் இலங்கையில் சில மாவட்டங்களில் இடைக்கிடை தோன்றி அதிக உயிர்க்கேதம் விளைகின்றது. கடும் வரச்சிக்குப்பின் மழை பெய்தால் அதிகம் நீர்தேங்கியிருக்கும் இங்களில் இந்நோய் பரவுவதைக் காணலாம். அதிகமாக இந்நோய் பசுக்களிலும் பார்க்க எருமைகளையே தாக்குகின்றது.

இந்நோய் பின்வரும் 3 விதமான அறிகுறி களைக் காட்டக்கூடும்.

1. கடும் காய்ச்சலுடன், தொண்டைப்பாகம் கொடிப்பட்டன் வீங்கி இருக்கும். அத்துடன் வீக்கம் தலை, கழுத்திற்கும் பரவி, சிலசமயம் முன்னங்கால்களுக்கும் பரவக்கூடும்.
2. கடும் காய்ச்சலுடன், சுவாசிக்கக் கஸ்டப் பட்டு, நாக்கை வெளியே தள்ளி இருக்கும்.
3. கடும் காய்ச்சலுடன் வயிற்றோட்டமும், வயிற்றுளைவும் காட்டும். அத்துடன் காலுகளைத் தொங்கவிட்டு, மயிர்க்குத்துண்ணை நிற்க, பாதிக்கப்பட்ட காலநடை சோந்த போயிருக்கும்.

இலங்கையில் இந்நோய் முன்பு இருந்திருந்தாலும் 1955/56 இலே இதன் தாக்கம் உணரப்பட்டது. தொக்கத்தில் இந்நோய்க்கு சிகிச்சை சிலசமயம் பயன் அளிக்கும். ஆனால் இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, தடேப்பு முறையே கையாள வேண்டும்.

1955/56 க்குப் பின்பு பசுக்களிற்கும், ஏறுமைகளிற்கும் தடேப்புச் சோப்பட்டு வருகிறது. தற்சமயம் இந்நோய் வெகுவாகக் குறைந்து விட்டு, என்று கூறுகிறார்கள், ஆனால் எந்தேராம் இந்நோய் தாக்கக் கூடும்.

தடேப்புச் கொடுக் கேள்வியாக கால்கள் :

1. கன்று பிறந்து 3 ம் மாதம் முதல் ஊசி.
2. கன்று பிறந்து 6 ம் மாதம் 2 ம் ஊசி.
3. அதன் பின்பு வருடமொரு முறை மழை தொடக்குவதற்கு 1-2 மாதங்கள்க்கு முன்பு.
4. கெற்பம் தரித்த பசுக்களுக்கு 8 ம் மாத கெற்ப காலத்தில் தடேப்புச் சோட வேண்டும். இத்தாய்ப் பசுவிற்குக் கொடுக் கும் ஊசிமூலம் பிறக்கும் கன்று 1-2 மாத வயது வரை இந்நோய் அனுகாபல் பாதுகாக்கப்படுகிறது.

மேய்ச்சலில் வளர்க்கும் பசுக்களிற்கு வருடா வருடம் 3 மாத வயதிற்கு மேற்பட்ட எல்லா மாடுகள்க்கும், எருமைக்கும் தடேப்புச் சோட வேண்டும். உங்கள் காலநடைகளைத் தப்ப வைக்க வேண்டுமென்றால் இது அத்தியா வசியம்.

இந்நோயை பட்டியில் கண்டவுடன், உங்கள் பகுதிக் காலநடை வைத்தியருக்கும், உங்கள் பகுதி உதவி அரசாங்க அதிபருக்கும், அத்துடன் அரசாங்க அதிபருக்கும் அறிவிக்க வேண்டும். இவர்களுக்கு அறிவிக்க இயலாத வித்து உங்கள் பகுதி கிராமசேவைகளுக்கு அறிவிக்கவும்.

நோய்வாய்ப்பட்ட காலநடைகளைப் பிரித்து வேறேர் தனி இடத்தில் வைத்துப் பராமரிக்கவும். நோயால் பாதிக்கப்பட்ட காலநடைக்கு கொடுத்த தீண, வைக்கோலை அல்லது குடிநீரை சுக்கேதிகளான காலநடைகள்க்கு எத் தருணத்திலும் கொடுக்கக் கூடாது.

காலநடைகள்க்கு தடை ஊசி போட்டிராவிடில் உடனே அரசாங்க காலநடை வைத்தியரைக் கொண்டு ஊசி போடுவிக்கவும்.

கமத்தொழில் விளக்கம்

இந்த கால்களை விட இந்த இடத்திற்கு அருகாமையில் ஆழாய்வும் கொண்டும். புதுப்பிக்கும் போறுத் தானம், குழிப்பிடியும் வைக்கின்றன; மன பிரச்சு இடப்படி மேல் மாற்றியெடும் வாதும் பிழையும் கொண்டும். புதுப்பிக்கும் போறுத் தானம் பிடிப்பு புதுப்பிக்கும் போறுத் தானம் பிடிப்பு புதுப்பிக்கும் அதற்கு அருகாமையிலும் கால் கூடும் வாலித் தொழில் பிடிப்பிடுவது.

காங்கூட நிலை தொழுவதைக்கும் காரண கற்றுகிறோம் தொழிலும் நிகைகள்.

#### அடிப்பாள் நோய் : (அந்திராக்ஸ் Anthrax)

இந்திராக்ஸ் பாதிக்கப்படுவதைக் கால்களை அதற்குக் கீழ்வீசுவது கால்களை வைத்திருக்க விரின் அதைப்பிற்க பிறகு கால் கூடும் பொல் சொல்வதைக்கு.

இந்த குறையும் கோட்டதும் பக்கிற்பாலில் போல் பாதிக்க அந்திராக்ஸ் (Bacillus Anthracis). இது பாதிக்க படிப்படி பால்வாய்க்காலை பால்வாய்க்காலை காலை போல் போல் பால்வாய்க்காலை, இந்தால் பால்வாய்க் காலை வட்டிக் காலத்தில் வெப்பநிலை அத்தகைய ஏதிர்க்கும் போதிக்க அச்சத் தலைவரை பிரபுப்பாலை, நிலத்தில் ஒட்ட கால்களாக்கும் இந்தால் பாலை.

திட்டாளி கால்களை கோயக்கும்படி பாலை கால் வாய்க் குழங்கும் பொறுத் தந் தோய் பண்ணினை வாடுது விட்டதெல்லூ அறி வோம். இந்த கால்களின் மாலங்கள், கூ வாய், முகாலி இந்தால் வேங்கியீரி இந்தால் பால் (பிரிதோல் கால் கருதலை).

இந்திராயும் பாதிக்கப்பட்டிருக்கும் மலு பிரபு பால்வாய், திளைத் தொழிலால் கீழ்வீசுவதைக் கால்களைப்படி, பால்வாய் படிப்படி போல் கால் வைத்திருக்கும், குக்குர் உணவுகளைத் தொத்து சிவப்பாகத் தோன்றும். நிறத்தின் கடும் காம்களும் காபும். மல்கும் பால்வாய் பால்வாயிலும் வீக்கம் காலும், குக்குர் தொத்து கொதிப்பிடுக் கிடைத்தும். பால்வாய் பால்வாய்க்காலை 10 தொடக்கம் 36 மாதிரி கால்களைக்குள்ள இந்துவிலீரி.

வால்வாய் வைத்திரா, நோய் தொடக்கம் நில் பேச்சினில் மருந்து வேடுப்பில் பயன் கண்டு.

குறையும் நிபுந்தமாக தீர கரு வழி பால்வாய்க்கு பால்வாய்வும் கால்களை கால்களை வைத்தும் நிபுந்த வழி பொரு வரே. இந்த வகுக்கு பூம் நிறை எனிய கால்களைக்கு அதுமிகுவதோம் வேறு முலம் வட்டித்து வேண்டும்.

ஸூரத கால்களைக்கி, இந்த இத்திற்கு அன்னையில் ஆழாக கால்களைப்பிடிக்க விருதங்கள் பயன்நாம். எனின் பிடிக்கிறானால் தொழிலும் கீச்ச வேண்டும். இந்த கால்களையை நான் களினா, காலக்களை அவரூத்தால் அவைகள் முலம் இருபிராய் பால்வாய்க் கால்களை மூலம் கொழுவத் தோழுவத், கால்களை நிறை பிடிக்கி எவ்வளம் தோழுவது கீச்ச வேண்டும். கால்கள் வைத்திரா கறுவது கேடு, போம்பு நீங்கையும் பிடிக்கின்ற சில மாலை பொல்வாய்த்திற்கு வந்து கால்களைக்குள் விடுவது. நிறையும் கிடத்திவிடுந்த மூலிகை வாய்ப்பி கொடு வேண்டினில் கொடு கூ வைத்து பிற்பற்று நீங்கை வேண்டும்; கால்கள் கூ வைத்து.

#### காங்கூட் நோய் : (Block Quarter)

குறையும் காதம் தொடக்கம் கீ வகு வடம் கால்களைப்படி பெறுப்பாலும் தங்கு கிட்டுத் தொழியும் போக்கும் பக்கி வேலை போல் குறையுவதையும் கேடுவே ( Clostridium Chauvei ) எவ்வது பாதிக் கூ வைலே ( Bacillus Chauvei ) எனக் கறுவதும். நந்தோய் புதியக்கு மூலமே பால்வாய்க்காலை, மல்கு காலத்தில் இரி தோய் மாலுவாதச் காலையை இந்திரா கூ வைத்திரியிட இத்திற்குக்கொ அம்சங்களுக்கும், தோய் காலத்தைக் கடுமைப்பட வருவதை கால் காலும் பொக்காலை நிறைய கால் மூலத்தில் தோய் தோல்வைத் திருப்பும். பூமை வேலுக்கிப்பாது, போம்பு இந்திரா வைத்து தோல்வைத் தோல்வைகிப்பாது.

இந்தோய் பூமைப்படி பெறுத் தானை பொல்வாய்வும் கால்களைப்படுவதை. பின்பு எங்க மால்வாய்க்காலை வேலுக்கிப்பாது நிற்குவில்லை அவைகளில்லை. இந்துப்பால் தோல் பாலைம் கிடுவே வழுவைவிடுவர் பால்வாய் குறைவும்.

திரண்ட மசில்ஸ (Muscles) உள்ள பகுதிகளான பின்னங்கால்களின் துடைகள், முன்னங்கால் தோன் மூட்டு, சிலமயங்களில் கழுத்திலும் வீக்கம் காணலாம். இவ்வீக்கங்கள் பல்லிநமான பருமன்களில் காணலாம் இவ் வீக்கங்கள் கொதிப்புடன் வளியையும் கொடுக்கும். அதிகமாக இந்நோய் துடைகளிலே தாங்கழுதியாத கொதிப்புடைய வீக்கத் தையும் கொடுக்கிறது. பாதிக்கப்பட்ட பாகத் தின் தோல், கறுத்து வரண்டு தோன்றும். அப்பாகத்தை அமத்தினால் நறநற என்ற சத்தும் வெளிவரும்.

இந்நோய்க்கு தகுந்த சிகிச்சையில்லை. மழை காலம் தொடங்கி முன்பு இந்நோய் இருக்குமிடங்களில் உள்ள கால்நடைகட்டு தடுப்புச் செலுத்த வேண்டும். நோய் தொங்கியிருப்பின் அப்பகுதிக் கால்நடைகட்டு இந்நோயை எதிர்க்கக்கூடிய சீர் (Serum) ஊசி மூலம் ஏற்றவேண்டும்.

இந்நோயை பட்டியில் கண்டவுடன், உங்கள் பகுதிக் கால்நடை வைத்தியருக்கும், உதவி

அரசாங்க அதிபருக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அறிவிக்க வேண்டும்.

இறந்த ஜவவொரு கால்நடையை ஆழப் புதைத்தல் அல்லது ஸித்தல் வேண்டும். அத்தன் தொழுவும், கால்நடை இந்கள் யாவற்றையும் தொற்று நீக்க வேண்டும். கால்நடை நின்று இறந்த இடங்களுக்கு வைக் கோல் குழித்து நெருப்பு வைத்துத் தொற்று நீக்கலாம். கால்நடை வழமையாகப் பாவித்த மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகளை மேய்ச்ச விக்கு விடாவிடாலும், அந்நிலத்தில் பல வருடங்கட்டு இந்நோய் பரப்பும் தன்மை உண்டு. இந்நோய்க் கிருமிகள் பல ஆண்டு தப்பி இருக்கக் கூடும். எல்லாக் கால்நடை கட்டும் தடுப்புச் சோடிக்குந்தால் இம் மேய்ச்சல் நிலத்தை 6 மாதகாலம் ஆறவிட்ட பின்பு பாவிக்கலாம். ஆறவிடு முன்பு சண்னும்பு இடு உழுதவிடல் நன்று. இப்படி உழுத விடும் நடுகை செய்த மேய்ச்சல் நீலங்களில் புல் பெருகி வளர்ந்து வரும்.

## 51 ம் பக்கத் தொடர்

39. கசக்கா	.. பயாவர் சோமினிபேறும்	.. பயாவெறேசியே
40. கஞ்சா	.. கன்னபாபில் சற்றைவா	.. கன்னுபிடேசியே.
41. கஞ்சாவ்கோரை	.. ஓசிமீம் கிருரில்சிமம்	.. ஸபியேரே.
42. கஞ்சான் தக்கை	.. எக்ஸிப்ரா புரெஸ்ரோ	.. கோம்பசிற்ரே.
43. கடலை	.. சிசர் அறிரினம்	.. அவரையம்.
44. கடுக்கள் புல்	.. ஈசினேனுக்கோ கொவோனம்	.. தானியம்.
45. கடுக்காய்	.. ரேமினேவியா சீபூலா	.. கோம்பிற்ரேசியே.

# விவசாய குடும்பங்கள் மாணவர் வினாக்கள்

இப்பதிலே மொத்தமாக 10 விவசாய குடும்பங்கள் எடுத்த வினாக்கள் சில ஏது விவசாயங்கள் மாணவர்களிடையில் விவரமாக்கும் படியில் நடைபெற்று மாணவர்கள் விவசாய வினாக்கள் எடுத்து வருகின்றன. பொதும் தாக்க விவசாயங்கள் படியில் நடைபெற்று மாணவர்கள் விவசாய வினாக்கள் எடுத்து வருகின்றன.

ஆசிரியர், மாணவர்கள் வினாக்கள், த. வி. என். 616, கோழியா.

தொடர்ச்சத் தலைவர் : இரு. எ. சுந்தரமிழன்,  
வினாக்களையாளர்,  
நூல்மொட்டாஸ்ஸி,  
நடைகார்ப்பு.

ஒன்றிய வீதத் தாநாயப் பத்ரிக (காநாயக த) ப. பார்த்து, தீ. ப. பதிரகார்ப்பன் உபகிபு :—1 நொடிகம் 25 விவசாயங்கள் நடைபெற்றிருக்கின்றன (1), (2), (3), (4) என்ற இடைக்கால் வரிச்சீலனங்கள் தாநாயப் பத்ரிகை தாநாயப் பத்ரிகை நடைபெற்ற அவ்வளவு பிரிவை கூறினால் சிரமித்து வரும் தீ. கருப்பு விவரமாக தெரிய வேண்டும்.

(1) முனைகள் இப்பகுதி தாநாயப் பத்ரிகையிலிருந்து விவரிக்கப்பட்டு வருகின்றது என்றால் என்னால் ?

- (1) மழுக் கால்கள்,
- (2) மடு பற்றாக்கள்,
- (3) விரிப்புக் கால்கள்,
- (4) மாந்த கால்கள்,

(2) கூடைகள் முனைகள் வேறும் ஒத்து தன்னுடைய தேவைகளையற்றும் விவிளக்கம் செய்து கூடிய கால்களையும் பெற்று வைத்திருந்தார். இதை

- (1) முனைகள் தீர்த்து பெறுதல் பொருட்.
- (2) மழுமாலை மாந்துகள் முனைகளில் வைத்திருப்பது.
- (3) மூடுமாலை விரிசு மாந்துகள் அவற்றில் இருப்பதிருப்பது.
- (4) கால்களை விரிசு மாந்துகளையும் பொறுத்து பொறுத்து வைத்திருப்பது.
- (5) முனைகள் தீர்த்து பெறுதல் பொருட்திருவிடுவதாக காரணமாக இருப்பது.
- (1) முனைகளை வைத்து பொறுத்ததற்கு.
- (2) கீழாக அப்பிரிக்காடு.
- (3) மாந்துகளை வைத்ததற்கு.
- (4) மாந்துகளை வைத்திருப்பதற்கு.

(4) ஒட்டுக் கட்டை பெறுவதற்காக புளிமாவின் விதைகள் அவற்றின் வெளியுறைகள் நீக்கி நடப்படுகின்றன. இதற்கான காரணம்.

(1) பூச்சி புழுகள் வெளியுறையில் இருக்குமானாகயால்.

(2) வெளியுறை முளைக்கும் காலத்தைப் பிந்தவைக்குமானாகயால்.

(3) வெளியுறை மக்குவதற்கு நாளோடுக்குமானாகயால்.

(4) வெளியுறையினுடாக காற்று உட்புகாது என்பதற்காக.

(5) வைக்கோற் சாம்பவில் இருந்து கிடைக்கக் கூடிய அதிகளை மூலகம்,

(1) பொட்டாச.

(2) ஸந்தரஸன்,

(3) பொஸ்பாச,

(4) காபன்.

(6) நான்குவரா வயதுடைய நெற் பயிரிடையே கோரைக் களைகள் அதிகமாகக் காணப்பட்டன. இவற்றை அழிப்பதற்கு சிரிபாச செய்யக்கூடிய களைநாசினி.

(1) 3—4 டி. பி. ஏ.

(2) சிரமக்ளுவோன் ,

(3) சுற்றேன் ,

(4) எம். சி. பி. ஏ.

(7) பி. எச். (P. H.) 5 கொண்டுள்ள மண்வகையானது.

(1) கூடிய அயிலம் உடையது ,

(2) சுற்றே அயிலம் உடையது,

(3) கூடிய காசம் உடையது ,

(4) சுற்றே காரம் உடையது .

(8) 16% புரதம் கொண்டுள்ள தீங்கல்வையானது சாதாரணமாக எக்கோபிரிகளுக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது ?

(1) குஞ்சுகள் ,

(2) வளர் பருவக் கோழிகள்,

(3) முட்டையிடும் கோழிகள்,

(4) புரோம்லர் கோழிகள்.

(9) நல்ல மூட்டையிடும் கோழிகளைக் கண்டறிவதற்குரிய அறிகுறிகள்.

(1) நல்ல பிசுகாசமான கண்களும் சிவந்த கொண்டையும், தாண்டையும்.

(2) மென்மையான தோலும் பளபளப்பான இறுக்களும்,

(3) குண்டி எனும்புகளின் இடைவெளி அகண்டிருந்தல்,

(4) மேற்கூறியவை அனைத்தும்.

(10) “சொல்னேசியக்” குடும்பப் பயிர் அல்லாத ஒன்று.

(1) கத்தரி,

(2) வெண்டி,

(3) கறிமிளகாய்,

(4) உருளைக் கிழங்கு.


(11) தொழில்மானக்கலை பாடு 3-4 முறை பிரதிவிட்டு பிரதிவிட்டு நேர்க்கணக்கும் எடுப்பது அவ்வளவு கணக்கிலிருந்து சிறாசாரியங்களை கட்டு விடுவது.

- (1) 1-2 மாதம் வரை,
- (2) 3-4 மாதங்கள் வரை,
- (3) 5-6 மாதங்கள் வரை,
- (4) 7-8 மாதங்கள் வரை.

(12) அப்ராக்டினில் விளைவாக காணப்படும் நிலை.

- (1) 5% (2) 10% (3) 20% (4) 40%

(13)



போல் என்றென்று கூறுவதற்கு முன் பிரதிவிட்டு நேர்க்கணக்கு காட்டுகிறது இடிப்பாலைப் பயிர்மானத்து.

- (1) ஏற்பாடு : பிரதிவிட்டு,
- (2) வெளியே பிரதிவிட்டு,
- (3) தாங்க பிரதிவிட்டு,
- (4) காலி பிரதிவிட்டு.

(14) சிகிகாலின் துபி, வெளியேற்றில் தீர்க்கப்படும் விளைவு காரணத்தினால் பல்பகுதி காணலில்லை, இது,

- (1) செரிமன் ஏற்பட முன்னால் போக்குவரத்து,
- (2) தொழில் பொதுமான அளவு குமிழ்ச்சிருதங்கள் பெறுவதற்கு,
- (3) செரிமன் தமிழ்நாடு ஏற்பட வாத போன்ற போக்குவரதற்கு,
- (4) தொழில் தமிழ்நாடு தலைவர் கோழி, சிகிகாலி போக்குவரதற்கு.


(15) கதிம் பிரதிவிட்டு நிறுத்திரிசை, ஆவட்டா/க பிரதிவிட்டு வெளியேற்றுப் பார்வீகங்கள், கதிரின் காணலில்லை. இது எப்படிச்சிலிக் காரணமாக காணலாம்,

- (1) கதிம் குடும்ப நுகே,
- (2) குத்தகை நுகே,
- (3) குறுப்புக்குப் பூகே,
- (4) நெறி குத்தகை நுகே.

(16) “புங்கிறாவோ” பயிர் நடுவதற்கு ஏக்கர் ஒன்றினுக்குத் தேவையான விதையளவு,

- (1) 10—20 இரு,
- (2) 25—40 இரு,
- (3) 50—65 இரு,
- (4) 70—85 இரு.

(17)



இங்கு காணப்படும் படம் தீமை விளைக்கும் பூச்சி ஒன்றைக் காட்டுகின்றது. இப்பூச்சியின் பெயர்.

- (1) ஷப சி,
- (2) தத்துக் கிளி,
- (3) நெற்றன்டு துளைப்பான்,
- (4) நெல் முட்டுப் பூச்சி.

(18) கோழித் தீன் கலவைகளில் மீன்துள் கலக்கப்படுவது.,

- (1) புரதக் குறைபாட்டைச் சமன் செய்வதற்கு,
- (2) கொழுப்புக் குறைவைச் சோக்குவதற்கு,
- (3) காபோவைத்ரேட்டேக் குறைவை ஈடு செய்வதற்கு,
- (4) உயிர்ச்சத்துக் குறைவைச் சோக்குவதற்கு.

(19) வாழைகளில் குருக்குத்தி அல்லது கண்ணடைப்பான் ஏற்பட்டால் ஒருவர் கையளை வேண்டியது,

- (1) நிலத்தைப் பண்படுத்திப் பச்சையிடுதல்,
- (2) வாழைகளை வேரோடு எடுத்து எரித்தல்,
- (3) வாழைகளை நெருக்கமின்றி ஜூதாக்குதல்,
- (4) வாழைகளுக்குப் பூச்சி நாசினி தெளித்தல்.

குமத்தொழில் விளக்கம்

(20) 12 மாதங்கள் நடவடிக்கை சுற்றுப்பித்து 3 மாதங்களாக வரும்பாலை வட்டத்தை போன்று விரிவாக விரிவாக செய்யவேண்டும்.

(1) 3, 6, (2) 9, 12 (3) 15 ம். --> 4(i) பூஷாவிலை.

(21) "பால்க்கா" பூஷாவிலை நடவடிக்கை சுற்றுப்பித்து விரிவாக விரிவாக செய்யவேண்டும். அவை

(1) 3—5 நாள் அங்கீச்சிலை போது,

(2) 6—8 நாள் அங்கீச்சிலை போது,

(3) 9—11 நாள் அங்கீச்சிலை போது,

(4) 12—14 நாள் வளர்விளை போது.

(22) பூஷாவிலை தொடர்புறை நாட்டும் பூஷா எப்பிடியூதை நடவடிக்கை தொடர்புறை நாட்டு காந்திகள் நடவடிக்கை நாட்டு விவரங்களை நடவடிக்கை நிறைவேண்டும் (நோக்கங்),


(1) நிதியமாக இருப்பதற்கு மாற நீண்டாக காலத்திற்கு நிறைவேண்டும்.

(2) அவற்றை ஒன்று ஒன்று படிப்பாரா இருக்கும் போது,

(3) அவற்றை ஒன்று ஒன்று படிப்பாரா இருக்கும் போது,

(4) கூறியதை காந்திகள் முன்வர விவரங்களை விவரிக்கார.

(23)



பேரிலை முக்காங்குப் பிதுபயிலினை  
படிவதற்கு, இழில் கூட்டு அங்கீச்சிலை  
காப்பிய அகுதி,

(1) காதலைம் இலை,

(2) இரைநாம் இலை,

(3) மாநாத மூலி காந்தி,

(4) விட்டிலை ரிதா க் காந்தி.

(24) முட்டையிடும் நல்ல இனக் கோழிகள் நற்பாமரிப்பின் போது உச்சளவு முட்டை உற்பத்தியை எப்பகுவத்திற் கொடுக்கும்?

- (1) 20—23 வாரப் பருவம்,
- (2) 24—27 வாரப் பருவம்,
- (3) 28—32 வாரப் பருவம்,
- (4) 33—35 வாரப் பருவம்.

(25) நாற்று மேடையிலே மிளகாய் வினைகள் வினைத்தக்க வேண்டிய ஆழம்,

- (1)  $\frac{1}{4}$  அங்குலம்,
- (2)  $\frac{1}{2}$  அங்குலம்,
- (3)  $\frac{3}{4}$  அங்குலம்,
- (4) 1 அங்குலம்.

வினைகள்

1. (3)	..	7. (1)	..	13. (4)	..	19. (2)
2. (4)	..	8. (3)	..	14. (2)	..	20. (1)
3. (4)	..	9. (4)	..	15. (4)	..	21. (4)
4. (2)	..	10. (2)	..	16. (2)	..	22. (1)
5. (1)	..	11. (2)	..	17. (4)	..	23. (3)
6. (4)	..	12. (3)	..	18. (1)	..	24. (3)
25. (1)						

# வினாக்கல்

## விடைவெகம்

தொழில் : கே. அரசிருதிநாய்

1. வாணியில் காலைப்பற்றி இருவதற்காக சிறித்திடலால் எனவ ?
2. வாணிப முடிகளுக்குத் தட்டியாரி காலை 11 முதல் 12 முதல் வரையில் வெட்டத் துவக்கவேண்டும் யானங்களுக்கு போது, தூண்டிக்கும் மூன்றாண்டுத் தூண்டிக்கும் இந்த வேண்டும் ?
3. வாணிப முடிகளை வாணிபினரிடம் முதல்வரையிலிருந்தும் பாதுகாப்பாக அமைக்க நடவடிக்கை முன் வருவதற்காக வெட்டப் பட்டதை காலையில் முறிந்து வைக்க வேண்டுமா ?
4. நிலையில் முன் கூடிக்கொண்ட வாந்த போருட்களை வத்துக்கைப் போடு என்ன வெண்டுமெனக் கூறுகிறோம் ?
5. வாணிப முடிகளை விதிவிளைவில் என, பொலிசினை அமைது வேறு பொருட்களை ஏந்த பாதுகாக்கப்படும் போது முறிந்துகொண்டுக் கொடுப்பதற்கும் என்ன என்று விடையளிக்க வேண்டுமா ?
6. காட்டி விடுதலை அன்றாடப்பிழை என்றும் படி அழைக்க வேண்டும் தான் கட்டிகளையில்லை, அதனை அறிந்துக் கொண்ட முறிந்துகொண்டு கொடுக்கின்றீர்களா ?
7. இவ்வகையில் விடையீட்டு வாட்டிக்கூடிய அடிக்கடி விதிவிளைவை இரண்டு முறை இனாக்குவதற்கு எனவ ?
8. வட்டிரொண்டில் நாட்டியில்லை கமாப் எதிர்வை முதல்தாதி விதிவிளைவை இரண்டு முறை இனாக்குவதற்கு வேண்டுமா ?
9. புதுதிக் கோரையை வெற்றிகாமல் மேற்பாளவதற்கு குறைந்தது என்றால் முறையிலிருந்து வேண்டுமா ?
10. புதுதிக் கீழ்க்கண்ட ஜிட் பூரிஸ்டான் எல்டெ வேறுபடுத்துவதிலோ, வேலை விடங்களில் நாக்கட்டுவதில்லை, எ. கி-101, வெளை 1017 இல்லா கன் முறையைக் கட்டியிருந்தும் காரணம் என்ன ?
11. புதுதிக் கீழ்க்கண்ட கட்டிப்பிழைவதற்கு புதுதிக்கான கட்டிப்பு இரண்டு முறையாய்வுகள் எனவ ?
12. 30-45 பி.இ. விட நூண்டா நிர்வாயப் படியளை குறிகள் கீழ்க்காக இருந்தால், வட்டி ஒன்றிலே நாட்டியின் எதிர்வை விடுதி உறுப்பு கீழ்க்கு தேவைப்படுமா ?

13. உருளைக் கிழங்கு பெருமளவில் பயிரிடப்படும் 3 மாவட்டங்களும் எவ்வளவு?
14. உருளைக் கிழங்கை நடவடிக்கை முன் கூடுதலான விளைவைப் பெறுவதற்காக நீங்கள் எடுக்க வேண்டிய கருமாய் என்ன?
15. உருளைக் கிழங்குக்கு உரப்பச்சைகள் பயன்படுத்தும் போது ஒவ்வொரு தொன் விளைவுக்கும் எவ்வளவு உரக்களைவ பயன்படுத்த வேண்டும்?
16. உருளைக் கிழங்குப் பயிரைப் பெருமளவில் தாக்கும் மூன்று நோய்களும் எவ்வளவு?
17. கோழியொன்று நீரை அல்லது உணவைத்தேடி எவ்வளவு தூரத்திற்குமேல் செல்லாதவாறு கோழிக் கூட்டில் உணவுப் பாத்திரங்களும், நீர்ப்பாத்திரங்களும் வைக்கப்பட வேண்டும்?
18. 20 வாரப் பருவ 100 பேட்டுக் கோழிகள் உள்ள ஒரு கோழிக் கூட்டில் அவற்றின் தேவைக்கு நாளொன்றுக்கு எவ்வளவு நீர் வழங்க வேண்டும்?
19. பங்கள்நாசினியோன்றில் விவசாயி ஒருவர் ஐந்து நிமிடங்களுக்கு நடும் வெண்காயத்தை ஓராவிட்டு நடுகின்றார். இது எதற்காக?
20. விடுதே தோட்டத்தில் வெண்காயத்தைப் பயிரிடுவோர் மாட்டெரு வசதிப்படாத சந்தர்ப்பங்களில் உரப்பச்சையை மட்டும் இட்டு பயிரிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் 30 சதுர அடி பரப்புக்கு எவ்வளவு வெண்காய விசேட உரக்கலவையைப் பயன்படுத்த வேண்டும்?

#### விடைகள்

- (1) நீர் உறிஞ்சிகள், இலை உறிஞ்சிகள்
- (2) 1½ இருத்தல்
- (3) 5 நிமிடங்கள்
- (4) பூஞ்சை நோய்களையும், வாழை வண்டுகளையும் கட்டுப்படுத்த.
- (5) 25% விளைவு அதிகரிப்பு
- (6) வெண்மொந்தன், கறிமொந்தன்
- (7) அகாலா 1517, கோகர் 17 தெரிவு
- (8) 30—40 இரு
- (9) 20—40 அங்
- (10) கோகரின் இலை மென்மையானது, மற்றைய இலைகள் கண்ணியானவை.
- (11) மெமா “எ” ஸர்கெரசான் போன்றவை
- (12) 18 அந்தர்
- (13) துவரேஸியா, பதுளை, யாழிப்பானம்
- (14) கூடுதலான அரும்புகளை கிழங்குகளில் தோன்றக் கூடுதல், வேர் வளர்ச்சியைத் தூண்டுதல்.
- (15) ஒவ்வொரு தொன் விளைவுக்கும் 1 அந்தர் கலவை
- (16) பிறகுற்று வெளிறல், பக்றிரியா வாடல், இலை வைறால்
- (17) 10 க்கு மேற்படாது
- (18) 6—7 கலன்
- (19) அடி அழுகல் போன்ற பங்கள் நோய்களைக் கட்டுப்படுத்த
- (20) 4 அவுள்ளி

# இறைச்சி (புரோட்டிஸ்)

## இனக் கோழிகளுக்கான

### உணவுக் கலவைகள்

பொருள்கள்	ஆரம்பப்படுவது	
	உணவுக் கலவை	முடிவுப்படுவது
1. தோன் உணவு	40	35
2. தெங்காய்ப் பிள்ளைக்கு	17	20
3. அர்ஜித் தவிழ் தூய்-1	15	20
4. உலைப்பு அர்ஜி	06	10
5. மின்துப்பி	14	12
6. சுவி இருப்புப்பொதுக்கு	5	-
7. சிபித்துவம்	2	2
8. நூலாட்டித்துவம்	1	1
	100	100

குறிப்பு:— இக் கலவைகளை ஒத்துவிடுவது முடிவுப்படுவது 1 இறங்கம் வேண்டியிருப்பது என்றால், 4-5 இறங். பிரீமிக்கை குறைந்துக் கொண்டிருக்கும், குறைக்காறாக முதல் 4-5 மாதங்களில் பூர்வப்பி முடிவு கண்ணவேண்டும், அதன் பின் 3 மாதம் வரை குறைந்துக் கொண்டிருக்க வேண்டும்.

(நூலாட்டித்துவம் ஓ.ஏ. டி. கிரீவாத்சரஸ்ரா, மின்கலைக்கல்லூர் பூர்வத்துவம், கலைநிலைமை, போதனை).

# லங்கா உரம்

அரசாங்க ஆராய்ச்சி நிலையங்களின் சிபாரிசுகளுக்குமைய எல்லா உரக் கலவைகளும் இலங்கை உரக்கூட்டுத் தாபனத்திலுள்ள மிகப் பெரிய நூதன் இயந்திரங்களின் உதவியால் சோன்னபயிர் உணவுக் கலவைகள் கொண்டனவாகத் தயாரிக்கப்படுகின்றன.

அத்தோடு ஈர, உலர் வலயங்களுக்குக்கந்த இறக்குமதி செய்யப் பட்டமணியிருவான என். பி. கே. உரவைகளும் கிடைக்கின்றன.

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தினர்  
தயாரிக்கும் பின்வரும் பயிர்களுக்கு  
உகந்த உரக் கலவைகளைப் பயன்படுத்தி  
உயர் விளைச்சலைப் போடுகள்.

- \* நெல்
- \* தென்னீ
- \* உப உணவுப் பயிர்கள்
- \* சிறு ஏற்றுமதிப் பயிர்கள்.

என்றும் நம்பகரமானது

# லங்கா உரம்

இலங்கை உரக்கூட்டுத்தாபனம்,

த. பெ. 846,

இல. 294, காலி வீதி,

கொழும்பு 3.